



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,344 — FRIDAY, JANUARY 18, 1952

Published by Authority

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices:—		and Sales by the Settlement Officer:—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	95	Central Province	—
Land Sales by the Government Agents:—		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	95
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	—
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	110
		Land Resumption Notices	110
		Miscellaneous Land Notices	—
		Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains List of Books, &c.

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Notification

IT is hereby notified for general information that the folio No. 193 appearing against sub-divisional lot No. 341 (Part of Lot No. 180) in Settlement Order No. 1,076 (Kurunegala) published at pages 1635-1642 of Part III (Lands) of the *Government Gazette* No. 10,330 of December 14, 1951, is a printer's error and should read as folio No. 191.

(ii) The entry relating to the settlement of sub-divisional lot No. 371 (Part of Lot No. 228) in the said Settlement Order has also been erroneously printed and should read as follows:—

Lot No.	Sub-divisional Lot No.	Extent A. R. P.	Sub-section under which settled	on whom settled
288	371	0 1 31	5 (1)	The Crown

Colombo, January 3, 1952.

M. W. F. ABEYAKOON,
Settlement Officer.

Land Acquisition Notices

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent approximately 2.50 perches of the land called Godunne-arawa, situated in Pinarawa ward within the U. C. limits of Badulla, Badulla District, and bounded as follows:—

- North by paddy fields;
- East by paddy fields;
- South by Kendala Ela and bund path; and
- West by Bulugaha Kandura.

Ref. No. J/HLG/1032.
Colombo, September 13, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

The land (Crown) called Elamalketayapatana, in extent 5A. 0R. 13P., situated at Ella-Alutwela in Kadurugamuwa Wasama, Mahapalatha Korale, Udukinda D. R. O's Division, Badulla District, surveyed and described as lot 416 in F. V. P. 387, and alienated under the Land Development Ordinance (Middle-Class Ceylonese Scheme), to Mr. W. Janis Appuhamy of Union Hotel, Diyatalawa.

Ref. No. J/DEA/1132.
Colombo, June 26, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All that allotment of land called Pallenilapitiyahena in extent 2 acres approximately, situated in Meeriyabedde Village in Yatikinda D. R. O's Division, Province of Uva, and bounded as follows:—

North by Kandura and Demeria Tea Estate.
East by Mceriya Oya,
South by Totupala Arawa Kandura,
West by Pallenlakumbura Ela.

Ref. No J/E/19.
Colombo, September 20, 1950

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No 9 of 1950*Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Acting Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Pimburalanda-idama in extent about an acre, situated at Pelwatte Village, in Pelwatte Wasama, Buttala Korale, Buttala Division, Badulla District, and bounded as follows:—

North, East and West by Devale land;
South by the P. W. D. road, Wellawaya to Buttala

Ref. No. J/FCU/1350
Colombo, October 9, 1951

P. B. BULANKULAME,
Acting Minister of Agriculture and Lands

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

A portion in extent approximately 1,450 square yards out of the land called Kekunegahawatta situated at Bopetta in Siyane Korale East, Colombo District, and bounded as follows:—

North by Pinwatta at Urapola, P. W. D. Road and land belonging to S. B. Andirishamy;
East by Millagahawatta belonging to S. B. Porolis Hamy and others;
South by Wela; and
West by Kekunegahawatta belonging to M. D. Piers

Ref. No. Q. 3902/J/HLG/999.
Colombo, January 3, 1952

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

An allotment of land called Arachchigewatta in extent about 2 acres situated at Welkadamulla Village in Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows:—

North by Dankanatta U. C. Road and Millagahawatta;
East by property belonging to Mr. W. D. Fernando,
South by fields and Kalu-oya;
West by Kosgahawatta owned by Lawarance Appuhamy and Millagahawatta owned by Mr. V. Wijesinghe, and said to be owned by Mrs. Richard Ameratunge, Rilaula, Kandana

Ref. No. Q. 4022/J/E/1418.
Colombo, December 19, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

The land called Allepitawatte situated within the Urban Council limits of Badulla town, within the following boundaries:—

North: Balance portion of the house;
East: Private land belonging to the owner of the house,
South: Hill Drive;
West: Alugolla path

Ref. No J/HLG/35.
Colombo, October 1, 1951

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent approximately one perch and containing a water spout, out the land called Bible (lot 9 in F. V. P. 55), situated at Divitotawala, in Dambawmpalata, Badulla District.

Ref. No. J/HLG/400.
Colombo, June 9, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of about 2 acres of land out of the land called Labuwatte *alias* Tennehena in Dimbulgahagodoragama, Oyapalatha Kowale, bounded on the —

North by Mala oda.
East by Live fence.
South by Mala oda,
West by Live fence.

Ref. No. J/E/219
Colombo, July 31, 1950

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land of the extent of about 2½ acres from the land called and known as Sarnia Estate of which the Scottish Tea and Lands Company of Ceylon, Ltd., are owners situated in the village of Kapallewela in the Village Headman's Division of Kirioruwa, Wiyaluwa, Badulla District and bounded as follows:—

North by land claimed by Kadija Umma,
East by Tea Estate belonging to Sarnia Estate,
South by Tea Estate belonging to Sarnia Estate,
West by Cart road

Ref. No. J/HLG/453,
Colombo, August 6, 1951

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about five acres out of the land called Easter Seaton Estate, situated in Kaluwanchikudiyiruppu Village, Manmunai South and Eruvil Porativu Pattu, Batticaloa District and bounded as follows:—

North by V. T. Court premises and land belonging to Messrs. Sithamparam and Letchumanan Chettiars;
East by Batticaloa-Kalmunai Road;
South and West by land belonging to Messrs. Sithamparam and Letchumanan Chettiars

Ministry's Reference No. J/HA/1,798.
Batticaloa Kachcheri's Ref. No. LD. 3,310
Colombo, December 18, 1951.

DUDLEY SHELTON SENANAYAKE,
Minister of Agriculture and Lands

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An extent of 50' × 20' out of the land called peragaswatta, situated in Meegahakiula, Wiyaluwa D. R. O's Division, Badulla District and bounded as follows:—

North by land belonging to Mr. A. S. M. Abdul Cader,
East by land belonging to Mr. A. S. M. Abdul Cader,
South by land belonging to Mr. A. S. M. Abdul Cader,
West by High road.

Ref. No. J/HLG/513
Colombo, May 25, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent 35' × 35' out of the land called Totapolakumbura, situated at Kapallewelagama, Kirioruwa Wasama, Wiyaluwa, Badulla District and bounded as follows:—

North by High road;
East by High road;
South by boundary of the field belonging to R. M. Ganeti;
West by eia of Totapolakumbura.

Ref. No. J/HLG/445.
Colombo, May 25, 1951

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

The land called Pitiyagederalandawatte in extent about 2½ acres situated in Ballegallegama Village in Maspene, Badulla District and bounded as follows:—

North by the land called Pitiyagederalandawatte;
East by the present school land;
South by the land called Pitiyagederalandawatte,
West by the land called Pitiyagederalandawatte

Ref. No. J/E/69.
Colombo, October 12, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

- (1) A portion in extent about 5.76 perches, out of the bare land called Wewe Pillewa, situated in Wattarama Village, in Godapola V. H.'s Division, Kegalla District, and bounded as follows:—
North by Wewe Pillowa and Okada Kumbura.
South, East and West by Wewe Pillewa.
- (2) A portion in extent about 0.96 perches, out of the paddy field called Wewe Kumbura, situated in Wattarama Village, in Godapola V. H.'s Division, Kegalla District and bounded as follows:—
North by Wewe Kumbura.
East by Okada Kumbura.
South by Wewe Pillewa.
West by Wewe Pillowa.
- (3) A portion in extent about 11.36 perches, out of the paddy field called Okada Kumbura, situated in Ambuwangala, in Ambuwangala V. H.'s Division, Kegalla District and bounded as follows:—
North and East by Okada Kumbura.
South and West by Wewe Pillewa.
- (4) A portion in extent about 11.04 perches, out of the paddy field called Okada Kumbura, situated in Ambuwangala Village, in Ambuwangala V. H.'s Division, Kegalla District and bounded as follows:—
North, East, South and West by portions of the same land.
- (5) A portion in extent about 8.80 perches, out of the paddy field called Okada Kumbura, situated in Ambuwangala Village, Ambuwangala V. H.'s Division and bounded as follows:—
North, East, South and West by Okada Kumbura.
- (6) A portion in extent about 7.52 perches, out of the paddy field called Okada Kumbura, situated in Ambuwangala Village, in Ambuwangala V. H.'s Division, Kegalla District and bounded as follows:—
North by Drainage Channel.
South, East and West by parts of Okada Kumbura.
- (7) A portion in extent about 0.80 perches, out of the paddy field called Pelemula Pela, situated in Ambuwangala Village, in Ambuwangala V. H.'s Division, Kegalla District and bounded as follows:—
North by Field Ridge.
East by Pelemula Pela.
South by Drainage Channel and
West by Field Ridge and Drainage Channel.
- (8) A portion in extent about 0.96 perches, out of the Garden called Hitinawatta, situated in Wattarama Village, in Godapola V. H.'s Division, Kegalla District and bounded as follows:—
North, East and West by Hitinawatta.
South by irrigation channel.
- (9) A portion in extent 1.38 perches, out of the paddy field called Deniya Kumbura, situated in Wattarama Village, in Godapola V. H.'s Division, Kegalla District and bounded as follows:—
North by the Irrigation Channel.
East, South and West by Deniya Kumbura.
- (10) A portion in extent about 10.56 perches, out of the land called Hitinawatta, situated in Wattarama Village, in Godapola Village Headman's Division, Kegalla District and bounded as follows:—
North and South by Hitinawatta.
East by Narangahamulahena.
West by Irrigation Channel.
- (11) A portion in extent about 0.48 perches, out of the land called Narangahamulahena, situated in Wattarama Village, in Godapola V. H.'s Division, Kegalla District and bounded as follows:—
North by Narangahamulahena.
East, South and West by Hitinawatta.
- (12) A portion in extent about 15.36 perches, out of the land called Narangahamulahena, situated in Wattarama Village, in Godapola V. H.'s Division, Kegalla District and bounded as follows:—
North by the road
South by Hitinawatta.
East and West by Narangahamulahena

Ref. No. J/AL/1492/LM 5324
Colombo, November 25, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Three portions totalling in extent approximately 0 A. 1 R. 37.0 P., out of the allotments of land called Mussenduwa Pitawagura, Ihalawelegge and Medahapotha, situated in the village of Watagedare in Gangaboda Pattu, Matara District and bounded as follows:—

- (1) North by the land called Ihalawelegge,
East by the land called Mussenduwa Pitawagura,
South by the land called Mussenduwa Pitawagura,
West by the land called Ihalawelegge.
- (2) North by the land called Ihalawelegge,
East by the land called Mussenduwa Pitawagura,
South by the land called Mussenduwa Pitawagura,
West by the land called Ihalawelegge.
- (3) North by the land called Medahapotha.
East, South, West by the land called Medahapotha.

Ref. No. E. B. 2045. J/AL/1622.
Colombo, December 18, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

Three portions aggregating in extent approximately 0 A. 0 R. 23 P., from the allotment of land called Kekulampitiya at Kebilyapola village in Kandaboda Pattu in Matara District, and bounded as follows :—

- (1) North by Kekulampitiya,
East by road,
South by Kekulampitiya,
West by Kekulampitiya.
- (2) North by Kekulampitiya,
East, South, West by Kekulampitiya.
- (3) North by Kirindegewatta,
East by Kirindegewatta ela and road,
South by road,
West by Kirindigewatta ela and bund.

Ref. No. L. B. 2,044. J/AL/1621.
Colombo, December 20, 1951.

DUDLEY SHELTON SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

Portions totalling in extent 0 A. 3 R. 1 4 P., from the allotments of land called Parakkawatta, Paluwatta, Delgaswatta *alias* Magawatta, Palliyegurunnaneegokoratuwa, Mahapittaniya, Polpelakoratuwa, Gararalaguputtiya, Polakella, Talagahapittaniya, Ganegodella, Polgaskoratuwa *alias* Marakkalayaikella, Dindugodawila-Ganegodawapura, Rangahakoratuwa and Ganegoda Kurunduwatta, surveyed and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 14, 15, 16, 17, 18 and 19 in P. P. A. 1,294 and situated in the village of Denipitiya, Meeruppa and Warakapitiya in Welgam Korale, Matara District.

Ref. No. L. B. 1,460. J/HLG/1,272.
Colombo, December 19, 1951.

DUDLEY SHELTON SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

An allotment of land called Usgodakelle *alias* Peralanda in extent about 3 acres situated at Akurugoda in Welgam Korale, Matara District and bounded as follows :—

- East by Village Committee Road,
West and North by Peralanda (same land),
South by Crown land—are allotted for a Central School.

Ref. No. J/E/1,510. L. B. 2,037.
Colombo, December 19, 1951.

DUDLEY SHELTON SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion approximately in extent 5.76 perches, out of the land called Dodangaha-arawa situated along Green Lane Drive within the Urban Council limits of Badulla, Badulla District, and bounded as follows :—

- North by footpath ;
East by paddy field ;
South by Brick Kiln ; and
West by Green Lane Drive (Road).

Ref. No. J/HLG/23.
Colombo, September 18, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

The land called Halielagama (Dickwela) in extent approximately 0 A. 1 R. 9 P., situated in Halielagama, in the Village Headman's Division of Bogoda, Badulla District within the following boundaries :—

- North : Land belonging to S. Velupillai,
East : Land belonging to Mrs. M. S. Yasohamy,
South : Land belonging to Mrs. M. S. Yasohamy,
West : Land belonging to Mrs. M. S. Yasohamy,

Ref. No. J/TW/327.
Colombo, September 25, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

An allotment of land called Maswatta in extent about $\frac{1}{2}$ an acre, situated at Dematagoda Ward in Colombo D. R. O.'s Division, Colombo District and bounded as follows :—

- North by the southern boundary of Government school premises ;
East by portions of 56/8 and 8/15 and Municipal park ;
South by portions of 8/15, 16, 22, 30/46 ; and
West by 288/21 Premises.

Ref. No. Q. 3960/J/E/1194.
Colombo, December 13, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Maradanewatta *alias* Skolewatta in extent 2 acres situated at Galwehara in Bentota Walallawiti Korale, Galle District, and bounded as follows:—

North : V. C. road ;
East : Pansalawatta ;
South : School land ;
West : Weerasinghe Mahatmayage Maradane Kurunduwatta.

Ref. No. J/E/1393/LP. 6415.
Colombo, December 18, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An extent of about two acres out of the land called Heennarangolla situated in Dangamuwa Village, Umaela Wasama, Badulla District and bounded as follows:—

North by land belonging to Mr. Devitotawela ;
East by D. R. C. road ;
South by D. R. C. road ;
West by land belonging to Mr. Devitotawela.

Reference No. J/E/72.
Colombo, October 18, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 30 perches of the land called Maradagahawatta situated at Warakanatta and Thalawathuhenpita in Siyane Korale West, Adicari Pattuwa, Colombo District and bounded as follows:—

North by T. P. No. 35626 ;
East by T. P. No. 206978 and lot 786 and P. P. 2288 ;
South by T. P. 62433 ; and
West by lot No. 186 in P. P. 2288.

Reference No. Q. 4093/J/HLG/1718.
Colombo, December 13, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Delgahawatta in extent about 2 acres situated at Pahala Kosgama Village in Hewagam Korale, Colombo District and bounded as follows:—

North by Kanattagewatta claimed by M. D. Juan Singho ;
East by land claimed by I. E. Wijesundara ;
South by the portion of the same land ; and
West by school garden.

Reference No. Q. 3989/J/E/1247.
Colombo, December 13, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Portions of the lands called Kowilawatta, Paranawatta and Gangekotuwa in extent about 28.36 perches, situated at Deltara in Salpiti Korale, Colombo District and bounded as follows:—

North by Kowilawatta ;
East by Thalagahahiriawalla field ;
West by Suwarapola-Batakettara D. R. C. road ; and
South by Kowilawatta and Gangekotuwa.

Ref. No. Q. 3841/J/HLG/896.
Colombo, December 17, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

The land called Millagahawatta and Galabahawatta, now known as Walauwewatta, in extent approximately 5 acres 2 roods and 13 perches, situated at Kottawa in Hewagam Korale, Colombo District and bounded as follows:—

North by high road from Pannipitiya to Mattegoda ;
East by property belonging to the heirs of R. A. Babappu ;
South by property belonging to the heirs of R. A. Babappu, Juwanis Perera, and Deniyawalakumbura of R. A. Migel and Joseph Perera ; and

West by property belonging to heirs of Juwanis Perera and Gamage Sinan Perera ;
excluding an extent of about 6 perches containing the burial ground.

Ref. No. Q. 4082/J/HA/1599.
Colombo, December 21, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about half an acre out of the land called Ketakelagahawatta, situated in the village of Galtotamulla (Maipalagoda), Siyane Korale West, Meda Pattuwa, Colombo District and bounded as follows:—

North by Galtotamulla V. C. road;
East and South by the same undivided land;
West by Colombo-Kandy road.

Ref. No. Q. 4054/J/HLG/1552.
Colombo, December 18, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An extent of about 2 acres out of the land called Nugaulpotha, situated at Uraniya near the 11th mile on the Bible-Alutnuwara road, Badulla District, bounded as follows and owned by A. M. Sudu Banda and G. R. M. Sudu Banda.

North by stone and Dunumadala tree;
East by the P. W. D. road;
South by stream;
West by jungle.

Ref. No. J/HLG/392.
Colombo, June 1, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) A portion in extent about 0.1 of an acre of the land called Sembuthi Dawatagahawatta *alias* Dawatagahawatta situated at Talangama North in Hewagam Korale D. R. O's Division, Colombo District, and bounded as follows:—

North by Dawatagahawatta *alias* Sembuthi Dawatagahawatta owned by K. Juana Perera,
East, South and West by Dawatagahawatta *alias* Sembuthi Dawatagahawatta owned by K. Simon Perera.

(2) A portion in extent about 0.2 of an acre of the land called Sembuthi Dawatagahawatta *alias* Dawatagahawatta, situated at Talangama North in Hewagam Korale D. R. O's Division, Colombo District, and bounded as follows:—

North and South by Sembuthi Dawatagahawatta *alias* Dawatagahawatta owned by K. Juana Perera,
East by Sembuthi Dawatagahawatta *alias* Dawatagahawatta owned by K. Simon Perera,
West by part of Batadombagahakumbura owned by Mrs. Lenora Boteju of Talangama.

(3) A portion in extent about 0.1 of an acre of the land called Batadombagahakumbura, situated at Talangama North in Hewagam Korale D. R. O's Division, Colombo District, and bounded as follows:—

North and South by part of Batadombagahakumbura owned by Mrs. Lenora Boteju,
East by part of Sembuthi Dawatagahawatta *alias* Dawatagahawatta owned by Juwana Perera,
West by V. C. Road.

(4) A portion in extent about 0.25 of an acre of the land called Batadombagahakumbura, situated at Talangama North in Hewagam Korale D. R. O's Division, Colombo District, and bounded as follows:—

North, East and South by part of land called Batadombagahakumbura belonging to K. Piloris of Talangama,
West by part of Batadombagahakumbura owned by Lenora Boteju.

(5) A portion in extent about 0.08 of an acre of the land called Batadombagahakumbura situated at Talangama North in Hewagam Korale, D. R. O's Division, Colombo District, and bounded as follows:—

North by part of land called Batadombagahakumbura belonging to Lenora Boteju,
East, South and West by part of the land called Batadombagahakumbura owned by K. Piloris Perera.

Ref. Q. 4008/J/AL/1329,
Colombo, December 4, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Jambugodella in extent 15.5 perches, situated at Kimbulapitiya in Aluthkuru Korale North (B), Colombo District, surveyed and described as lot 2 in Preliminary Plan No. A. 2,880.

Ref. No. Q. 2346/J/E/901,
Colombo, December 15, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land in extent approximately 0 A. 1 R. 09.7 P., out of the estate called Mount Jean Estate, situated at Watawela village, Uda Bulatgama, Kandy District and bounded as follows:—

North by the Railway Reserve Land;
East by Mount Jean Estate;
South by Mount Jean Estate;
West by Mount Jean Estate.

Ref. No. J/TW/1255.
Colombo, December 2, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

L. D. 4357.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent approximately 848 Sq. feet out of the land called Embillagahalanda *alias* Embillagaha-ovita, situated in Pitiyagedara Village, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District and bounded as follows:—

North by Halpankotuwa Ela ;
East and West by the land called Embillagahalanda *alias* Embillagaha-ovita claimed by Sir Donald Obeysekera ;
South by existing water-course (ela).

Ref. No. Q. 4056/J/HLG/1536.
Colombo, December 19, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

A portion in extent about 2 acres out of the land called Tammita Estate, situated in Tammita village, Tammita Palata, Dambadeni Hatpattu in Kurunegala District and bounded as follows:—

North by paddy field of T. M. Srisena and Dingiri ;
East by remaining portion of Tammita Estate ;
South by remaining portion of Tammita Estate ; and
West by cart track.

Ref. No. J/E/1532
Colombo, January 3, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All those allotments of land called Bogaha-arawewatte and Bokotutennewatte, in extent 1 A. 2 R. 13 P., situated at Pannalawela village in Kiriwanagama Wasama, Medapalata Korale, Udukunda Division, Badulla District, surveyed and described as lots 329 and 330 in Supplement No. 1 to Final Village Plan No. 421.

Ref. No. J/E 826.
Colombo, June 14, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent approximately 2 acres of the land called Pansalagawagoda *alias* Lewwegoda, situated in Pattiyagedera village Malitha, Badulla District, and bounded as follows:—

North by V. C. Road from Neluwa,
East by part of the same land,
South by V. C. Road to Kumbalwela ; and
West by part of the same land.

Ref. No. J/E/325,
Colombo, May 25, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Reference No. Q. 3873/J/TW/966.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name of Land	Preliminary Plan No. A 3,095. Village—Avisawella (part)	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Atherfield Estate part of Assmt. No. 68, Colombo Road	Rubber land	Don Pedrick and Co. Ltd. of 79, Turret Road, Colombo		0 3 37.5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at Colombo Kachcheri, on March 10, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 25, 1952 the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, January 10, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

Reference No. Q. 3653/J/PT/457.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name of Land	Preliminary Plan No. A 3,094. Village—Kelepitimulla	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Bogahalanda	Garden	R. G. L. de Soysa of Morandagamulla		0 0 0 94

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at Colombo Kachcheri, on March 10, 1952, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 25, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, January 10, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. Q. 3289/J/TW/1267.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:—

Lot	Name of Land	Description	Preliminary Plan No. A 2,961. Village—Battaramulla	Name of Claimant	Extent	
					A. R.	P.
1	Ganewatta	Garden		M. Walter Almeida of Battaramulla	0	0 0 10
2	Do.	Coconut garden		Mrs. Olive Seneviratne of 1229, Gangodawila, Mrs. Constance Samaranayake of 134, Havelock Road, Wellawatta, C. V. Silva of Silva Studio, Kandy, Mrs. J. P. Ranabahu of Battaramulla, E. G. Silva of Avasa Road, off Temp-lar's Road, Mt. Lavina, and Miss Enid Silva of Hillwood, Kandy	0	0 2 38
3	Do.	Garden		Colombage Dona Carlinahamme of Battaramulla	0	0 0 52

Preliminary Plan No. A 2,962. Village—Talangama North

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A. R.	P.
1	Indigahawatta	Garden and part of tiled masonry building	B. Martin Cooray of Kotte	0	0 9 48

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Colombo Kachcheri, on March 4, 1952, at 2 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 19, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, January 7, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. L 2,851.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

An allotment of land 4 A. 1 R. 31.9 P., in extent, called Ratwatte Estate, Appuhami Male in Leliambe village, Matale District, belonging to Ratwatta Cocoa Co. Ltd., Agents: Messrs. George Stewart & Co., Ltd., P. O. Box 151, Colombo.

Bounded on the North by Ratwatte Estate.
East by road leading to Ratwatte Rubber Factory.
South by Ukuwela-Elkaduwa P. W. D. road.
West by Ratwatte Estate.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matale Kachcheri, on February 27, 1952, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 18, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matale, January 10, 1952.

A. R. RATNAVALE,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. L 3003.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Supplement No. 6 to F. V. P. No. 32. Village—Akuramboda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A. R.	P.
337	Patangigasptiyewatta alias Patin-gaspitiyewatta	Garden contains jak, coconut and cotton trees, &c., and a mud house	P. G. Ukkuamma of Heeratiya, Elahera	1	0 11 5
338	Patangigasptiyehena alias Patin-gaspitiehena	Chena contains an earth well	P. A. Menike and W. H. Wickremaratna, both of Akuramboda	1	1 31 0
339	Patangigasptiyewatta alias Patin-gaspitiyewatte	Garden contains jak, coconut and cotton trees, &c., and an earth well	Lanka Hulugedera Abitta of Medilla, Tenne	2	0 2 2
340	Dewalehena Etambagahamulahena	Chena	H. Mant, Matale	5	0 32 4
Total				9	2 37 1

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matale Kachcheri, on February 27, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 18, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matale, January 10, 1952.

A. R. RATNAVALE,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. JE. 287/L. P. 6,265.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A. R.	P.
1	Mahaduwa-Watta	Garden contains jak and coconut, 40-50 years	H. L. Carolis and Kathirina Pathinayaka Abeysirigunawardana both of Agaliya, Baddegama	0	2 11 7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the D. R. O's Office, Baddegama, on February 26, 1952, at 3 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 18, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, January 7, 1952.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. J/E/755/L. P. 6208.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Rukattanagahawatta	Cinnamon garden contains cinnamon 30 years, 110 rubber trees 25 years, 7 jak trees 20-35 years, 3 bedidel trees 10-25 years, 2 mills trees 20 years, 2 kitul trees 5-10 years, 7 mango trees 2-25 years, 1 temporary hut with tiled roof	M. L. A. Jebber, M. L. A. Jelil, M. L. A. Sammy, B. L. A. Bari, E. L. M. Mawjud, - I. L. M. A. Wadood, all of Tunduwa, Haburugala	7 3 5.2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Bentota Resthouse, on February 26, 1952, at 2 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 18, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, January 8, 1952.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. L. B. 1838.

I, A. O. Wirasinghe, Assistant Government Agent, Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

The land called Copparawatte, in extent approximately 5 acres and 2 roods, situated along Weragampita Temple Road, within the U. C. limits of Matara, Matara District, and bounded as follows:—

North by Weragampita Temple Road;

East by lands called Schonkoratura bearing Assessment No. 1538, Pansalakumbura bearing assessment No. 1540;

South by lands called Copparawatta bearing Assessment Nos. 1537 and 1537 H; and,

West by the lands called Copparawatta bearing Assessment Nos. 1536, 1534, 1533, 1531, 1530, 1569, 1571, 1567 A, and 1537 J.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on March 20, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 13, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, January 9, 1952.

A. O. WIRASINGHE,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. L. B. 2031.

I, A. St. V. Wijemanne, Additional Assistant Government Agent, Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

An allotment of land in extent approximately 1 A. 0 R. 27 P., of the land called Karambuketiawatta *alias* Dankoratuwewatta and Karandagahawatta *alias* Pallimullewatta, situated at Pallimulla within the U. C. limits of Matara in Four Gravats of Matara, Matara District; and bounded as follows:—

North by Manamperigewatta and Joolgahakoratuwa,

East by Pokunewatta,

South by Boutaranonagewatta, and

West by Pallimulla-Beach Cross Road.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on March 17, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 10, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, January 12, 1952.

A. ST. V. WIJEMANNE,
Additional Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. L. B. 1447.

I, A. O. Wirasinghe, Assistant Government Agent, Matara, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Two allotments of land, in extent 1 A. 0 R. 0 7 P., being portions of the land called Handford Estate and Galpottihena, situated at Matugobe in Morawak Korale, Matara District, surveyed and described as lots 297 and 298 in Supplement No. 24 to Final Village Plan No. 169.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on March 21, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 14, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, January 12, 1952.

A. O. WIRASINGHE,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration, under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely for the construction of the Denepitiya Junior School, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Lindakoratuwa	Coconut garden contains 19 coconut trees 45 years, 1 mango tree and 1 cashew tree 10 years	L. G. Don Carolis Samarawickrama, P. G. D. A. O. 0 0 21.4	0 0 21.4
2	Tomb	Tomb	Yadiyas Gunawardena, all of Denepitiya D. V. Jinadasa, Denepitiya	0 0 0.2

L.B. 1586

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
3	Paluwatta	Part of coconut garden contains no cultivation	D. V. Jinadasa, D. V. Seelawatee, W. O. Wirasinghe, L. G. D. C. Samarawickrama all of Denepitiya, and Mrs. R. Somawatee Ranawaka of Dikkumbura, Ahangama	0 0 2
4	Gamachchige Divelwatta	Part of coconut garden contains no cultivation	Mrs. R. Somawatee Ranawaka of Dikkumbura, Ahangama, Francis William Jayawardena and N. A. Jemis Silva, both of Denepitiya	0 0 1
5	Ruppewatta alias Yapagewatta	Coconut garden contains 51 coconut trees 45 years, 3 cashew trees 6 years and part of a ditch	Ridana Somawatee Ranawaka, Sirimawatee Ransinghe Ranawaka, Chandrasena Ranasinghe Ranawaka, Iranganee Ranasinghe Ranawaka, Laksamee Ranasinghe Ranawaka, Darmasena Ranasinghe Ranawaka and Pathmanee Ranasinghe Ranawaka, all of Dikkumbura	0 2 13
6	Thembawatta	Coconut garden contains 11 coconut trees 45 years and 26 coconut plants 5 years, a tiled masonry house and a mud cadjan kitchen	Liyanagamage Chulawatee. Samarawickrama of Denepitiya	0 0 21.7
7	Ehelagahawatta	Coconut garden contains 6 coconut trees 45 years, 10 coconut plants 5 years and a cadjan masonry latrine	L. G. Don Carolis Samarawickrama of Denepitiya	0 0 6.10
9	Ruppewatta alias Yapagewatta	Coconut garden contains 7 coconut trees 46 years and 3 coconut plants 10 years	R. G. Podihaminee, L. G. Don Darmadasa, L. G. Don Sangadasa, L. G. Don Somaratne, L. G. Don Dharmasena, L. G. Gunawatee, L. G. Somawatee and L. G. Premawatee	0 0 19.20
10	Do.	Coconut garden contains 7 coconut trees 45 years, permanent masonry cadjan house and a temporary mud cadjan kitchen	Charles William Jayawardena, Piyadasa Jayatileke, Somawatee Samarawickrama, Hemawatee Samarawickrama, Chulawatee Samarawickrama, Rupawatee Samarawickrama, Nandawatee Samarawickrama, Hemawatee Samarawickrama, L. G. Don Carolis Samarawickrama, Somawathie Samarawickrama, Susana Jayasekera, Abeykoon Pentis Jayasekera, Abeykoon Francis Jayasekera, Abeykoon Hinni Hamy Jayasekera, W. A. Dona Gimara, P. A. Jayawardena, S. Nonahami, Dayawatee Seneviratne, Wijedasa Seneviratne, Wimaladasa Seneviratne, Tanange Seneviratne, Nandasena Seneviratne, Chandralata Seneviratne, Abeykoonge Charles, Abeykoonge Gunawatee, Abeykoonge Kusumawatee and Dayawatee Seneviratne all of Denepitiya, Dona Emaliya Samarawickrama of Paragahatota, David Piyasena Ranawaka, and Leelawatee alias Dona Francina Ranawaka, both of Udukawa	0 0 23.50
11	Do.	Coconut garden contains 6 coconut trees 45 years and 2 coconut trees 10 years	L. G. Dona Christina Samarawickrama, Jinadasa Samarawickrama, Mendis Samarawickrama and Susana Samarawickrama all of Denepitiya, and Johana Samarawickrama of Welihena	0 0 15.50
12	Do.	Coconut garden contains 2 coconut trees 45 years	Piyadasa Jayatileke, Somawatee Samarawickrama, Hemawatee Samarawickrama, Chulawatee Samarawickrama, Rupawatee Samarawickrama, Nandawatee Samarawickrama, Hemawatee Samarawickrama and L. G. Don Carolis Samarawickrama, all of Denepitiya	0 0 4.16
13	Do.	Coconut garden contains 5 coconut trees 45 years, 1 coconut tree 10 years and part of a ditch	David Piyasena Ranawaka and Leelawatee alias Dona Francina Ranawaka both of Udukawa	0 0 10.40
14	Do.	Coconut garden contains 2 coconut trees 15 years, 1 coconut tree 45 years and a part of a ditch	Dona Emaliya Samarawickrama of Paragahatota and Somawatee Samarawickrama of Denepitiya	0 0 8.30
15	Do.	Coconut garden contains 16 coconut trees 45 years, and 2 coconut trees 10 years and part of a ditch	W. A. Dona Gimara, Abeykoonge Charlis, Abeykoonge Gunawatee, Abeykoonge Kusumawatee all of Denepitiya	0 1 5.04
16	Do.	Coconut garden 10-45 years, contains a temporary mud cadjan house, a masonry well and part of a ditch	Ridana Somawatee Ranawaka, Sirimawatee Ransinghe Ranawaka, Chandrasena Ranasinghe Ranawaka, Iranganee Ranasinghe Ranawaka, Laksamee Ranasinghe Ranawaka, Darmasena Ranasinghe Ranawaka and Pathmanee Ransinghe Ranawaka all of Dikkumbura	0 3 33
17	Paluwatta	Coconut garden contains 7 coconut trees and 2 bread fruit trees 45 years	D. V. Jinadasa, D. V. Seelawatee, W. O. Wirasinghe, L. G. D. C. Samarawickrama, Charles William Jayawardena, Petrus Abraham Jayawardena and Rubasinghe Gamachchige Podihamine all of Denepitiya	0 1 11.90
18	Gamachchige Divelwatta	Coconut garden contains 19 coconut trees 45 years and a temporary mud cadjan house	Mrs. Ridana Somawathie Ranawaka of Dikkumbura	0 1 36.90
19	Gamachchige Develwatta alias Ruppewatta alias Yapagewatta	Coconut garden contains 5 coconut trees 45 years	Mrs. Ridana Somawatee Ranawaka, Sirimawatee Ransinghe Ranawaka, Chandrasena Ranasinghe Ranawaka, Iranganee Ranasinghe Ranawaka, Laksamee Ranasinghe Ranawaka, Darmasena Ranasinghe Ranawaka, Patmanee Ranasinghe Ranawaka and Mrs. Ridana Somawatee Ranawaka all of Dikkumbura	0 0 10.90
20	Paluwatta	Coconut garden contains 3 coconut trees 45 years	D. V. Jinadasa, D. V. Seelawatee, W. O. Wirasinghe, L. G. D. C. Samarawickrama, Charles William Jayawardena, Petrus Abraham Jayawardena and Rubasinghe Gamachchige Podihamine all of Denepitiya	0 0 17.10

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent, before me at the Weligama Resthouse, on March 15, 1952, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Matara, January 10, 1952.

A. O. WIRASINGHE,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LD. 7317.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
335	Kapugamayapadinchiwatta	Garden contains 72 coconut plants, 33 jak plants and 145 plantain bushes 2 years	Babarenda Guruge Piyadasa Mutukumarana of Kōndēniya, Dikwēlla. Cultivation claimed by Puwakdandawa Guruge Don Dias de Silva of Sītinamalūwa	0	2 12.7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Belatta Town Council, on February 27, 1952, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 20, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount:

The Kachcheri,
Hambantota, January 15, 1952.

A. B. S. N. PULLENAYEGUM,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LA 754.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
I	Kaddukerney, assessment No. 459 of Ward No. 2	Garden contains 15 palmyrah trees 50 years, 2 mango trees 15 years, 1 jak tree 30 years, 2 margosa trees 5 and 20 years, 70 murunga trees 5-10 years and a masonry well	V. Ponnuchamy, Assistant Registrar, Co-operative Department, Colombo	0	3 13.5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on February 27, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 19, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, January 8, 1952.

P. J. HUDSON,
Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LA. 3096/J/E/439.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

The land called Sanththothem *alias* Sanichenai, in extent 2 acres. and 9.4 perches., situated in the village of Kottantivu, Panichchavillu, Puttalam District, surveyed and described as lot 1 in P. P. A1,063.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Puttalam Kachcheri, on February 27, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 20, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam, January 10, 1952.

C. DE FONSEKA,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LW. 3508.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
53	Gedara-arawa, assmt. No. 69, Upper Alut Ela	Garden old (no cultivation)	Mrs. S. M. P. Buksh, Noorville, Badulla	0	0 19.2
Total				0	0 19.2

All person interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Badulla Kachcheri, on February 28, 1952, at 2 30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 21, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Badulla, January 15, 1952.

A. I. MOHIDEEN,
for Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LW 3507.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Kapuwaita, assessment No. 271, Lower Street (Part)	Garden (no cultivation)	Mutiayangane Vihare Chief Trustee, H.-Sunanda, Thero of Mutiayangane Vihare, Badulla	0	0 1.5
Total				0	0 1.5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Badulla Kachcheri, on February 28, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 21, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Badulla, January 15, 1952.

A. I. MOHIDEEN,
for Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LW 3344.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Supplement No. 2 to Final village plan No. 423. Village—Part of Hapugolla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
341	Radigetawalawekumbura	Paddy field	Koratota Welgamage Mary Nona, ditto Sopinona, ditto Misi Nona, ditto Hinm Appuhami, ditto Saumahami, ditto Singho Appuhami, ditto Cecilhami, ditto Bala Appuhami, all minors, guardian—David Fernando of Waldemar Estate, Udapussellawa	0	1	36.1
342	Do.	do.	Watabedde Muhandiramlage Appuhami, ditto Ukku Menika, ditto Dingiri Menika, all of Hapugolla, Fort MacDonald	0	1	33.4
343	Do.	do.	Muhandiramlage Heenmenika, C/o D. C. Gunasekera of Hapugolla, Fort MacDonald	0	0	38.1
344	Do.	do.	Samarakoön Mudiyansele Punchirala, ex-Arachchi of Hapugolla, Fort MacDonald	0	0	22.9
Total				1	1	10.5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D. R. O's Office, Welimada, on March 8, 1952, at 2 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 1, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,
Badulla, January 15, 1952.

A. I. MOHIDEEN,
for Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LW 3477.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan A 250. Village—Alutwelagama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Puwakwatta alias Sellappugewatta, part of assessment No. 58, Division 3 Pingarawe	Garden (old) contains 1 magno tree 5 years, 1 breadfruit tree 20 years, and 1 jak tree 35 years	R. W. Nikapota of Nikapota, Haputale	0	0	2.59
Total				0	0	2.59

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Badulla Kacheheri, on February 29, 1952, at 2.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 22, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,
Badulla, January 15, 1952.

A. I. MOHIDEEN,
for Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LW. 3394.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Supplement No. 1 to F. V. P. No. 476—Heladangamuwa Village

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
87	Diharawa, Heennarangahawatta	Garden contains 2 mango trees 20 years	C. V. Devitotawela (minor), guardian: A. G. Divitotawela of Dangamuwa, Walauwa, Dangamuwa, Welimada	0	0	16.3
88	Do.	Garden contains 1 orange tree 10 years and two gravilea trees 5 years	do.	0	2	35
89	Heladangamuwagoda, narangahawatta	Heen Garden contains 17 guava trees and 19 kudadula trees 1-10 years	do.	1	0	27.8
Total				1	3	39.1

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D. R. O's Office, Welimada, on March 8, 1952, at 11.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 1, 1952, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,
Badulla, January, 15, 1952.

A. I. MOHIDEEN,
for Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LW. 3388.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Supplement No. 1 to Final village plan No. 20—Hah-elagama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
50	Rookatenna Estate	Patana, contains portions of pipe lines	The Lunuwa Tea & Rubber Co. Ltd., Agents: Messrs. Harrison and Crossfield, Colombo	1	1	14.1

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kacheheri, Badulla, on March 3, 1952, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 25, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,
Badulla, January 15, 1952.

A. I. MOHIDEEN,
for Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LW. 3288.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which is required for a public purpose:—

Description of the lands to be acquired:

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Supplement No. 1 to Final village plan No. 511—Udubadana Village						
70	Pallyaddegoda	Chena contains 1 gravilea tree, 2 guava trees and 2 kududaula trees 5 years	A. G. Divitotawela, L. B. Divitotawela, Miss C. Divitotawela, G. V. Divitotawela (minor), guardian: A. G. Divitotawela, all of Dangamuwa Walauwa, Dangamuwa, Mrs. A. C. L. Ratwatta, 150, Katugastota Road, Kandy, E. J. Divitotawela, Opatha Estate, Kahawatta, heirs of the late R. Divitotawela Dissawa of Dangamuwa Walauwa, Dangamuwa, Welimada	0	0	23
71	Do.	Chena contains 7 jak trees, 2 orange trees, 1 tamarind tree 5 years, 2 papaw trees, 68 guava trees, 121 kududaula trees 3 months to 5 years, 4 plantain bushes and vegetables	do.	3	0	2.8
72	Do.	Chena contains 1 guava tree and 10 kududaula trees 1-5 years	do.	0	0	23.4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D. R. O's Office, Welimada, on March 8, 1952, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 1, 1952, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Badulla, January 15, 1952.

A. I. MOHIDEEN,
for Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LW. 3393.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
P. P. A. 242. Village—Alutwela (Part)						
1	Pepolgaswatta, assessment No. 64, Upper Alut Ela	Garden contains 7 mango trees 20 years, 7 jak trees 50 years, 4 kokatiya trees 10 years, 3 kitul trees 5 years, 3 coconut trees 40 years, 1 cocoa tree 10 years, 4 orange trees 5 years, 3 arecanut trees 20 years, 4 sapu trees 10 years, 1 kottan tree 5 years, 1 suriya tree 10 years, 10 other trees 10 years; 1 permanent building and 2 temporary buildings	R. A. Gunadasa, Welagedara, Badulla	0	1	35.9
2	Ilpangewatta alias Kamatewatta, assessment No. 66/1, Upper Alut Ela	Garden contains 13 jak, 1 mara, 1 tamarind and 5 coconut trees 50 years, 1 sapu and 5 orange trees 10 years, 2 kottan trees 25 years, 5 mango, 1 kitul and 5 other trees 5 years	R. D. Edwin of 31, Gurendawatta Road, Badulla	1	2	16.5
Supplement No. 7 to Final village plan No. 90. Village—Alutwela (Part)						
49	Dimbulgatekumbura, assessment No. 72/2, Upper Aluth Ela	Paddy field	Mrs. J. A. Kumbalwela of Badulla	2	2	37.1
50	Okandekumbura, assessment No. 72/1, Upper Alut Ela	do.	Mr. W. B. M. Bandaranayake of Badulla	0	1	26.6
51	Do.	do.	do.	0	0	28
52	Bogahawatta, assessment No. 80, Gurendawatta Road	Garden contains 3 jak, 2 breadfruit and 3 mango trees 30 years, 1 jak and 1 coconut trees 2 years, 3 kitul trees 3 years, 9 arecanut and 7 orange trees 5 years, and a temporary building	W. D. Edwin of 31, Gurendawatta Road, Badulla	0	2	11.5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri Badulla, on March 3, 1952, at 2 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 25, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Badulla, January 15, 1952.

A. I. MOHIDEEN,
for Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LW 3325.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Supplement No. 8 to Final village plan No. 23. Village—Mugunumata						
25	Rookatenne Estate	Patana and tea contains tea bushes over 20 years, part of a pipeline and 18 gravilea trees 3-10 years, and garden contains 2 breadfruit trees 30 years, 2 arecanut trees 20 years, 1 citrus tree 8 years, 1 lime tree 4 years, 9 papaw plants 1-2 years, 1 mango tree 10 years, and plantain bushes, 10 guava trees 8 years	The Lunawa Tea & Rubber Co. Ltd., (Agents:—Messrs. Harrison and Crossfield & Co., Colombo. Cultivation in garden area claimed by the adjoining temple	3	1	12.3
				A. E. P.		
				Patana	2	1 21.1
				Tea	0	2 5
				Garden	0	1 26.2
				3 1 12.3		

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Badulla Kachcheri, on March 3, 1952, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 25, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Badulla, January 15, 1952.

A. I. MOHIDEEN,
for Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LW. 3049.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Supplement No. 5 to Final village plan No. 3. Village—Welikemulla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
62	Gorandiyawakapatana	Patana	P. B. N. Bandaranayake of Badulla	6	2	25.6

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Badulla Kachcheri, on February 29, 1952, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 22, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Badulla, January 15, 1952.

A. I. MOHIDEEN,
for Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LW 3323.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Supplement No. 1 to Final village plan No. 94. Village—Hetekma

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
64	Ettalaptiyewatta	Garden contains 28 coconut trees 10-18 years, 90 arecanut trees 5-18 years, 7 jak trees 3-18 years, 2 gravilea trees 8-10 years, 92 coffee trees 5-12 years, 17 orange trees 3-5 years, 2 papaw trees 3-5 years, 1 sapu tree 3-5 years, 24 plantain trees and parts of two temporary mud huts	M. Venkatasalam Suppiah of Dickwella Estate, Hahela	0	1	19
Total				0	1	19

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Badulla Kachcheri, on March 1, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 22, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Badulla, January 15, 1952.

A. I. MOHIDEEN,
for Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LW. 3334.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Extract 4 of V. P. 544. Village—Part of Kanahela

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
434	Pattiyelanda Peellagahawatta Nekanjanawatta	Rubber contains 7 rubber trees 36 years old	M. T. Lewis Fernando of Madulsima	0	0	7.62
435	Do.	Rubber contains 9 rubber trees 21 years old and part of pipe line	Habibu Noor Mohamed and Habibu Mohamed Hussain, both of 139, Bazaar Street, Passara	0	0	11.67
436	Do.	Rubber contains 116 rubber trees 21 years old, 2 lime trees 5 years old, 4 tea plants 10 years old, 1 kon tree 15 years old and part of pipe line	do.	1	0	12.33
437	Do.	Rubber contains 3 rubber trees 36 years old	M. T. Lewis Fernando of Madulsima	0	0	4.14
324	Do.	Foot-path	do.	0	0	4.0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Town Council Office, Passara, on March 15, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 8, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Badulla, January 15, 1952.

A. I. MOHIDEEN,
for Government Agent.

No. LW. 3212.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for a Central Dispensary and Apothecary's quarters at Bibilegama, to wit:—

Extract 1 of V. plan No. 548. Village—Bibilegama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
73	Wevekelle Estate	Tea (over 40 years)	The Eastern Produce and Estates Co. Ltd., London (Agents: The Eastern Produce and Estates Co. Ltd., Colombo)	0	0	29
340	Do.	do.	do.	0	3	13.6

I hereby give public notice, as required by section 6 that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land, are hereby required to appear personally or by agent, before me at the Kachcheri, Badulla, on February 18, 1952, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Badulla, January 15, 1952.

A. I. MOHIDEEN,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

My No: LP 6198
L.C's No. LRO/APL 1202.

Notification of Land Kachcheri to Select Persons to Receive Grants

NOTICE is hereby given that the Government Agent, S. P., will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 9.15 a.m. on Monday, February 11, 1952, at Kachcheri, Galle, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2. The grants will be subject to all the conditions contain in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (j) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent.

December 18, 1951.

A. C. L. ABEYESUNDERE,
for Land Commissioner.

Particulars of the land referred to above

Plan No. P. F. A. 1167. Village—Agaliya in Gangaboda Pattuwa

Lot	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
1	A. D. Abesirigunawardena	1 1 15

Notification of Land Kachcheri to Select Persons to Receive Grants

NOTICE is hereby given that the Assistant Government Agent, Galle District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 9.30 a.m., on February 11, 1952, at the Kachcheri, Galle, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

L. D.—B. 49/50.

No. LA/7459/LRO/APL. 1581/J/AL/1764.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, November 12, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Preliminary plan No. A 1,120. Village—Dahanekgama

No.	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Telahitmadekumbura	Paddy Field	Mapu-Mudiyanselage Mudalihami of Meddawa, c/o Sub-Post Master, Nakkawatte, and P. Saranakara Thero of Godaganwela Temple, Horambawa	1 1 35
Total				1 1 35

No. L. D.—B. 49/50.

No. LA/7426/LRO/APL. 1348/J/AL/1459.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under this Act.

Colombo, August 8, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Sup. No. 2 to F. V. P. 200. Village—Uturawala

No.	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
64	Kahatagahāhena, Kahatagahawatta	Coconut garden 20 to 30 years, contains a temporary mud house with cadjan roof	S. A. R. S. T. Arunachalam Chetty of 232, Main Street, Negombo	5 0 32
65	Do.	Coconut garden contains 25 coconut trees 5 years	do.	0 1 07
Total				5 1 39

Particulars of Land to be dealt with

Lot	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
Final Village Plan No. 492. Village—Wirapana		
125	D. P. Ranasinghe	8 3 15
126	V. G. Urañelis	5 0 22
Final Village Plan No. 491. Village—Opata		
188	J. Vidanapatirana	12 1 34
196	H. L. A. Gunawardena	12 1 20
Final Village Plan No. 489. Village—Talangalla		
145	D. A. Jayasinghe	4 0 17
144	D. M. Siyadoris	3 3 38
142	W. K. Cornelis	2 0 10
139	W. P. Jeramias	1 3 36
143	A. P. Kirigoris	2 0 16
130	S. Vidanapatirana	8 0 29
Final Village Plan No. 484. Village—Hiniduma		
597	P. H. Meninona	41 2 1
602		
608		
609		
551	D. M. Wijewardena	8 1 3
639	H. A. E. Nanayakkara	5 0 27
569	H. V. Jayaratne	4 3 23
757	P. Panditaratne	4 3 32
728	S. D. L. Francis	2 3 34
Final Village Plan No. 483. Village—Tawalama		
298	E. D. W. Karunaratne	3 0 14
300	C. P. W. Karunaratne	3 0 12
267	T. G. D. G. Amerasinghe	8 3 14
Final Village Plan No. 476. Village—Galgodagama		
52	D. S. Senanayake	0 3 39
54	G. Comaris	1 0 4
53	M. K. Morris	1 0 5
57	M. H. D. Sinnoappu	0 3 38
49	W. A. Saronhamy	1 3 38
58	W. A. K. Samaris	1 0 1
51	W. M. Mudiyanse	1 0 3
Final Village Plan No. 475. Village—Habarakada		
499	H. L. D. J. Wijesena	2 0 18

Land Redemption Notices

L. D.—B. 4950.

No. LA/7408/LRO/APL. 3013/J/AL/1688.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose and will be acquired under that Act.

Colombo, October 3, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Sup. No. 1 to Final Village plan No 232. Village—Pahala Medagoda.

No.	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
45	Talgahamulawatta, Talgahamulahena and Godellaudawatta	Coconut garden 30 years	Welwita Hettigedara Herath Menika of Hombare, Uhumiya	0	0	17
46	Do.	do.	do.	2	0	18
47	Nagollehena	do.	do.	0	0	33
48	Do.	do.	do.	1	1	05
49	Do.	do.	do.	0	0	10
50	Etambagahamulahena	Coconut garden 35 years	do.	0	1	25
51	Do.	do.	do.	1	1	05
Total				5	1	33

L. D.—B. 49/50.

LRO/APL/3682/J/AL/1651.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, September 27, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Preliminary plan No. A 1.698. Village—Walgampaya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Deniya	Coconut garden contains 4 coconut trees 75 years	Mrs. N. H. Keerthiratne of Thammanagoda Estate, Kadugannawa	0	0	28
2	Do.	Coconut garden contains 2 coconut trees 75 years	do.	0	0	4
3	Lindagawakumbura	Paddy field	do.	0	0	6
4	Do.	Paddy field contains a masonry well	do.	0	2	5
5	Kaluhatekumbura	do.	do.	1	1	16
6	Warakapitiyawatte	Tea 20 years, contains coconut trees 35 years, jak trees 20 years and kitul trees 40 years	ditto subject to Rajakariya Services to Walgampaya Raja Maha Vihare	1	0	39
7	Ambalantennawatte	Tea 20 years, contains jak trees 15 years and kitul trees 15-20 years	do.	1	0	9
8	Imbulemadakumbura	Paddy field	Mrs. N. H. Keerthiratne of Thammanagoda Estate, Kadugannawa	0	3	8
9	Do.	do.	do.	0	0	10
Total				5	1	5

L. D.—B. 49/50.

LRO/APL/J/AL/1808.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, December 4, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Preliminary plan No. A. 1,747. Village—Siyambalagoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Delpathangakumbura	Paddy Field	P. P. Gunasekera of Kuda Oya, Kadugannawa	0	1	20
Total				0	0	20

L.D.—B. 49/50.

No. LA/7390/LRO/APL. 1348/J/AL/1762.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, November 12, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Sup. No. 3 to F. V. P. 291. Village—Nabirittankadawara

No.	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
85	Iswetiyeheyayaya kotasa	Coconut garden 30 years	S. A. R. S. T. Arunachalam Chettiyar of 232, Main Street, Negombo	4	1	35
86	Do.	Coconut garden contains 11 coconut trees 5-30 years	do.	0	1	08
Total				4	3	03

Q. 4135/LRO/APL 1035/J/AL 1830.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, December 4, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Preliminary plan No. A 3,039. Village—Elapiliyawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Millagahawatta	Coconut garden 40 years, contains a jak tree 40 years, a mango tree 30 years, a masonry well and a masonry tank	Surasinghe Wijeratne Don John Perera of Viharakanda Estate, Ambepussa	1 1 7
2	Cart track	Cart track contains 12 coconut trees 30 years	do.	0 1 4
3	Werellakele	Coconut garden 40 years, and a rock contains jak trees 20 to 30 years and cadju trees 4 to 10 years	do.	12 1 23
Total				13 3 34

Q. 4137/LRO/APL 4177/J/AL/1829.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, December 4 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Preliminary plan No. A 3076. Village—Kinawinna

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Galborella	Coconut garden over 30 years	Mrs. M. B. Gunawardena of Villa Barbara, 3rd Division, Tammita, Negombo	1 3 31
2	Do.	do.	do.	0 0 8
Total				1 3 39

L. D.—B. 49/50.

L. D. 4447/LRO/APL 1102/J/AL/1729.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance No. 61, of 1942.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Acting Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of the Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, October 27, 1951.

P. B. BULANKULAME,
Acting Minister of Agriculture and Lands.

SCHEDULE

Preliminary plan No. A 1,695. Village—Rambukkewela

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Diyanawattehena <i>alias</i> Kaluwadeniya	Tea, rubber, jak and mango trees (interplanted)	K. M. A. Seyadu Mohamadu, Vidane Arachchi, Bulugaha-tenne, Akurane	1 3 15
2	Do.	Tea, rubber, jak, wild breadfruit trees and arecanut (interplanted)	do.	1 1 37
Total				3 1 12

Q. 4096/LRO/APL 321/J/AL 1694.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, N. Manicka Idaikkadar, Additional Government Agent of the Western Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at Colombo Kachcheri on March 10, 1952, at 11.30 a.m., and

(b) notify to me in writing on or before February 25, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, January 10, 1952.N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 2,988. Village—Wigoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
F	Kongahawatta <i>alias</i> Kongahalanda	Coconut garden, a permanent building, a temporary kitchen and an earth well	A. L. Karuppaia Servai of 232, Main Street, Negombo	1 2 09

Q. 4085/LRO/APL 459/J/AL 1649.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, N. Manicka Idaikkadar, Additional Government Agent of the Western Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing before me at Colombo Kachcheri on March 10, 1952, at noon, and
- (b) notify to me in writing on or before February 25, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computations of such amount.

The Kachcheri,
Colombo, January 10, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 2,970. Village—Aturugiriya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Peragahadeniyaismatta	Coconut garden	Mrs. P. Podhami Perera of Nadudeniya, Rukmale, Pannpitiya	0	1	22
2	Do.	do.	do.	0	2	01
Total				0	3	23

LD. 4431/LRO/APL/992/J/AL/1564.

Notice under Section 7 of The Land Acquisition Act, No. 9 of 1950

I, Edward Ellis Grenier, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing before me at the Kandy Kachcheri on February 19, 1952, at 4 p.m.,
- (b) notify to me in writing on or before February 12, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, January 7, 1952.

E. E. GRENIER,
Assistant Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A. 1,593. Village—Kiriwaula

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Thotagahakumbura	Paddy field	Mrs. U. H. Umma and Mrs. Mufeeda Umma (daughters of Uduma Lebbe) both of Illukwatte, Kadugannawa	0	2	37
2	Adipankela	Tea (35-40 years)	H. G. Punchi Naide of Kiriwaula, Pilimalatalawa, Kadugannawa	1	0	3
3	Thotagalkumbura	Paddy field	Mrs. U. H. Umma and Mrs. Mufeeda Umma (daughters of Uduma Lebbe) both of Illukwatte, Kadugannawa	0	0	5
Total				1	3	5

LD. 4412/LRO/APL/2028/J/AL/1562.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Edward Ellis Grenier, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land be made to me, and
- (3) every person interested in such land shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing before me at the Kandy Kachcheri on February 19, 1952, at 11 a.m.,
- (b) notify to me in writing on or before February 12, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, January 8, 1952.

E. E. GRENIER,
Assistant Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 1,709. Village—Daskera

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Berawapolakumbura	Paddy field	Mrs. R. R. Abeyratne (nee P. K. M. Kamalawathi Menike) of Panwilatenne, Mrs. U. B. Dassanayake (nee B. R. R. M. Bandara Menike) of Daskera, Handessa, B. R. R. M. Samarakoon Banda of Daskera, Handessa and B. R. R. M. Ratnayake of Daskera, Handessa	0	1	20
2	Do.	do.	do.	0	2	38
Total				1	0	18

LD. 4422/LRO/APL/1575/J/AL/1661.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Edward Ellis Grenier, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing before me at the Kandy Kachcheri on February 19, 1952, at 2 p.m.,
- (b) notify to me in writing on or before February 12, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, January 7, 1952.

E. E. GRENIER,
Assistant Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 1,706. Village—Urapola

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Galpotttekumbura	Paddy field	Mrs. N. H. Keerthiratne and D. A. Sriwardena, both of Thammangoda Estate, Kadugannawa	1	2 15
3	Badalagederaarambe, Kurumbapitiya, Amukotuwa, Pallewatte	Garden contains coconut 15-30 years, tea 40 years and jak trees 12-20 years (interplanted)	do.	3	0 26
4	Badalagederaarambe	Garden contains jak 10-20 years, tea 20 years and 1 arecanut tree 10 years (interplanted)		0	0 8
5	Pallewatte	Garden contains coconut trees 3-10 years and arecanut trees 5-20 years		0	0 7
6	Badalagederaarambe	Garden contains coconut 3-20 years, jak tree 20 years, tea 15 years (interplanted), one earth well, one masonry well and a temporary house		0	1 8
Total				5	0 24

LD. 4407.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Edward Ellis Grenier, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing before me at the Kandy Kachcheri on March 13, 1952, at 11 a.m.,

(b) notify to me in writing on or before February 28, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, January 10, 1952.

E. E. GRENIER,
Assistant Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 1,712. Village—Henagehuwala, Medagammedda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Galoruwehena and Henagehuwala Estate	Cocoa 50 years, interplanted with coconut trees 7 years, arecanut trees 15 years, kapok trees 15 years, jak trees 15 years and orange trees 15 years	Muttiah Pillai of Meegasmaditta, Bootawatte	7	2 29
2	Henagehuwala Estate	Cocoa 50 years, interplanted with coconut trees 50 years, jak trees 8-75 years, kapok trees 5-40 years, arecanut trees 5-40 years, pepper creepers 3-30 years, contains a zinc masonry store, a thatched mud hut and an earth well	do.	15	1 6
3	Galoruwehena and Henagehuwala Estate	Cocoa 50 years	do.	0	0 13
4	Henagehuwala Estate	do.	do.	0	0 31
5	do.	do.	do.	0	0 34
6	do.	do.	do.	0	0 39
Total				23	2 32

LD. 4423.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Edward Ellis Grenier, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

(1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,

(2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and

(3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing before me at the Kandy Kachcheri on March 13, 1952, at 9.30 a.m.,

(b) notify to me in writing on or before February 28, 1952, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, January 10, 1952.

E. E. GRENIER,
Assistant Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 1,701 Village—Arattana

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Haliyalekumbura	Paddy field	W. K. Jinadasa of 161, Norris Road, Pettah, Colombo	2	2 32
2	Do.	do.	do.	0	0 15
Total				2	3 7

LD. 4451.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Edward Ellis Grenier, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing before me at the Kandy Kachcheri on February 19, 1952, at 3 p.m.,

(b) notify to me in writing on or before February 12, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, January 10, 1952.

E. E. GRENIER,
Assistant Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 1,732. Village—Teldeniya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
1	Salabolanugewatte <i>alias</i> Ellapolagederahena	Cocoa 15 years, contains 2 coconut and 11 arecanut trees 30 years, 17 kapok trees 15 years, 7 jak trees 20-50 years, 2 breadfruit trees 40 years, 8 kital trees 10 years	S. Vedamuttu of Mudunamane Estate, Kitulgala	1	0	21
2	Do.	Cocoa 15 years, contains 6 kapok trees 15 years, 4 arecanut trees 30 years	do.	0	0	9
3	Salabolanugemakulagawahena	Garden contains cocoa, jak, coconut, arecanut, kapok (interplanted) 20-30 years	do.	2	3	7
4	Do.	Cocoa, coconut, kapok, arecanut, sapu, jak and tamarind trees	do.	0	1	6
Total				4	1	3

L. B. 2041.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, A. St. V Wijemanne, Additional Assistant Government Agent of the Matara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing before me at the Matara Kachcheri on March 5, 1952, at 10 a.m., and

(b) notify to me in writing on or before February 26, 1952, the nature of his interests in the land, the particulars of his claims for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, December 10, 1951.

A. ST. V. WIJEMANNE,
Additional Assistant Government Agent.

SCHEDULE

Supplement E. to Final village plan No. 559. Village—Porambakananke

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
673	Bebentuwadeniya Thaladhena	Rubber 85 years, contains one zinc roofed temporary building and one tiled roofed permanent building	L. D. Sirisena, L. U. Sirisena, L. M. Sirisena of Sirinivasa, Habaraduwa	3	2	19
674	Do.	Rubber 35 years	do.	3	2	19
676	Do.	do.	do.	0	0	6
Total				7	1	4

No. LA 774/LRO.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing before me at the Jaffna Kachcheri on February 27, 1952, at 10 a.m., and

(b) notify to me in writing on or before February 19, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

2. Notice under Section 7 of the said Act published in the *Ceylon Government Gazette* of February 23, 1951, in regard to this land is hereby cancelled.

The Kachcheri,
Jaffna, January 13, 1952.

P. J. HUDSON,
Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 1,659. Village—Koyilakkandi

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
1	Nariyandivayal and Neerpankairavayal	Paddy field	Velupillai Thampu and Elathamby Velupillai, both of Kaitadi South, Kaitadi	2	2	2

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

No. LA. 727/LRO.

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing before me at the Jaffna Kachcheri on February 27, 1952, at 10 a.m., and

(b) notify to me in writing on or before February 19, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

2. Notice under section 7 of the said Act published in the *Ceylon Government Gazette* of February 28, 1951, in regard to this land is hereby cancelled.

The Kacheheri,
Jaffna, January 13, 1952

P. J. HUDSON,
Government Agent.

SCHEDULE

Lot	Name of Land	Preliminary plan No. A. 1,596. Village—Araly East Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kirniyamputhini	Paddy field and includes the right to 7/20th share or the well situated in the land to the south-west of this lot claimed by Ratnam, wife of S Ramalingam and approach to the well	Paruvathavathini wife of S. Muttiah, Arali South, Vaddukodda	0 1 9

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

No. LA. 859/LRO.

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing before me at the Jaffna Kachcheri, on February 27, 1952, at 11 a.m., and

(b) notify to me in writing on or before February 18, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,
Jaffna, January 4, 1952.

P. J. HUDSON,
Government Agent.

SCHEDULE

Lot	Name of Land	Preliminary plan No. A. 1,644. Village—Cheruppiddi Description	Name of Claimant	Extent A. R. P.
1	Pulavanaitthoddam	Garden contains plantain trees and rotational crops and shares of wells lying on the north-eastern and south-eastern boundaries with right of way and water-course	Muthuthamby Sinnadurai of Achchelu, Chunnakam	0 1 17.5

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

No. LA. 858/LRO.

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing before me at the Jaffna Kachcheri on February 27, 1952, at 11 a.m., and

(b) notify to me in writing on or before February 18, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kacheheri,
Jaffna, January 4, 1952.

P. J. HUDSON,
Government Agent

SCHEDULE

Lot	Name of Land	Preliminary plan No. A. 1,646. Village—Cheruppiddi Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kayampuliyanthoddam Melulamuni	Garden contains plantain trees and share of the well lying on the eastern boundary	Muttuthamby Kandiah of Achchelu, Chunnakam	0 1 3.7

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීම්

1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත, 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඡාලිටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

බදුදු දිස්ත්‍රික්කයේ විශලව-කිරිඳිව වසමේ කපල්ලවෙල ගම පිහිටා තිබෙන නොටපල ආශ්‍රිත නැමති ඉඩමෙන් දිග අඩි 35, පළල අඩි 35 වපසරිය ඇති ඉඩම් කැබැල්ලක්, ඊට මායිම් :—

- උතුරට : මහපාර ;
- නැගෙනහිරට : එම් ;
- දකුණට : ආර්. ඇම්. ගංඇතිගේ කුමුණේ මායිම ;
- බස්නාහිරට : නොටපල ආශ්‍රිතේ ඇල.

J/HLG/445.

වම් 1951 ක්වූ මැයි මස 25 වැනි දින කොළඹ දීය.

බිහිලි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Q. 4082/J/HA/1599.

1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඡාලිටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කොළඹ දිස්ත්‍රික්කයේ හේවාගම් කෝරළේ කොට්ටාමේ පිහිටි මිල්ලගහවත්ත සහ ගලබාහවත්ත (දැන් භාවිත කරන්නේ වලඹවත්ත) යන ඉඩම්වලින් අක්කර 5යි, රූඩ් 2යි, පර්චස් 13ක් පමණ ප්‍රමාණය, මෙයින් පාර්චස් 6ක පමණ ප්‍රමාණය මිනිපිටිටතිය සඳහා වෙන්කරනලදී. ඊට මායිම් :—

- උතුරට : පන්නිපිටිය මව්වෙලොම මහපාර ;
- නැගෙනහිරට : ආර්. ඒ. බඩුඅප්පුණල උරුමකරුන්ට අයිති ඉඩම ;
- දකුණට : ආර්. ඒ. බඩුඅප්පුණල සහ සුචානිස් පෙරේරාගේ උරුමකරුන්ගේ ඉඩම සහ රජ්සොප් පෙරේරාට සහ ආර්. ඒ. මනෝලීට අයිති දෙවනියවල කුඹුර ;
- බස්නාහිරට : ගමගෙ සිත්ත පෙරේරාගේ සහ සුචානිස් පෙරේරාගේ උරුමකරුන්ට අයිති ඉඩම.

වම් 1951 ක්වූ දෙසැම්බර් මස 21 වැනි දින කොළඹ දීය.

බිහිලි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Q. 4056/J/HLG/1536.

1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත, 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඡාලිටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කොළඹ දිස්ත්‍රික්කයේ සියනුකෝරළේ මැදපත්තුවේ පිරිසෙගෙදර යන ගමේ පිහිටි ඇබ්ලිලගහලන්ද නොහොත් ඇබ්ලිලගහ මිටිට යන ඉඩමෙන් හතරැස් අඩි 848ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් :—

- උතුරට : හල්පත්කොටුව ඇල ;
- නැගෙනහිරට : සර් බොනල්ඩ් බ්‍රැබ්බන්කර අයිතිකම්කියන ඇබ්ලිලගහලන්ද නොහොත් ඇබ්ලිලගහමිටිට කියන ඉඩම ;
- දකුණට : ඇල ;
- බස්නාහිරට : සර් බොනල්ඩ් බ්‍රැබ්බන්කර අයිතිකම්කියන ඇබ්ලිලගහලන්ද නොහොත් ඇබ්ලිලගහමිටිට කියන ඉඩම.

වම් 1951 ක්වූ දෙසැම්බර් මස 19 වැනි දින කොළඹ දීය.

බිහිලි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත, 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඡාලිටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

බදුදු දිස්ත්‍රික්කයේ උපමාඇල වසමේ දත්ගමුව ගමේ පිහිටා තිබෙන හින්තාරන්ගොල්ල නැමති ඉඩමෙන් අක්කර 2ක් පමණ වපසරිය ඇති බිම්කැබැල්ලක්, මායිම් :—

- උතුරට : දිව්නොටවෙල මහත්මයාට හිමි ඉඩම ;
- නැගෙනහිරට : ඩී. ආර්. සී. පාර ;
- දකුණට : එම
- බස්නාහිරට : දිව්නොටවෙල මහත්මයාට හිමි ඉඩම.

J/E/72.

වම් 1950 ක්වූ ඔක්තෝබර් මස 18 වැනි දින කොළඹ දීය.

බිහිලි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Q. 4054/J/HLG/1552.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ආල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිසායුක්තයේ බටහිර සියනූකෝරළේ මැදපන්හුවේ ගල්කොට්ඹුල්ල (මයිපාලගොඩ) යන ගමේ පිහිටි කැටකැලහන වත්ත නැමැති ඉඩමෙහි අක්කර 3/4ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

- උතුරට: ගල්කොට්ඹුල්ල ගමිසභාපාර;
- නැගෙනහිරට සහ දකුණට: නොමෙදුසු එම ඉඩම;
- බස්නාහිරට: කොළඹ-නුවර පාර.

මි 1951ක්වූ දෙසැම්බර් මස 18 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක, කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ආල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

ගාලු දිසායුක්තයේ බෙන්කොට වලල්ලාවිටි කෝරළේ ගල්වෙහර නමැති ගමේ පිහිටි අක්කර 2 පමණ ප්‍රමාණය ඇති මිරදුනෙවත්ත නොහොත් සොන්රෙවත්ත නමැති ඉඩම, ඊට මායිම්:—

- උතුරට: ගමිසභාපාර;
- නැගෙනහිරට: පත්සලවත්ත;
- දකුණට: පාඨගාලාඉඩම;
- බස්නාහිරට: විරසිග මහත්මයාගේ මරදුනෙකුරුවත්ත.

මි 1951ක්වූ දෙසැම්බර් මස 18 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක, කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ආල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

උෆා පළාතේ යටිකිද කොඨාසයේ මීරියමැද්ද ගමේ පිහිටා තිබෙන අක්කර 2ක් පමණ විපසරිය ඇති පල්ලේතිලපිටියේ නමැති ඉඩම, ඊට මායිම්:—

- උතුරට: කඳුර සහ බැමේරියා හේ වත්ත;
- නැගෙනහිරට: මීරියමය;
- දකුණට: කොටුපොලඅරව කඳුර;
- බස්නාහිරට: පල්ලේතිලකුඹුර ඇල.

අංකය J/E/19.

මි 1951ක්වූ සැප්තැම්බර් මස 20 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක, කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Q. 3841/J/HLG/896.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ආල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිසායුක්තයේ සල්පිටිකෝරළේ දැල්තර පිහිටි කෝමිලවත්ත, පරණවත්ත සහ ගණේකොටුව යන ඉඩම්පිලිත් පාර්ච්ස් 28.36ක ප්‍රමාණය, ඊට මායිම්:—

- උතුරට: කෝමිලවත්ත;
- නැගෙනහිරට: කලගහහිරියාවල්ලකුඹුර;
- දකුණට: සුවාරපොල-බටහිරාන්කර සී. ආර්. සී. පාර;
- බස්නාහිරට: කෝමිලවත්ත සහ ගණේකොටුව.

මි 1951ක්වූ දෙසැම්බර් මස 17 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක, කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ආල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

බදුර් දිසායුක්තයේ විගලුව කොට්ඨාසයේ මිහහකිවුල ගමේ පිහිටා තිබෙන පෙරහස්වත්ත නමැති ඉඩමෙහි දිග අඩි 50 පසුල අඩි 20ක් විපසරිය ඇති ඉඩම් කැබැල්ලක්. ඊට මායිම්:—

- උතුරට: ඒ. ඇස්. ඇම්. අබ්දුල් කාදර්ගේ ඉඩම;
- නැගෙනහිරට: එම
- දකුණට: එම
- බස්නාහිරට: මහපාර.

අංකය J/HLG/513.

මි 1951ක්වූ මැයි මස 25 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක, කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

බස්පලාන කෝරළේ දිලුල්ගහගෙදර ගමේ පිහිටා තිබෙන අක්කර 2ක් පමණ වපසරිය ඇති ලබුළිත්ත හොඟොත් නැත්ත හේන නැමති ඉඩම් කැබැල්ල, ඊට මායිම් :—

- උතුරට : මලමිණේ;
- නැගෙනහිරට : පැලඳුණි මාව;
- දකුණට : මලමිණේ;
- බස්නාහිරට : පැලඳුණි මාව.

අංකය J/E 219.

වම් 1950 ක් වූ ජූලි මස 31 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කාමිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

බදුලු දිඤ්ඤිකයේ මිහිමඩු කිරිබරුව මහමේ තපල්ලේවෙල ගමේ පිහිටා තිබෙන ලංකාවේ සීමාසහිත ස්කේට්ස් හේ සහ ඉඩම් කොමිෂනරියට අයත් සාර්තියාවත්තෙන් අක්කර 2 1/2 ක් පමණ වපසරිය ඇති ඉඩම් කැබැල්ලක්, ඊට මායිම් :—

- උතුරට : කප්පල්මහ අයිතිකම් නිගන ඉඩම;
- නැගෙනහිරට : සාර්තියාවත්තට අයත් හේ වත්ත;
- දකුණට : එම;
- බස්නාහිරට : කරත්ත පාර.

J/HLG/453.

වම් 1951 ක් වූ අගෝස්තු මස 6 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කාමිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

බදුලු දිඤ්ඤිකයේ බදුලු නගර සීමාවකුළු පිංආරව කොට්ඨාසය තුළ පිහිටා තිබෙන ප. 2.50 ක් පමණ වපසරිය ඇති ගොඩුක්කා ආරව නැමති ඉඩමෙන් කොටසක්, ඊට මායිම් :—

- උතුරට : කුඹුරු;
- නැගෙනහිරට : කුඹුරු;
- දකුණට : කන්දල ඇල සහ ඇල පාර;
- බස්නාහිරට : මුර්ගකපුර.

J/HLG/1082.

වම් 1951 ක් වූ සැප්තැම්බර් මස 13 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කාමිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මඩකලපු දිඤ්ඤිකයේ මත්මුණ දකුණ සහ ඒරුපිල් පෝරහිච් පත්තුවේ කලුමිත්තිකුඹුරුපු නම් ගමේ පිහිටි ඊස්ටර්සිටත් වත්ත නම් ඉඩමෙන් අක්කර 5 ක කොටසට මායිම් :—

- උතුරට : ඩී. ටී උසාවිවත්ත සහ සිතම්පරම් සහ ලීඩුමනත් වෙවිටියාර්ට අයිති ඉඩම;
- නැගෙනහිරට : මඩකලපු-කල්මුණ පාර;
- දකුණට සහ බස්නාහිරට : සිතම්පරම් සහ ලීඩුමනත් වෙවිටියාර්ට අයිති ඉඩම.

අංකය J/HA/1798.

වම් 1951 ක් වූ දෙසැම්බර් මස 18 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කාමිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

Q. 2346/J/E/901.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කොළඹ දිඤ්ඤිකයේ උතුරු අර්ත්කුරු කෝරළේ (B) කොඩාසයේ නිලුලපිටියේ පිහිටි පලෑන් හෝ. A 2,880 වේ 2 වෙනි කැබැල්ලේ විස්තර කරන ලද ජම්බුහොබැල්ල යන ඉඩමෙන් පාර්ච්ස් 15.5 ක ප්‍රමාණය.

වම් 1951 ක් වූ දෙසැම්බර් මස 15 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කාමිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

1950 අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඡාලිටත් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

බදුර දිස්ත්‍රික්කයේ උඩුකිඳු කොට්ඨාසයේ මහපළාත කෝරළේ කදුරුගලුව වසමේ ඇල්ල-අර්න්වේල ගමේ පිහිටා තිබෙන අ. 5, රු. 0, ප. 13 වසරේ ඇති එලමල්කැටිය පහත නමැති ආණ්ඩුවේ ඉඩම, එනම්: නො. 387 දරන අත්තිම ගම් සිතියමේ නො. 416 දරන බිම්කවිටිය වගභයන් මැනවිස්තර, ඉඩම් සලකුණු කිරීමේ ආඥාපනත යටතේ (මධ්‍යම පංතියේ ලාංකික ක්‍රමය යටතේ) දිසත්‍රාලේ යුනියන් ගෝටලේ නිවැසි බිහිලි. හිනිස් අප්පුහාමිට් දී තිබෙන ඉඩම.

J/DEA/1132.

වම් 1950 ක්වූ ජූනි මස 26 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඡාලිටත් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

බදුර දිස්ත්‍රික්කයේ උරුමයේ බිහිලි අර්න්වුර 11 වැනි සතුවම කනුම් අසල පිහිටා තිබෙන ඒ. ඇම්. සුදුබණ්ඩා ගහ පී. අර්. ඇම්. සුදුබණ්ඩාට අත්තිම කුහලල්පොත නමැති ඉඩමෙන් අත්තිම 2 ක් පමණ වපසරිය ඇති ඉඩම් කැබැල්ලක් ඊට මායිම්:—

- උතුරට: ගල සහ දුනුමඩලගහ;
- නැගෙනහිරට: පි. බිහිලි. ඩී. පාර;
- දකුණට: කදුරු;
- බස්නාහිරට: කැලේ.

J/HLG/392.

වම් 1951 ක්වූ ජූනි මස 1 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඡාලිටත් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

බදුර දිස්ත්‍රික්කයේ බුත්තල කොට්ඨාසයේ බුත්තල කෝරළේ පැල්වත්ත වසමේ පැල්වත්ත ගමේ පිහිටා තිබෙන අත්තිම 2 ක් පමණ වපසරිය ඇති පිඹුරුලන්ද ඉඩම නමැති ඉඩම. ඊට මායිම්:—

- උතුරට; නැගෙනහිරට සහ බස්නාහිරට: දේවාලේ සතු ඉඩම;
- දකුණට: මැල්ලවාගේ සිට බුත්තලට ගත පි. බිහිලි. ඩී. පාර.

J/FCU/1350.

වම් 1951 ක්වූ ඔක්තෝබර් මස 9 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

L. B. 2039

1950 අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඡාලිටත් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මාතර දිස්ත්‍රික්කයේ මැල්ලම් කෝරළේ අකුරුගොඩ ගඟ ගම පිහිටි උස්ගොඩකැල්ල නොහොත් පේරලඟ නමැති අත්තිම 3 ක් පමණ ඇති ඉඩම, මායිම්:—

- නැගෙනහිරට: ගම්සහා පාර;
- බස්නාහිරට සහ උතුරට: පේරලඟ (එම ඉඩම);
- දකුණට: ආණ්ඩුව සත්තක ඉඩම මධ්‍යම පාඨශාලාවක් සඳහා වෙන්කර පු ඉඩම.

වම් 1951 ක්වූ දෙසැම්බර් මස 19 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Q. 3989/J/E/1247.

1950 අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඡාලිටත් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ සේවාගම් කෝරළේ පහළ කොස්ගම පිහිටි දෙල්ගමවත්ත කිසින ඉඩමෙන් අත්තිම 2 ක් පමණ විශාල ප්‍රමාණය, ඊට මායිම්:—

- උතුරට: ඇම්. ඩී. ජූමත් සිසෙසෙසු අයිතිකම්කරු කපාත්තගමවත්ත;
- නැගෙනහිරට: අයි. ඊ. විජේසුඥර අයිතිකම්කරු ඉඩම;
- දකුණට: එම ඉඩමේම කොටසක්;
- බස්නාහිරට: පාඨශාලා භූමිය.

වම් 1951 ක්වූ දෙසැම්බර් මස 13 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Q. 4093/J/HLG/1718.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිසායතනයේ බවහිර සියතැනෙහි රළේ අදිකාරිපත්තුවේ වරකනත්ත සහ නලවතුනේන්පිට පිහිටි මිරදහගවත්ත නමැති ඉඩමෙන් පාර්චස් 30ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

- උතුරට: ටී. පී. නො. 35,626;
- නැගෙනහිරට: ටී. පී. නො. 206,978 සහ 786වෙනි කැබැල්ල සහ ටී. පී. 2,288;
- දකුණට: ටී. පී. 62,433, සහ
- බස්නාහිරට: 186වෙනි කැබැල්ල පලෑන් නො. 2,288ට වේ.

වසී 1951ක් වූ දෙසැම්බර් මස 13 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

L. B. 2044.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මාතර දිසායතනයේ කඳුබඩ පත්තුවේ කැපිලිපොල යන ගම පිහිටි කැකුලම්පිටිය නමැති ඉඩමෙන් අ. 0, රු. 0, ප. 23 පමණ වන බිම්කොටස් තුනක්, එම ඉඩම්වලට මායිම්:—

- (1) උතුරට: කැකුලම්පිටිය;
නැගෙනහිරට: පාර;
දකුණට: කැකුලම්පිටිය;
බස්නාහිරට: එම
- (2) උතුරට: කැකුලම්පිටිය;
නැගෙනහිරට: එම
දකුණට: එම
බස්නාහිරට: එම
- (3) උතුරට: කිරිත්දෙගෙවත්ත;
නැගෙනහිරට: කිරිත්දෙගෙවත්ත ඇල සහ පාර;
දකුණට: පාර;
බස්නාහිරට: කිරිත්දෙගෙවත්ත ඇල සහ පාර.

කාමිකම් ඇමතිතුමාගේ අංකය. J/AL/1621.

වසී 1951ක් වූ දෙසැම්බර් මස 20 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Q. 4008/J/AL 1329.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

(1) කොළඹ දිසායතනයේ හේවාගමි කෝරළේ උතුරු තලන්ගම පිහිටි සෙමිබුහිදවටගහවත්ත නොහොත් දවටගහවත්ත යන ඉඩමෙන් අක්කරයකින් 0.1ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

- උතුරට: කේ. ජුවානා පෙරේරාට අයිති සෙමිබුහිදවටගහවත්ත නොහොත් දවටගහවත්ත;
නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට: කේ. සයිමන් පෙරේරාට අයිති සෙමිබුහිදවටගහවත්ත නොහොත් දවටගහවත්ත.

(2) කොළඹ දිසායතනයේ හේවාගමි කෝරළේ උතුරු තලන්ගම පිහිටි සෙමිබුහිදවටගහවත්ත නොහොත් දවටගහවත්ත යන ඉඩමෙන් අක්කරයකින් 0.2ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

- උතුරට සහ දකුණට: කේ. ජුවානා පෙරේරාට අයිති සෙමිබුහිදවටගහවත්ත නොහොත් දවටගහවත්ත;
නැගෙනහිරට: කේ. සයිමන් පෙරේරාට අයිති සෙමිබුහිදවටගහවත්ත නොහොත් දවටගහවත්ත;
බස්නාහිරට: ලෙනෝරා බොහෝජු නෝනාමහත්මියට අයිති බටදෙමගහකුඹුරෙන් කොටසක්.

(3) කොළඹ දිසායතනයේ හේවාගමි කෝරළේ උතුරු තලන්ගම පිහිටි බටදෙමගහකුඹුරෙන් අක්කරයකින් 0.1ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

- උතුරට සහ දකුණට: ලෙනෝරා බොහෝජු නෝනාමහත්මියට අයිති බටදෙමගහකුඹුරෙන් කොටසක්;
නැගෙනහිරට: ජුවානා පෙරේරාට අයිති සෙමිබුහිදවටගහවත්ත නොහොත් දවටගහවත්ත;
බස්නාහිරට: ගම්සහා පාර.

(4) කොළඹ දිසායතනයේ හේවාගමි කෝරළේ උතුරු තලන්ගම පිහිටි බටදෙමගහකුඹුරෙන් අක්කරයකින් 0.25ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

- උතුරට, නැගෙනහිරට සහ දකුණට: කේ. පිලෝරිස්ට අයිති බටදෙමගහකුඹුරෙන් කොටසක්;
බස්නාහිරට: ලෙනෝරා බොහෝජුට අයිති බටදෙමගහකුඹුරෙන් කොටසක්.

(5) කොළඹ දිසායතනයේ හේවාගමි කෝරළේ උතුරු තලන්ගම පිහිටි බටදෙමගහකුඹුරෙන් අක්කරයකින් 0.08ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

- උතුරට ලෙනෝරා බොහෝජු නෝනාට අයිති බටදෙමගහකුඹුරෙන් කොටසක්;
නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට කේ. පිලෝරිස් පෙරේරාට අයිති බටදෙමගහකුඹුරෙන් කොටසක්.

වසී 1951ක් වූ දෙසැම්බර් මස 4වෙනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කාමිකම් සහ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උචිත නාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මාතර දිනුක්කයේ ගලබොඩ පත්තුවේ වටයෙදර යන ගම පිහිටි මුස්ලිම්වරුන්, පිටවතුර, ඉහලවෙලයේ හඟ මෙහෙයවන යන ඉඩම්වලින් අ. 0, රු. 1, ප. 37 පමණ වන බිම්කැබලි තුනක්, ඉඩම්වලට මායිම්:—

- (1) උතුරු: ඉහලවෙලයේ යන ඉඩම;
නැගෙනහිර: මුස්ලිම්වරුන් පිටවතුර යන ඉඩම;
දකුණ: එම
බස්නාහිර: ඉහලවෙලයේ යන ඉඩම.
- (2) උතුර: ඉහලවෙලයේ යන ඉඩම;
නැගෙනහිර: මුස්ලිම්වරුන් පිටවතුර;
දකුණ: එම
බස්නාහිර: ඉහලවෙලයේ යන ඉඩම;
- (3) උතුර: මෙහෙයවන යන ඉඩම;
නැගෙනහිර: එම
දකුණ: එම
බස්නාහිර: එම

කායිකම් ඇමතිවරයාගේ අංකය J/AL/1623.

විම් 1951 ක්‍රි. දෙසැම්බර් මස 18 වැනි දින කොළඹ දීය.

බිහිලි සේනානායක,
කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

L. B. 1460.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උචිත නාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මාතර දිනුක්කයේ වැලිගම කෝරළේ දෙහිපිටිය, මීරුප්ප හඟ වරකාපිටිය යන ගම්වල පිහිටි පි. පි. ඒ 1,294 සිතියමේ නෝමර 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 හඟ 12, 14, 15, 16, 17, 18 හඟ 19 යන කැබලි වයසෙන් බෙදා හදුනා කරන ලද පරස්ක වත්ත, පාරවත්ත, දෙල්ලස්වත්ත නොහොත් මාගවත්ත, පල්ලියතුරුන් නාස්සේගේ කොරවුම, මහපිලිවතිය, පොල්පැලකොරවුම, ගම්බලගොපිටිය, පැලකැල්ල, නල්ගහපිටිය, හන්තොඩැල්ල, පොල්ගස්කොරවුම නොහොත් මරක්කලයයිකැල්ල, දඹුලොඩවල, ගන්තොඩවතුර, රත්ගහකොරවුම හඟ හන්තොඩ කුරුඳුවත්ත යන ඉඩම්වලින් කැබලිවල සමුදාය ප්‍රමාණය අ. 0, රු. 3, ප. 1.4 ක බිම් ප්‍රමාණයක්.

කායිකම් ඇමතිතුමාගේ අංකය J/HLG/1272.

විම් 1951 ක්‍රි. දෙසැම්බර් මස 19 වැනි දින කොළඹ දීය.

බිහිලි සේනානායක,
කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

L. D. 4357.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උචිත නාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මහනුවර දිනුක්කයේ උඩවුලගම කොට්ඨාසයේ පිටවල ගමෙහි පිහිටි මවුන්ට්ස් ඩන්කෝන්, අ. 0, රු. 1, ප. 9.7 ක් පමණ කොටසට, මායිම්:—

- උතුර: දුම්රිය මාර්ග සඳහා වෙන්කළ ඉඩම;
- නැගෙනහිර: මවුන්ට්ස් ඩන්කෝන්;
- දකුණ: එම
- බස්නාහිර: එම

විම් 1951 ක්‍රි. දෙසැම්බර් මස 2 වැනි දින කොළඹ දීය.

බිහිලි සේනානායක,
කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උචිත නාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

- බදුර නගර සීමාව තුළ පිහිටා තිබෙන අලිපිටවත්ත නැමැති ඉඩම, ඊට මායිම්:—
- උතුර: හෙයින් ඉතිරි කොටස;
- නැගෙනහිර: ගේ අයිතිකරු සතු ඉඩම;
- දකුණ: කිල් මුසිච්;
- බස්නාහිර: දර්ගොල්ල පාර.

J/HLG/35.

විම් 1951 ක්‍රි. සැප්තැම්බර් මස 30 වැනි දින කොළඹ දීය.

බිහිලි සේනානායක,
කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

බදුදු දිනුම් කමිටු මස්පත්ත බල්ලේගල්ල ගම පිහිටා තිබෙන අක්කර 2 1/2 ක් වපසරිය ඇති පිරිසගෙදරලත්දේවත්ත නැමති ඉඩම, මායිම් :—

- උතුරට : පිරිසගෙදරලත්ද ඉඩම ;
- නැගෙනහිරට : දූනව තිබෙන පාඨසාලාවේ ඉඩම ;
- දකුණට : පිරිසගෙදරලත්ද ඉඩම ;
- බස්නාහිරට : එම

අංකය J/E/69.

මේ 1950 ක් වූ ඔක්තෝබර් මස 12 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

බදුදු දිනුම් කමිටු දඹලිය පළාතේ දිවිනොවවෙල ගම පිහිටා තිබෙන පර්වත් 2 ක් පමණ වපසරිය ඇති වතුර පිහිල්ලක් ඇති බිහිලි නැමති ඉඩම (නො. 55 දරන අන්තිම සිතියමේ නො. 9 දරන බිම්කවර්ගය).

අංකය J/HLG/400.

මේ 1951 ක් වූ ජූනි මස 9 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

බදුදු දිනුම් කමිටු, බදුර නගර සීමාවකුලු ග්‍රීන්ලේන් බ්‍රිසිවිසි පිහිටා තිබෙන දෙබන්ගහඅරව නැමති ඉඩමෙන් පර්වත් 5-76 වපසරිය ඇති ඉඩම කැබල්ලක්, ඊට මායිම් :—

- උතුරට : අඹිපාර ;
- නැගෙනහිරට : කුඹුර ;
- දකුණට : උර් පෝරතය ;
- බස්නාහිරට : ග්‍රීන්ලේන් බ්‍රිසිවි (පාර).

J/HLG/23.

මේ 1951 ක් වූ සැප්තැම්බර් මස 18 වෙනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

බදුදු දිනුම් කමිටු රවුකිද කොඨාසයේ මැද පළාත කෝරළේ කිරිවාහගම වසමේ පන්නලවෙල ගම පිහිටා තිබෙන අ. 1, රූ. 2, ප. 13 වපසරිය ඇති බෝගහඅරව නමින් හා බෝකොටුකැන් නේවත්ත නැමති ඉඩම්, එනම් : නො. 421 දරන අන්තිම ගම් සිතියමේ නො. 1 දරන අභිච්ඡේදයේ නො. 329 සහ 330 දරන බිම් කවර්ගය වශයෙන් මැන විස්තර කර තිබේ.

J/E/826.

මේ 1951 ක් වූ ජූනි මස 14 වෙනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

බදුදු දිනුම් කමිටු මලික්කපවටියගෙදර ගම පිහිටා තිබෙන අක්කර දෙකක් පමණ වපසරිය ඇති පන්සලොවකොඩි නොහොත් ලෙව්වෙහොඩි නැමති ඉඩමෙන් කොටසක්. මායිම් :—

- උතුරට : හෙර්වෙ සිට මී. පාර ;
- නැගෙනහිරට : ඉහත සඳහන් ඉඩමෙන් කොටසක් ;
- දකුණට : කුඹුල්වෙලව ගන මී. පාර ;
- බස්නාහිරට : ඉහත සඳහන් ඉඩමෙන් කොටසක්.

J/E/325

මේ 1951 ක් වූ මැයි මස 25 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

Q. 4022/J/E/1418.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීම්

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිසායතනයේ දකුණු අර්ධකුරු කෝරළේ වැලිකඩවුල්ලේ පිහිටි ආරච්චිගෙවත්ත යන ඉඩමෙන් අක්කර 2 ක ප්‍රමාණය, ඊට මායිම්:—

- උතුරට: දන්තනත්ත පාර සහ මිල්ලගෙවත්ත;
 - නැගෙනහිරට: බිහිලි. ඩී. ප්‍රනාන්දුට අයිති ඉඩම;
 - දකුණට: කුඹුරු සහ කඵඛය;
 - බස්නාහිරට: ලොරන්ස් අප්පුහාමිට අයිති කොස්ගෙවත්ත සහ ඩී. විජේසිංහ මහත්මයාට අයිති මිල්ලගෙවත්ත.
- ඊට අයිතිකළ කිසිභා අය: ඊවාඩ් අමරසිංහ හෝනාමහත්මයා, ඊලට්ල, කඳුන.

මේ 1951 ක්වූ දෙසැම්බර් මස 19 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක, කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

බදු දිසායතනයේ බෝගොඩ වසමේ හාලිඇල්ල ගමේ පිහිටා තිබෙන අ. 0, රු. 1, ප. 9 පමණ වසරිය ඇති හාලිඇල්ල ගම (දික්වැල්ල) නාමිනි-ඉඩම, ඊට මායිම්:—

- උතුරට: ඇස්. මේලුපිල්ලේ සතු ඉඩම;
- නැගෙනහිරට: ඇම් ඇස්. යසෝනාම මහත්මයා සතු ඉඩම;
- දකුණට: එම
- බස්නාහිරට: එම

J/TW/327.

මේ 1950 ක්වූ සැප්තැම්බර් මස 25 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක, කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කුරුණෑගල දිසායතනයේ දඹදෙනි හත්පත්තුමේ කෘෂිමට පළාතේ තම්මට නම් ගමේ පිහිටි අක්කර 2 ක විශාලතියක් ඇති මිත්තට මායිම්:—

- උතුරෙන්: බාගිරිට සහ ඩී. ඇම්. සිරිසේනට උරුම මෙහිම;
- නැගෙනහිරින්: තම්මට වත්තේ ඉතිරි කොටසද;
- දකුණින්: තම්මටවත්තේ ඉතිරි කොටසද;
- බස්නාහිරින්: කරත්තපාරද මේ.

අභිකය J/E/1532.

මේ 1952 ක්වූ ජනවාරි මස 3 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක, කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

Q. 3960/J/E/1194.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිසායතනයේ කොළඹ ඩී. ආර්. ඩී. තුමානේ කොට්ඨාසයේ දෙවටගොඩ පිහිටි මස්වත්ත නාමැති ඉඩමෙන් අක්කර 1 ක පමණ විශාල ප්‍රමාණය, ඊට මායිම්:—

- උතුරට: රජයේ පාඨශාලා භූමියේ දකුණු මායිම;
- නැගෙනහිරට: හො. 56/8 සහ 8/15 ක් කොටස් සහ මිහිතිසිපල් පාර්ක් එක;
- දකුණට: හො. 8/15, 16, 22, 30/46 ක් කොටස්;
- බස්නාහිරට: හො. 288/21 දරණ භූමිය.

මේ 1951 ක්වූ දෙසැම්බර් මස 13 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක, කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

Q. 3902/J/HLG/999.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

- උතුරට: රාජපොල පිහිටි පිටවත්ත, පී. බිහිලි. ඩී. පාර සහ ඇස්. ඩී. අන්දර්ස්නාමිට අයිති ඉඩම;
- නැගෙනහිරට: ඇස්. ඩී. පොරෝලිස්නාමිට සහ තව අයට අයිති මිල්ලගෙවත්ත;
- දකුණට: මේලුපිල්ලේ;
- බස්නාහිරට: මේලුපිල්ලේ;

මේ 1952 ක්වූ ජනවාරි මස 3 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක, කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

අංක J/AL/ 492/LM 5324.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුව ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාර්ෂණික හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බඩ්ලි ජෙල්ටන් සේනානායක නැමති මම අසිත් ප්‍රකාශ කරමි:

- (1) කැගලු දිඤ්ඤිත්තයේ ගොඩපොල ගම් මූලාදානි වසමේ වංචාරමගම පිහිටි වැව්පිල්ලාව නැමති ඉඩමකින්—උතුර: වැව් පිල්ලාවෙන් සහ ඔකඩකුමුරන්; දකුණින්, නැගෙනහිරින් සහ බටහිරින්: වැව්පිල්ලාවෙන්ද සීමාවන පර්ච්ච් 5.76 ක් පමණ බිම් කැබැල්ලක්.
- (2) කැගලු දිඤ්ඤිත්තයේ ගොඩපොල ගම් මූලාදානි වසමේ වච්චාරම පිහිටි වැව්කුමුර නැමති කුමුරෙන්—උතුරෙන්: වැව් කුමුරෙන්; නැගෙනහිරින්: ඔකඩකුමුරෙන්; දකුණෙන් සහ බටහිරින්: වැව්පිල්ලාවෙන්ද සීමාවන පර්ච්ච් 0.96 ක් පමණ බිම් ප්‍රමාණයක්.
- (3) කැගලු දිඤ්ඤිත්තයේ අඹුවන්ගල ගම් මූලාදානි වසමේ අඹුවන්ගල පිහිටි ඔකඩකුමුර නැමති කුමුරෙන්—උතුරෙන් සහ නැගෙනහිරින්: ඔකඩකුමුරෙන්; දකුණෙන් සහ බටහිරින්: වැව්පිල්ලාවෙන්ද සීමාවන පර්ච්ච් 11.36 ක් විශාල බිම් කැබැල්ලක්.
- (4) කැගලු දිඤ්ඤිත්තයේ අඹුවන්ගල ගම් මූලාදානි වසමේ අඹුවන්ගල පිහිටි ඔකඩකුමුර නැමති කුමුරෙන් සිව් අතින්ම එම කුමුරේම කොටස් වලින්ම සීමාවන පර්ච්ච් 11.04 ක් බිම් කැබැල්ලක්.
- (5) කැගලු දිඤ්ඤිත්තයේ අඹුවන්ගල ගම් මූලාදානි වසමේ අඹුවන්ගල පිහිටි ඔකඩකුමුර නැමති කුමුරෙන්—සිව් දෙසින්ම ඔකඩ කුමුරෙන් සීමාවන පර්ච්ච් 8.80 ක් පමණ බිම් කැබැල්ලක්.
- (6) කැගලු දිඤ්ඤිත්තයේ අඹුවන්ගල ගම් මූලාදානි වසමේ අඹුවන්ගල පිහිටි ඔකඩකුමුර නැමති කුමුරෙන්—උතුරෙන්: වේල්ලෙන්; අත් සෑම අතින්ම ඔකඩ කුමුරේ කොටස් වලින්ද සීමාවන පර්ච්ච් 7.52 ක් බිම් කැබැල්ලක්.
- (7) කැගලු දිඤ්ඤිත්තයේ අඹුවන්ගල ගම් මූලාදානි වසමේ අඹුවන්ගල පිහිටි පැලමුලපැල නැමති කුමුරෙන්—උතුරෙන්: නිදෙරන්ද, නැගෙනහිරින්: පැලමුල පැලෙන්; දකුණෙන්: වේල්ලෙන්; බටහිරින්: සීගරෙන් සහ වේල්ලෙන්ද සීමාවන පර්ච්ච් 0.80 ක් බිම් ප්‍රමාණයක්.
- (8) කැගලු දිඤ්ඤිත්තයේ ගොඩපොල ගම් මූලාදානි වසමේ වච්චාරම පිහිටි හිරිනාවත්ත නැමති ඉඩමකින්—උතුරෙන්, නැගෙනහිරින් සහ බටහිරින්: හිරිනාවත්තෙන්; දකුණෙන්: පල සොදන වේල්ලෙන්; සීමාවන පර්ච්ච් 0.96 ක් බිම් ප්‍රමාණයක්.
- (9) කැගලු දිඤ්ඤිත්තයේ ගොඩපොල ගම් මූලාදානි වසමේ වච්චාරම පිහිටි දෙහියකුමුර නැමති කුමුරෙන්—උතුරෙන්: පල සොදන වේල්ලෙන්; අතින් තුන් අතින්ම දෙහිය කුමුරෙන්ද සීමාවන පර්ච්ච් 1.38 ක් බිම් ප්‍රමාණයක්.
- (10) කැගලු දිඤ්ඤිත්තයේ ගොඩපොල ගම් මූලාදානි වසමේ වච්චාරම පිහිටි හිරිනාවත්ත නැමති ඉඩමකින්—උතුරින් සහ දකුණින්: හිරිනාවත්තෙන්; නැගෙනහිරින්: නාරංගමුලපෙන්තෙන්; බටහිරින්: පල සොදන වේල්ලෙන්ද සීමාවන පර්ච්ච් 10.56 ක් බිම් කැබැල්ලක්.
- (11) කැගලු දිඤ්ඤිත්තයේ ගොඩපොල ගම් මූලාදානි වසමේ වච්චාරම පිහිටි නාරංගමුලපෙන්ත නැමති ඉඩමකින්—උතුරින්: නාරංගමුලපෙන්තෙන්; අතින් තුන් පැත්තෙන්ම හිරිනාවත්තෙන්ද සීමාවන පර්ච්ච් 0.48 ක් බිම් කැබැල්ලක්.
- (12) කැගලු දිඤ්ඤිත්තයේ ගොඩපොල ගම් මූලාදානි වසමේ වච්චාරම පිහිටි නාරංගමුලපෙන්ත නැමති ඉඩමකින්—උතුරෙන්: පාරෙන්; නැගෙනහිරින් සහ බටහිරින්: නාරංගමුලපෙන්තෙන්; දකුණෙන්: හිරිනාවත්තෙන්ද සීමාවන පර්ච්ච් 15.36 ක් බිම් කැබැල්ලක්.

මි 1951 ක් වූ නොමැතිබර් මස 25 වන දින කොළඹදී. බඩ්ලි ජෙල්ටන්, කාර්ෂණික හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

Q 3289/J/ TW/1267.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමකි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

නො. ඉඩමේ නම	විස්තරය	පැවැත් නොමිලය A 2,961. ගම—බත්තරමුල්ල	ප්‍රමාණය, අ.ර.ප.
1 ගනේවත්ත	ඉඩම	ඇම්. වෝල්ටර් අල්ලේද, බත්තරමුල්ල	0 0 0.10
2 එම	පොල් ඉඩම	බල්ලි ආභෞතවර්තන නෝනා, 1229, ගන්ගොඩවිල, කොත්ස්මත්ස් සමරනායක නෝනා, 134, හැව්ලොක් පාර, සී. ඩී. පිල්වා, පිල්වා සබ්බිගෝ, නුවර, ජේ. සී. රණබාහු නෝනා, බත්තරමුල්ල, ජී. ජී. පිල්වා, ආචාර්ය පාර, ගල්කිස්ස සහ එනිඩි පිල්වා තරුණ නෝනා, හිල්ලුම්, නුවර	0 0 2.38
3 එම	ඉඩම	කොළඹගේ දෙහන-කර්ලනගාමිගේ, බත්තරමුල්ල	0 0 0.52
පැවැත් නොමිලය A 2,962. ගම—කලන්ගම උතුර			
1 ඉදිගහවත්ත	ඉඩම සහ උර්ව් ගෙවිලි කළ ගොඩනැගිල්ලක කොටසක්	බී. මාවන් කුමාර්, කෝවිල	0 0 9.48

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා තිබිය හැකි බවට සිටියද නොම නම් හමන් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවීම් බලය ලත් අයවලුන් හෝ ඒ මි 1952 ක් වූ මාර්තු මස 4 වැනි දින අපරහාන 2 වන වේලාවට කොළඹ කම්බේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

හමද මි 1952 ක් වූ පෙබරවාරි මස 19 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයක්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන මන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිලිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳී ගැනීම් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවීම් දැනුම් දිය යුතුයි.

මි 1952 ක් වූ ජනවාරි මස 7 වැනි දින කොළඹ කම්බේරියේදී. ඇන්. මාවන් කුමාර්, කාර්ෂණික හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

Q. 3653/J/PT/457.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො. ඉඩමේ නම	විස්තර	ප්ලාන් නො. A 3,094. ගම්—කැලපිටිඹුල්ල	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 බෝගලන්ද	.. ඉඩම	අයිතිකම් කියත්තා .. ආර්. ජී. ඇල්. ද සොයිසා මහත්මයා, මරදහහඹුල්ල	.. 0 0 0.94

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952 ක්‍රම මාරු මස 10 වෙනි දින පූර්වදාය 11 හෝ වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ විඥාපනය.

තවද වම් 1952 ක්‍රම පෙබරවාරි මස 25 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථිරාචයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක්‍රම ජනවාරි මස 10 වැනි දින කොළඹ කවිචේරියේදීය. ඇත්. මානික්‍ය ඉබ්බිකඩාර්, බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්තතුමා.

Q. 3873/J/TW/966.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො. ඉඩමේ නම	විස්තර	ප්ලාන් නො. A 3,095. ගම්—අවිස්සාවේල්ල (කොටසක්)	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 ආර්ථිපිල්ලි ඇස්වේලි පාලේ පිහිටි තක්සේරු 68 හේ කොටසක්	කොළඹ රබර් ඉඩම	අයිතිකම් කියන්නා .. සීමාසහිත දෙය් පේද්දික් සහ සමාගම, නො. 79, වරම් පාර, කොළඹ	0 3 37.5

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952 ක්‍රම මාරු මස 10 වෙනි දින පූර්වදාය 10 හෝ වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ විඥාපනය.

තවද වම් 1952 ක්‍රම පෙබරවාරි මස 25 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථිරාචයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක්‍රම ජනවාරි මස 10 වෙනි දින කොළඹ කවිචේරියේදීය. ඇත්. මානික්‍ය ඉබ්බිකඩාර්, බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්තතුමා.

L. 3003.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො. ඉඩමේ නම	විස්තර	නො. 32 ක් අන්තිම ගම් සිතියමේ නො. 6 හේ අතිරේකය. ගම්—අකුරම්බොඩ	ප්‍රමාණය, අ. රූ. ප.
337 පතිගස්පිටියේවත්ත පතිගස්පිටියේවත්ත	නොහොත් කොස් පොල්, කොට්ට සහ වරිච්චි ගෙයක් ඇති වත්ත	අකුරම්බොඩ ඇලකැර හිරවියේ වී. ජී. උක්කුආම්මා	1 0 11.5
338 පතිගස්පිටියේවත්ත පතිගස්පිටියේවත්ත	ප්‍රදක් ඇති ගේන	අකුරම්බොඩ වී. ජී. මැණිකේ සහ බිහිලිවි. එච්. චිත්‍රමරත්න	1 1 31
339 පතිගස්පිටියේවත්ත පතිගස්පිටියේවත්ත	නොහොත් කොස් පොල්, පුම්බ, කොට්ට සහ ප්‍රදක් ඇති වත්ත	තැන්නේ මැහිල්ලේ පදිංචි ලංකානු එ. ඩබ්ලිව්. ආර්ථික	2 0 2.2
340 දේවාලේගේන, ඇවමගහමුලගේන	ගේන	මාතලේ එච්. මැත්ති	5 0 32.4
එකතුව			.. 9 2 37.1

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952 ක්‍රම පෙබරවාරි මස 27 වෙනි දින පෙරවරු 10 ට මාතලේ කවිචේරියේදී මා සම්මුඛ විඥාපනය.

තවද වම් 1952 ක්‍රම පෙබරවාරි මස 18 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථිරාචයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක්‍රම ජනවාරි මස 10 වෙනි දින මාතලේ කවිචේරියේදීය. ඒ. ආර්. රත්නචේල්, මාතලේ දිනුක්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

L 2851.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දුන් විවේක

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම/බුක්කම් විශේෂය ලබාගැනීමට ආණ්ඩු අදහස්කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ නොහොත් බුක්කම් විශේෂයේ විස්තර :—

මාතලේ දිඤ්ඤානගේ උළු අංකිතයේ මෙහි පහත සඳහන් මායිම් තුළ පිහිටි සීමාසහිත රත්වත්තේ කොකෝ කොළ පැනියේ භාරකාරවූ ජෝර්ජ් ස්ටුවර් සහ සමානමට අයිති රත්වත්ත වත්ත, අප්පුහාමිලේ නැමැති ඉඩමෙන් අක්කර 4, රූඩ් 1, පර්ච් 31.9 ක් පමණ ඇති ඉඩම.

- උතුරට: රත්වත්ත වත්ත;
- නැගෙනහිරට: රත්වත්තේ රබර් පැක්වේරියට යන පාර;
- දකුණට: උතුරු ඇල්කඩුවට යන පි. බිලිවි. ඩී. පාර;
- බස්නාහිරට: රත්වත්ත වත්ත.

ඉහත සඳහන් ඉඩමට/බුක්කම් විශේෂයට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසී 1952 ක්වූ පෙබරවාරි මස 27 වෙනි දින පෙරවරු 11 ට මාතලේ කවිචේරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

නවද වසී 1952 ක්වූ පෙබරවාරි මස 18 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථානවශයෙන්, එහි ඉඩම හෝ බුක්කම් විශේෂය ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වසී 1952 ක්වූ ජනවාරි මස 10 වෙනි දින මාතලේ කවිචේරියේදීය. ඒ. ආර්. රත්නචේල්, මාතලේ දිඤ්ඤානගේ ආණ්ඩු මට ඒ ජනනතුමා.

අංකය J/E/755/LP 6208.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දුන් විවේක

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස්කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො. ඉඩමේ නම	විස්තරය	අයිතිකරුවන්ගේ නම් සහ ලියුම් ලැබෙන පිලිවෙල	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 රත්අත්තනගමවත්ත	අවුරුදු 30 වයස ඇති කුරුණිකිඳි, අවුරුදු 25 වයස ඇති රමණිය 110 ක්ද, අවුරුදු 20-35 වයස ඇති කොස්තර් 7 ක්ද, අවුරුදු 10-25 වයස ඇති බැද්දෙල්ලක් 3 ක්ද, අවුරුදු 20 වයස ඇති මල්ලක් 2 ක්ද, අවුරුදු 5-10 වයස ඇති කිතුල්ලක් 2 ක්ද, අවුරුදු 2-25 වයස ඇති අම්මන් 7 ක්ද, උරුමයට ලක්වූ නාච්ඤාලීකා කුඩා ගෙයක්ද ඇති කුරුණිකිඳි ඉඩම	හමුරුගල තුන්වුවෙහි පදිංචි ඇම්. ඇල්. ඒ. ජෙබ්බර්, ඇම්. ඇල්. ඒ. ජෙලීල්, ඇම්. ඇල්. ඒ. සම්. ඩී. ඇල්. ඒ. වොර්, ඒ. ඇල් ඇම්. මිච්ච්චි සහ අයි. ඇල්. ඇම්. ඒ. වඩුඩි	7 3 5.2

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසී 1952 ක්වූ පෙබරවාරි මස 26 වැනි දින අ. භා. 2 ට මෙන්තර නානායකේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

නවද වසී 1952 ක්වූ පෙබරවාරි මස 18 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථානවශයෙන්, එහි ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වසී 1952 ක්වූ ජනවාරි මස 8 වැනි දින මාතලේ කවිචේරියේදීය. ජෝර්ජ් ජෙබ්බර්, ආණ්ඩු මට ඒ ජනනතුමා.

අංකය J/E/287/LP 6265.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දුන් විවේක

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩු අදහස්කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො. ඉඩමේ නම	විස්තරය	අයිතිකරුවන්ගේ නම් සහ ලියුම් ලැබෙන පිලිවෙල	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 මහලුවවත්ත	අවුරුදු 40-50 වයස ඇති කොස් සහ බද්දෙල්ල, අගලියෙහි පදිංචි එච්. ඇල්. කෙරේලිස් සහ කානිච්ඤා පතිනායක අභිබන්ධිත ඉඩම	එච්. ඇල්. කෙරේලිස්	0 2 11.7

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසී 1952 ක්වූ පෙබරවාරි මස 26 වෙනි දින අ. භා. 3 ට ප්‍රාදේශීය ආයුධ පාලකායතනයේ කාර්යාලයේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

නවද වසී 1952 ක්වූ පෙබරවාරි මස 18 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථානවශයෙන්, එහි ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වසී 1952 ක්වූ ජනවාරි මස 7 වැනි දින මාතලේ කවිචේරියේදීය. ජෝර්ජ් ජෙබ්බර්, ආණ්ඩු මට ඒ ජනනතුමා.

අක්ෂරව කටයුත්තකට එනම් :—දෙනෙපිටියේ සෙහැරිය ලොකුකිරිම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ” පස්වෙනි කාණ්ඩයේ කරනිවෙන පංතාර්තුවලට ප්‍රකාරයට පළාත් පාලන කාරක සභාවේ නියෝගය පරිදි ලකුණු කරනු ලැබූ ඉඩම්වලට අදාළ වේ. ඒ ඉඩම්වල :—

නො. අංකය	ඉඩම් නම	මුල් සිතියමේ නො. A 1,323. සම—දෙනෙපිටිය අයිතිකම් නියෝගය	ප්‍රමාණය, අ. රූ. ප.	
1	ශ්‍රී දකුණු	අවුරුදු 45ක් වයස්වූ පොල්ගස් 19ක්ද, අවුරුදු 10ක් වයස්වූ අම්මසකන්ද, අවුරුදු 0ක් වයස්වූ කුස්සියක්ද නිකුත් නොවූ පොල් වත්ත	දෙනෙපිටියේ පදිංචි ආර්. ජී. දෙත් කාරෝලිස් සමරවික්‍රම, ඩී. ජී. ඩී. ඒ විලියම්, ආර්. ජී. ඩී. සාදිස් අප්පුහාමි සහ ඩී. පී. සාදිස් ගුණවර්ධන	0 0 21.4
2	සොහොන	සොහොන	දෙනෙපිටියේ පදිංචි ඩී. ඩී. ජිනදාස	0 0 0.2
3	පාලුවත්ත	වැවිල්ලක් නොමැති පොල්වත්තක කොටසක්	දෙනෙපිටියේ පදිංචි ඩී. ඩී. ජිනදාස, ඩී. ඩී. සිලවති, ඩී. ඩී. ඩී. පී. සමරවික්‍රම, දික්කුඹුරේ පදිංචි ආර්. සෝමාවතී රණවක	0 0 0.2
4	ගමාවිලේ	එම	දික්කුඹුරේ පදිංචි ආර්. සෝමාවතී රණවක සහ දෙනෙපිටියේ පදිංචි ප්‍රත්සිස් විලියම් ජයවර්ධන සහ කේ. ඒ. ජේම්ස් සිල්වා	0 0 1
5	රුපාපවත්ත නොහොත් සාපාලේ වත්ත	අවුරුදු 45ක් වයස්වූ පොල්ගස් 51ක්ද, අවුරුදු 6ක් වයස්වූ කුස්සියක්ද, අගලකින් කොටසක් නිකුත් නොවූ ඉඩම	දික්කුඹුරේ පදිංචි ජිනදාස සෝමාවතී රණවක, සිරිමාවතී රණවක, රණවක, වසුඛේන රණසිංහ රණවක, ඉරනගනි රණසිංහ රණවක, ලක්ෂ්මී රණසිංහ රණවක, ධම්මේන රණසිංහ රණවක සහ පත්මනී රණසිංහ රණවක	0 2 13
6	කම්බාවත	අවුරුදු 45ක් වයස්වූ පොල්ගස් 11ක්ද, අවුරුදු 5ක් වයස්වූ පොල්පැල 26ක්ද, උරුමයකින් කාරුණිකයන්ද, පොල් අතු මෙහිලි කාරුණිකයන් සාදනු කුසියක් නිකුත් නොවූ පොල් ඉඩම	දෙනෙපිටියේ පදිංචි ලිඛිතසමගේ මුලාවතී සමරවික්‍රම	0 0 21.7
7	අගල මහ වත්ත	අවුරුදු 45ක් වයස්වූ පොල්ගස් 6ක්ද, අවුරුදු 5ක් වයස්වූ පොල් පැල 10ක්ද, පොල් අතු සෙවිලි කාරුණිකයන් සාදනු කුසියක්ද නිකුත් නොවූ ඉඩම	දෙනෙපිටියේ පදිංචි ආර්. ජී. දෙත් කාරෝලිස් සමරවික්‍රම	0 0 6.10
9	රුපාපවත්ත නොහොත් සාපාලේ වත්ත	අවුරුදු 46ක් වයස්වූ පොල්ගස් 7ක්ද, අවුරුදු 10ක් වයස්වූ පොල්පැල 3ක්ද නිකුත් නොවූ ඉඩම	දෙනෙපිටියේ පදිංචි ආර්. ජී. පොඬුහාමිගේ, ආර්. ජී. දෙත් ධම්මස, ආර්. ජී. දෙත් සංතදාස, ආර්. ජී. දෙත් සෝමරත්න, ආර්. ජී. දෙත් ධම්මසන, ආර්. ජී. ගුණවතී, ආර්. ජී. සෝමාවතී සහ ආර්. ජී. ප්‍රේමාවතී	0 0 19.20
10	එම	අවුරුදු 45ක් වයස්වූ පොල්ගස් 7ක්ද, පොල් අතු මෙහිලිකරුණිකයන්ද, කාවකාලික පොල් අතු මෙහිලිකරුණිකයන් සාදනු කුසියක්ද නිකුත් නොවූ ඉඩම	දෙනෙපිටියේ පදිංචි වාල්ස් විලියම් ජයවර්ධන, පියදාස ජයතිලක, සෝමාවතී සමරවික්‍රම, සෝමාවතී සමරවික්‍රම, මුලාවතී සමරවික්‍රම, රුපාවතී සමරවික්‍රම, හඳුනාති සමරවික්‍රම, සෝමවතී සමරවික්‍රම, ආර්. ජී. දෙත් කාරෝලිස් සමරවික්‍රම, සෝමවතී සමරවික්‍රම, සුසාන ජයසේකර, අබේකෝන් පැන්රිස් ජයසේකර, අබේකෝන් ප්‍රත්සිස් ජයසේකර, අබේකෝන් නීතිභාමි ජයසේකර ඩී. ජේ. ජේ. ජයවර්ධන, ආර්. නොනාමාමි, දසාවතී සෙනෙවිරත්න, විජේදාස සෙනෙවිරත්න, මීමලදාස සෙනෙවිරත්න, කානන්ගේ සෙනෙවිරත්න, හඳුනාති සෙනෙවිරත්න, වසුඛේන සෙනෙවිරත්න අබේකෝන්ගේ වාර්ලිස්, අබේකෝන්ගේ ගුණවතී අබේකෝන්ගේ කුසුමාවතී, දසාවතී සෙනෙවිරත්න පරගසනොට පදිංචි දේන එමලියන් සමරවික්‍රම, උඩුකාවේ පදිංචි ඩී. පී. පී. සෙනරත් රණවක සහ ලීලාවතී නොහොත් දේන ප්‍රත්සිහා රණවක	0 0 23.50
11	එම	අවුරුදු 45ක් වයස්වූ පොල්ගස් 6ක්ද, අවුරුදු 10ක් වයස්වූ පොල්ගස් දෙකක්ද නිකුත් නොවූ ඉඩම	දෙනෙපිටියේ පදිංචි ආර්. ජී. දේන ක්‍රිස්තියා සමරවික්‍රම, ජිනදාස සමරවික්‍රම, මිනර්ස් සමරවික්‍රම සහ සුසාන සමරවික්‍රම සහ වැලිසේනන් පදිංචි පේනානා සමරවික්‍රම	0 0 15.50
12	එම	අවුරුදු 45ක් වයස්වූ පොල්ගස් 2ක් නිකුත් නොවූ ඉඩම	දෙනෙපිටියේ පදිංචි පියදාස ජයතිලක, සෝමාවතී සමරවික්‍රම, සෝමාවතී සමරවික්‍රම, මුලාවතී සමරවික්‍රම, රුපාවතී සමරවික්‍රම නන්දවතී සමරවික්‍රම, සෝමවතී සමරවික්‍රම සහ ආර්. ජී. දෙත් කාරෝලිස් සමරවික්‍රම	0 0 4.16
13	එම	අවුරුදු 45ක් වයස්වූ පොල්ගස් 5ක්ද, අවුරුදු 10ක් වයස්වූ පොල්ගස් 2ක්ද, අගලකින් කොටසක්ද නිකුත් නොවූ ඉඩම	උඩුකාවේ පදිංචි ඩී. පී. පී. සෙනරත් රණවක සහ ලීලාවතී නොහොත් දේන ප්‍රත්සිහා රණවක	0 0 10.40
14	එම	අවුරුදු 15ක් වයස්වූ පොල්ගස් 2ක්ද, අවුරුදු 25ක් වයස්වූ පොල්ගස් 1ක්ද, අගලකින් කොටසක්ද නිකුත් නොවූ ඉඩම	පරගසනොට පදිංචි දේන එමලියා සමරවික්‍රම සහ දෙනෙපිටියේ පදිංචි සෝමාවතී සමරවික්‍රම	0 0 8.30
15	එම	අවුරුදු 45ක් වයස්වූ පොල්ගස් 16ක්ද, අවුරුදු 10ක් වයස්වූ පොල්ගස් 2ක්ද, අගලක කොටසක්ද නිකුත් නොවූ ඉඩම	දෙනෙපිටියේ පදිංචි ඩී. ජී. ජී. දේන සිරිමාර්, අබේකෝන්ගේ වාලි, අබේකෝන්ගේ ගුණවතී සහ අබේකෝන්ගේ කුසුමාවතී	0 1 5.04
16	රුපාපවත්ත නොහොත් සාපාලේ වත්ත	අවුරුදු 10 සිට 45 දක්වා වයස්වූ පොල්ගස්, කාවකාලික මැටි ගෙන් සාදන පොල් අතු මෙහිලිකරුණිකයන්ද, කුණුවැන්න බැඳ නිකුත් නොවූ ඉඩම, අගලකින් කොටසක්ද, නිකුත් නොවූ ඉඩම	දික්කුඹුරේ පදිංචි ජිනදාස සෝමාවතී රණවක, සිරිමාවතී රණවක, රණවක, වසුඛේන රණසිංහ රණවක, ඉරනගනි රණසිංහ රණවක, ලක්ෂ්මී රණසිංහ රණවක, ධම්මේන රණසිංහ රණවක සහ පත්මනී රණසිංහ රණවක	0 3 33

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ඉඩමේ වර්ගය, අ.ර.ග.
17 පාර්ච්ඡන්ද	අවුරුදු 45ක් වයසැති පොල්ගස් 7ක් සහ අවුරුදු 45ක් වයසැති දෙල් ගස් 2ක් කඩබන්නාටු පොල් ඉඩම	දෙනෙපිටියේ පදිංචි ඩී. ඩී. ජනදාස, ඩී. ඩී. සීලවතී, ඩබ්ලිව්. ඩී. විරසිංහ, ආල්. ජී. ඩී. සී. සමරසිංහ, වාල්ස් විලියම් ජයවර්ධන, පිටුස් ඒවුනම් ජයවර්ධන සහ රුබසිංහ ගමාවිලියේ පොඩි හාමිනේ	0 1 11.9
18 ගමාවිලියේ දිවෙල් වගා	අවුරුදු 45ක් වයසැති පොල්ගස් 19ක්ද, මැටියෙන් සාදන පොල් අතු ගෙවිලි කරනු නාවකාලික ගෙයක්ද කඩබන්නාටු පොල් ඉඩම	දික්කුලුරේ පදිංචි ජිදාන සෝමාවතී රණවක	0 1 36.90
19 ගමාවිලියේ දිවෙල් වගා නොහොත් රුපෙව්වන නොහොත් යා පා ගේ වගා	අවුරුදු 45ක් වයසැති පොල්ගස් 5ක් කඩබන්නාටු පොල් ඉඩම	දික්කුලුරේ පදිංචි ජිදාන සෝමාවතී රණවක, සිරිමාවතී රණවක රණවක, මුදුසේන රණවක රණවක, අසිරිත්තේ රණවක රණවක, ලක්මර රණවක රණවක, ධම්මේන රණවක රණවක, පත්මති රණවක රණවක	0 0 10.90
20 පාර්ච්ඡන්ද	අවුරුදු 45ක් වයසැති පොල්ගස් 3ක් කඩබන්නාටු පොල් ඉඩම	දෙනෙපිටියේ පදිංචි ඩී. ඩී. ජනදාස, ඩී. ඩී. සීලවතී, ඩබ්ලිව්. ඩී. විරසිංහ, ආල්. ජී. ඩී. සී. සමරසිංහ, වාල්ස් විලියම් ජයවර්ධන, පිටුස් ඒවුනම් ජයවර්ධන සහ රුබසිංහ ගමාවිලියේ පොඩි හාමිනේ	0 0 17.10

එබැවින් ඉඩම් අයිතිකරු ගැනීමට ආණ්ඩුවේ කලානාමි නිධන බව පොදු ජනයාට දැනගැනීම සඳහා හඟවන වසන්තියේ මහාකර කඩබන්නාටු පොල් ඉඩම දැනුම් දෙමි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්නම් සෑමදෙනම තමුන්ම නොහොත් තමුන් වෙනුවට ක්‍රියා කරන අය වසි 1952ක්වූ මාර්තු මස 15වෙනි දින පෙරවරු 10 ගේ කනිෂ්ඨ මාලිගම නානාසමිති මා ඉදිරිපිටට පැමිණ ඒකොසි අයුරේ අයිතිවාසිකම් ද කීනා පිරිත්ව මිනාවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක්, ඊට ඇත්නම් තමුන්ගේ අයිතිකම් තොරතුරුත් කියා සිටින්නට මිනා බව මෙයින් දැනගත යුතුයි.

වසි 1952ක්ව ජනවාරි මස 10 වෙනි දින මාතර කවිචේරියේදීය. ඒ. ඩී. විරසිංහ, මාතර දිස්ත්‍රික්කේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

L.B. 2031.

1950න් අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950න් අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා වන ඒ. සැන්ට් වි. ඩී. මොන්තා වන මම මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මාතර දිස්ත්‍රික්කේ කෘෂි වගා කරනු ලබන භූමි මාතර නගර සභාව මායිම් ආනුෂ්ඨ පල්ලිලලය නගම පිහිටි කාර්මකාරිවේදීන්ක නොහොත් දන්තොරවුමේවත්ත සහ කරදගමවත්ත නොහොත් පල්ලිලලයේවත්ත යන ඉඩමක් අ. 1, රු. 0, ප. 27ක් වන ස්මි කැබලිලයක්. එම ඉඩමට මායිම්:—

- උතුර: මනම්පේරියවත්ත සහ ජුල්ගහකොරවුම;
- නැගෙනහිර: පොකුණවත්ත;
- දකුණ: බොයිකර්නෝනාගෙවත්ත;
- බස්නාහිර: පල්ලිලලය වෙරලට යන හරස්පාර.

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සබැඳිකම් කියා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ බවුන්ගෙන් ලියවිලිවලින් බලපලත් අයවලුන් හෝ වසි 1952ක්වූ මාර්තු මස 17 වෙනි දින පෙරවරු 10ගේ වේලාවට මාතර කවිචේරියේදී මා සමුළුව පිය යුතුයි.

තවද වසි 1952ක්වූ මාර්තු මස 10වෙනි දිනට මත්තෝන් ඒ ඉඩම් සබැඳිකම බවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායෙන්, එකී ඉඩම් ලබා ගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලයකින් දැනුම් දිය යුතුයි.

වසි 1952ක්වූ ජනවාරි මස 12 වෙනි දින මාතර කවිචේරියේදීය. ඒ. සැන්ට් වි. ඩී. මොන්තා, මාතර දිස්ත්‍රික්කේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

L. B. 1838.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කේ උප ඒජන්තතුමා වන ඒ. ඩී. විරසිංහ වන මම මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මාතර දිස්ත්‍රික්කේ මාතර සභාව ආනුෂ්ඨ මෙරගමපිට පත්සලම් යන පාර අද්දර මෙහි සහක සඳහන් මායිම් ආනුෂ්ඨ අක්කර 5කුත් රු. 2ක් පමණ සීමිතරම් ඇති කොප්පරවත්ත කියන ඉඩම, ඊට මායිම්:—

- උතුරට: වේරගමපිට, පත්සල පාර;
- නැගෙනහිරට: වර්පණම් නො. 1538 දරණ සොහොන කොරවුමකින ඉඩම-සහ වර්පණම් නො. 1540 දරණ පත්සලකුඹුර;
- දකුණට: වර්පණම් නො. 1537 සහ 1537H දරණ කොප්පරවත්ත කියන ඉඩම;
- බස්නාහිරට: වර්පණම් නො. 1536, 1534, 1533, 1531, 1530, 1569, 1571, 1567A සහ 1537J දරණ කොප්පරවත්ත කියන ඉඩම.

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සබැඳිකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ බවුන්ගෙන් ලියවිලිවලින් බලපලත් අයවලුන් හෝ වසි 1952ක්වූ මාර්තු මස 20වෙනි දින පෙරවරු 10ගේ වේලාවට මාතර කවිචේරියේදී මා සමුළුව පිය යුතුයි.

තවද වසි 1952ක්වූ මාර්තු මස 13වෙනි දිනට මත්තෝන් ඒ ඉඩම් සබැඳිකම බවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායෙන්, එකී ඉඩම් ලබා ගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලයකින් දැනුම් දිය යුතුයි.

වසි 1952ක්වූ ජනවාරි මස 9 වෙනි දින මාතර කවිචේරියේදීය. ඒ. ඩී. විරසිංහ, මාතර දිස්ත්‍රික්කේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිනියකයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා වන ඒ. ඩී. විරසිංහ වන මම මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මාතර දිනියකයේ මොරවත් කෝරළේ මතුගොඩිය යන ගම් පිහිටි හැන්පෝඩි මත්ත සහ ගල්පොත්තෙන් යන ඉඩම්වලින් මැණ අදහස් කරන ලද අතිරේක ජලාන නෝමර 24 අවසාන ගම් සිතියමේ නෝමර 169 පෙත්වන 297 සහ 298 යන කැබලි.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සිදු කරන සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම්-1952 ක්වූ මාර්තු මස 21 වෙනි දින පෙරවරු 10 යේ මෙලාවට මාතර කවිචේරියේදී මා සම්මුඛ විභාග කෙරෙමි.

තවද වම් 1952 ක්වූ මාර්තු මස 14 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහතිකයක්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වත්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වත්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක්වූ ජනවාරි මස 12 වෙනි දින මාතර කවිචේරියේදීය. ඒ. ඩී. විරසිංහ, මාතර දිනියකයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා. L. D. 7317.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

අතිරේක නො. 6, ගම්බද සිතියමේ නො. 312 ගම—සිරිනාමර්චි

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
335	කපුගම පදිංචි මත්ත	අවුරුදු 2 ක්වූ පොල්ගස් 72 කින්ද, කොස්ගස් 33 කින්ද, කොළ පඳුරු 145 කින්ද යුක්තයි.	බඩරන්දගුරුගේ පිටදස මුතුකුමාරන, කොත් දෙකිස, දික්වැල්ල, වැවිල්ලට අයිතිකම් කිරුණා; පුම්බන්දන් බාගුරුගේ දෙන් බස ද සිල්වා, සිරිනාමර්චි	0 2 12.7

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සිදු කරන සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1952 පෙබරවාරි මස 27 දින පෙරවරු 9.30 මෙලාවට බෙලිඅත්ත නගර සභා ශාලාවේදී මා සම්මුඛ විභාග කෙරෙමි.

තවද වම් 1952 පෙබරවාරි මස 20 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහතිකයක්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වත්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වත්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක්වූ ජනවාරි මස 15 වෙනි දින ගම්බත්තොට කවිචේරියේදීය. ඒ. ඩී. ඇස්. ඇන්. පුල්ලනායකම්, ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා. No. L. A. 754.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මූලික පලය නො. A 1,723. නගරය—වාමනවිචේරි දකුණ කොඩාගම නො. 2.

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කඩවුකර්නි, නො. 2 කේ කොඩාගම නො. 459 යයි මරගම 459 යයි	මුදුක්ද, අවුරුදු 5-10 අතරේ වූ මුරුංගාගස් 70 ක්ද, අවුරුදු 5 ක්ද, 20 ක්ද වූ කොහොඹගස් 2 ක්ද, අවුරුදු 30 ක්වූ කොස්ගස් 15 ක්වූ අඹ ගස් දෙකක්ද, අවුරුදු 50 ක්වූ තල්ගස් 15 ක්ද පිහිටි මත්ත	වී. පොත් කු වාමි, උප රෙජිස්ට්‍රාර්, අමුපකාර දෙපාර්තමේන්තුව, කොළඹ	0 3 13.5

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සිදු කරන සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1952 කේ පෙබරවාරි මස 27 වෙනි දින පුම්බන 10 ට යාපනයේ කවිචේරිය සභාගාරයේදී මා සම්මුඛ විභාග කෙරෙමි.

තවද 1952 කේ පෙබරවාරි මස 19 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහතිකයක්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වත්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වත්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක්වූ ජනවාරි මස 8 වෙනි දින යාපනයේ කවිචේරියේදීය. ඩී. ජේ. හයිසන්, උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා. L. A. 3096/J/E/439.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

පුත්තලම් දිනියකයට අයත් පනිම්බවිල්ලවෙහි පිහිටි කොට්ටන්ති සහ මාමසෙහි පිහිටි නො. A 1,063 දරණ මූලික ජලානයේ ලොව නො. 1 ට අයත් අත්තර 2, රූඩ්ස් 2 සහ පර්චස් 9.4 කින් යුත් සාන්තිනෝට්ටම් නොහොත් සන්වේනයි නමැති ඉඩමයි.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සිදු කරන සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952 ක්වූ පෙබරවාරි මස 27 වෙනි දින පෙරවරු 10 ට පුත්තලම් කවිචේරියේදී මා සම්මුඛ විභාග කෙරෙමි.

තවද වම් 1952 ක්වූ පෙබරවාරි මස 20 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහතිකයක්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වත්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වත්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක්වූ ජනවාරි මස 10 වැනි දින පුත්තලම් කවිචේරියේදීය. ඩී. ජේ. පාන්සේකා, පුත්තලම්-හලාමින දිනියකයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

No. L. W. 3212.

ආණ්ඩුවේ කටයුත්තකට එනම්:—සිව්ලේගම මධ්‍යම බෙහෙත් ශාලාවක් සඳහා ආපෝතකාරීගේ බංගලාව පදනම් කිරීමේ පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීමේ සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ” පස්වෙනි කාණ්ඩයේ කර තිබෙන පාරිභාෂිත ප්‍රකාරයට පළාත් පාලන කාරක සභාවේ නියෝගය පරිදි උතුරුමහලුගම ප්‍රදේශයේ පිහිටි ඉඩමක් මට අය ලැබී තිබේ. ඒ ඉඩමෙහි:—

නො. 73	ඉඩමේ නම	විස්තර	නො. 548 දරණ ගම් සිතියමේ නො. 1 දරණ කොටුමපහ ගම්—සිව්ලේගම අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
73	මැවේකැලේවත්ත	වත්ත (අවුරුදු 40කට වඩා පරණ)	ද ඊස්ටර්න් ප්‍රොවිසුස් ඇන්ඩ් ඇස්ටේට් කම්පනි ලිමිටඩ්, ලන්ඩන්, (ඒජන්තවරු: ද ඊස්ටර්න් ප්‍රොවිසුස් ඇන්ඩ් ඇස්ටේට්ස් කම්පනි ලිමිටඩ්, කොළඹ)	0 0 29
340	එම්	එම්	එම්	0 3 13.6

එවැනිම ඉඩම් අයිතිකරුවන්ටම ආණ්ඩුවේ කලාපනාමි නිවෙහ බව පොදු ජනතාව දැනගැනීම සඳහා සඳහන්වන විවෘතවීමේ ඔනෑකර නිවෙහ ගැටීමට මෙයින් දැනු දෙමි.
ඉහත කී ඉඩමට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනාම කලින්ම නොහොත් කලින් වෙනුවට ක්‍රියාකරණ අය වසර 1952ක් වූ පෙබරවාරි මස 18 වෙනි දින පෙරවරු 10 වේ කනිසමට බදුර කම්පනියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අයුමේ අයිතිවාසිකම්ද කියා කියාපිරිත්ට ඔනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණනක්, ඊට ඇත්තාවූ කලින්ගේ අයිතිකම් කොරතුරුත් කියා සිටිත්ට ඔනෑ බව මෙයින් දැනගත යුතුයි.

විසි 1952ක් වූ ජනවාරි මස 15 වෙනි දින
බදුර කම්පනියේදීය. ඒ. අයි. මොහිදීන්,
උච්ච පළාතේ ආණ්ඩුවේ උප ඒජන්ත විමස.

1950 වූ අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දුන්විමයි
පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 වූ අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.
ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

නො. 1	ඉඩමේ නම	විස්තර	නො. A 245 දරණ මුල් සිතියමේ. ගම—කැදලගම අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කපුච්චන්ද්‍ර, වර්පනම් නො. 271 දරණ ඉඩම, පල්ලියිදිය (කොටස)	වත්ත (වැවිල්ලක් නැත)	මුනිගංගන විහාරය, ප්‍රධාන භාරකාරනැත, එම්. සුනාඥ ස්මිර, මුනිගංගන විහාරය, බදුලල	0 0 1.5

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කියා සිටින සියලුදෙනාම කම කමත් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ විසි 1952ක් වූ පෙබරවාරි මස 28 වෙනි දින පෙරවරු 10 වේලාවට බදුර කම්පනියේදී මා සම්මුඛව විමසුමක යුතුයි.
කවද විසි 1952 පෙබරවාරි මස 21 දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි.

විසි 1952ක් වූ ජනවාරි මස 15 වෙනි දින
බදුර කම්පනියේදීය. ඒ. අයි. මොහිදීන්,
උච්ච පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට.

1950 වූ අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දුන්විමයි
පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 වූ අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.
ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

නො. 53	ඉඩමේ නම	විස්තර	නො. 90 දරණ අන්තිම ගම් සිතියමේ නො. 8 දරණ අතිරේකය. ගම—අර්ච්චේල අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
53	ගෙදර අරච්චේල නො. 69 දරණ ඉඩම, ඉහලඅර්ච්චේල	වත්ත (පරණ) (වැවිල්ලක් නැත)	ඇස්. ඇම්. පී. බක්ස් මහත්මිය, “නුර්විලා” බදුලල	0 0 19.2

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කියා සිටින සියලුදෙනාම කම කමත් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ විසි 1952ක් වූ පෙබරවාරි මස 28 වෙනි දින පෙරවරු 2.30 වේලාවට බදුර කම්පනියේදී මා සම්මුඛව විමසුමක යුතුයි.
කවද විසි 1952ක් වූ පෙබරවාරි මස 11 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි.

විසි 1952ක් වූ ජනවාරි මස 15 වෙනි දින
බදුර කම්පනියේදීය. ඒ. අයි. මොහිදීන්,
උච්ච පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට.

1950 වූ අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දුන්විමයි
පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 වූ අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.
ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

නො. 52	ඉඩමේ නම	විස්තර	නො. 3 දරණ අන්තිම ගම් සිතියමේ නො. 5 දරණ අතිරේකය ගම—වැලිකේමුල්ල අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
52	ගොරඹියම්පහපහන	පහන	පී. ඩී. ඇම්. බත්ඛාරනායක, බදුලල	6 2 25.6

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කියා සිටින සියලුදෙනාම කම කමත් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ විසි 1952ක් වූ පෙබරවාරි මස 29 වෙනි දින පෙරවරු 10 වේලාවට බදුර කම්පනියේදී මා සම්මුඛව විමසුමක යුතුයි.
කවද විසි 1952ක් වූ පෙබරවාරි මස 22 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි.

විසි 1952ක් වූ ජනවාරි මස 15 වෙනි දින
බදුර කම්පනියේදීය. ඒ. අයි. මොහිදීන්,
උච්ච පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටී.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. ර. ප.
I	පුවත්මන් හ නොහොත් සෙල්ලප්පුගේ වත්ත (පරණ), වත්ත, වරිපනම් නො. 53 කොටස, නො. 3 දරණ කොට්ඨාසය, පිංඤ්ච	මුල් සිතියමේ නො. A 250. ගම්—අරිත්වෙලගම	අයිතිකම්කරුන්ගේ නම	0 0 2.59

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ මිඹි 1952 ක්‍රමාංක 10 සහ 29 වෙන දින පෙරවරු 2.30 වේලාවට බදුරි කවිවේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

නවද මිඹි 1952 ක්‍රමාංක 10 සහ 22 වෙන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම් වලට සහාය වන්න, එක් ඉඩම ලබාගැනීම ගැන වත්දී ලියවීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

මිඹි 1952 ක්‍රමාංක 10 සහ 15 වෙන දින බදුරි කවිවේරියේදීය.

ඒ. අයි. මොහිදීන්,
උච්ච පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටී.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

නො. 94 දරණ අන්තීම හා සිතියමේ නො. 1 දරණ අතිරේකය. ගම්—හැකුකම

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. ර. ප.
64	අත්තලපිටියේ වත්ත.	වත්ත, අවුරුදු 10 සිට 18 දක්වා වයසැති පොල්ගස් 28 ක්ද, අවුරුදු 5 සිට 18 දක්වා වයසැති පුවත්ත 90 ක්ද, අවුරුදු 3 සිට 18 දක්වා වයසැති කොස්ගස් 7 ක්ද, අවුරුදු 8 සිට 10 දක්වා වයසැති ග්‍රැවෙල් ගස් 2 ක්ද, අවුරුදු 5 සිට 12 දක්වා වයසැති කෝපි ගස් 92 ක්ද, අවුරුදු 3 සිට 5 දක්වා වයසැති දෙඩ ගස් 17 ක්ද, අවුරුදු 3 සිට 5 දක්වා වයසැති පැපොල් ගස් 2 ක්ද, අවුරුදු 3 සිට 5 දක්වා වයසැති සපුහක්ද, කෙසෙල් පැල 24 ක් සහ තාවකාලික ගෙවල් දෙකක කොටස් ද තිබේ.	අ. මී. වෙන්තාගලම් සුප්පසියා දික්වැලලිවත, ගාලිආල	0 1 19.3

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ මිඹි 1952 ක්‍රමාංක 10 සහ 29 වෙන දින පෙරවරු 10 වේලාවට බදුරි කවිවේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

නවද මිඹි 1952 ක්‍රමාංක 10 සහ 22 වෙන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම් වලට සහාය වන්න, එක් ඉඩම ලබාගැනීම ගැන වත්දී ලියවීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

මිඹි 1952 ක්‍රමාංක 10 සහ 15 වෙන දින බදුරි කවිවේරියේදීය.

ඒ. අයි. මොහිදීන්,
උච්ච පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටී.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

නො. 23 දරණ අන්තීම ගම් සිතියමේ නො. 8 දරණ අතිරේකය. ගම්—මුතුන්මත

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. ර. ප.
25	රෙක්කතුන් වත්ත	පහත සහ වත්, අවුරුදු 20 ක් වයසැති වත්ත 2 ක්ද, පැපොල් ගස් 18 ක්ද, වත්තේ අවුරුදු 30 ක් වයසැති දෙල් ගස් 2 ක්ද, අවුරුදු 20 ක් වයසැති පුවත්ත 2 ක්ද, අවුරුදු 8 ක් වයසැති සිවුස් ගස් 1 ක්ද, අවුරුදු 4 ක් වයසැති දෙහි ගස් 1 ක්ද, අවුරුදු 1 සිට 2 දක්වා වයසැති පැපොල් ගස් 9 ක්ද, අවුරුදු 10 ක් වයසැති අම් ගස් 1 ක්ද සහ කෙසෙල් පැල 1 ක්ද තිබේ, අවුරුදු 8 ක් වයසැති පෙර ගස් 10 ක් තිබේ.	සීමාසහිත ප්‍රනාමා හේ සහ රබර් කෝපි පැනි (ඒජන්තවරු: ගැරිසන් සහ කොස්පිල්ලි කොමිෂනරි ලිමිටඩ්, කොළඹ), වත්තේ වැවිල්ල ඊට යාබද පත්සල මිසින් උරුම කරනු ලැබේ.	3 1 12.3
				අ. ර. ප.
				පහත .. 2 1 21.1
				වත්ත .. 0 2 5
				එකතුව .. 3 1 12.3

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ මිඹි 1952 ක්‍රමාංක 10 සහ 29 වෙන දින පෙරවරු 10.30 වේලාවට බදුරි කවිවේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

නවද මිඹි 1952 ක්‍රමාංක 10 සහ 25 වෙන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම් වලට සහාය වන්න, එක් ඉඩම ලබාගැනීම ගැන වත්දී ලියවීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

මිඹි 1952 ක්‍රමාංක 10 සහ 15 වෙන දින බදුරි කවිවේරියේදීය.

ඒ. අයි. මොහිදීන්,
උච්ච පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට

L. W. 3388.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා ඉවහර පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො. 50	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීන්ගේ නාමය	ප්‍රමාණය, අ. රූ. ප.
	රණකතුවන්න පහත (වතුර පසිපප කොටසද නිසාසේන ප්‍රවාහ හෝ සහ රබර් කොම්පෑනිය (ඒජන්ත නිසි)	සිමසේන ප්‍රවාහ හෝ සහ රබර් කොම්පෑනිය (ඒජන්ත වරු: හැරිසන් සහ ක්‍රොස්පිල්ලි, කොළඹ), වතුර පසිපප, බෝගොඩ ගස් කාය් සහා ව සතුර		1 1 14.1

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසිවක් සිටින සිසුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලලය ලත් අයවලුන් හෝ වම් 1952 ක් වූ මාර්තු මස 3 වෙනි දින පෙරවරු 11 වේලාවට බදුර් කවිවේරියේදී මා සම්මුඛ මත යුතුයි.

තවද පෙරවරු මස 25 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක් වූ ජනවාරි මස 15 වැනි දින බදුර් කවිවේරියේදීය. ඒ. අයි. මොහිදීන්, උච්ච පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙතුවට.

L. W. 3393.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා ඉවහර පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො. 1	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීන්ගේ නාමය	ප්‍රමාණය, අ. රූ. ප.
64	පැපොල්ගස්වත්ත, ඉහල අර්ථ ඇල, වර්පණම් නො. 64	වත්ත, අවුරුදු 20 ක් වයසැති අම්මස් 7 ක්ද, අවුරුදු 50 ක් වයසැති කොස්ගස් 7 ක්ද, අවුරුදු 10 ක් වයසැති කොස්ගස් 4 ක්ද, අවුරුදු 5 ක් වයසැති කිතුල්ගස් 3 ක්ද, අවුරුදු 40 ක් වයසැති පොල්ගස් 3 ක්ද, අවුරුදු 10 ක් වයසැති කොකොගස් 1 ක්ද, අවුරුදු 5 ක් වයසැති දෙබිමිගස් 4 ක්ද, අවුරුදු 20 ක් වයසැති පුවක්ගස් 3 ක්ද, අවුරුදු 10 ක් වයසැති සපුගස් 4 ක්ද, අවුරුදු 5 ක් වයසැති කොච්චන්ගස් 1 ක්ද, අවුරුදු 10 ක් වයසැති සුරියගස් 1 ක්ද, අවුරුදු 10 ක් වයසැති මෙහෙත් ගස් 10 ක්ද, ඊර ගොඩනැගිල්ලක් සහ නාවකාලික ගොඩනැගිලි 2 ක්ද නිසි	ආර්. ඒ. ඉණදස, වෙලගෙදර, බදුල්ල	0 1 35.9
2	ලුල්පැත්තෙවත්ත නො. 66/1	වත්ත, කොස්ගස් 13 ක්ද, මාරගස් 1 ක්ද, සියම්ලාගස් 1 ක්ද, අවුරුදු 50 ක් වයසැති පොල්ගස් 5 ක්ද, සපුගස් 1 ක්ද, අවුරුදු 10 ක් වයසැති දෙබිමිගස් 5 ක්ද, අවුරුදු 25 ක් වයසැති කොච්චන්ගස් 2 ක්ද, අම්මස් 5 ක්ද, කිතුල්ගස් 1 ක් සහ අවුරුදු 5 ක් වයසැති පුවක්ගස් 5 ක්ද නිසි	බඩලිමි. ඩී. එච්. ඩීන්, 31, ගුරන්දවත්ත පාර, බදුල්ල	1 2 16.5
49	දිමුල්ගැටකුඹුර, ඉහල අර්ථ ඇල, වර්පණම් නො. 72/2	කුඹුර	ඒ. ඒ. කුමල්වෙල, බදුල්ල	2 2 37.1
50	බත්තේදකුඹුර, ඉහල අර්ථ ඇල, වර්පණම් නො. 72/1	එම	බඩලිමි. ඩී. ඇම්. බණ්ඩාරනායක, බදුල්ල	0 1 26.6
51	එම	එම	එම	0 0 28
52	බෝගොඩවත්ත, ගුරන්ද වත්ත පාර, වර්පණම් නො. 80	වත්ත, කොස්ගස් 3 ක්ද, දෙල්ගල් 2 ක්ද, අවුරුදු 30 ක් වයසැති අම්මස් 3 ක්ද, කොස්ගස් 1 ක්ද, අවුරුදු 2 ක් වයසැති පොල් ගස් 1 ක්ද, අවුරුදු 35 ක් වයසැති කිතුල්ගස් 3 ක්ද, පුවක්ගස් 9 ක්ද, අවුරුදු 5 ක් වයසැති දෙබිමිගස් 7 ක්ද, නාවකාලික ගොඩනැගිල්ලක්ද නිසි	බඩලිමි. ඩී. එච්. ඩීන්, 31, ගුරන්දවත්ත, බදුල්ල	0 2 11.5
				එකතුව 5 3 35.6

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසිවක් සිටින සිසුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලලය ලත් අයවලුන් හෝ වම් 1952 ක් වූ මාර්තු මස 3 වෙනි දින පෙරවරු 2 කේ වේලාවට බදුර් කවිවේරියේදී මා සම්මුඛ මත යුතුයි.

තවද 1952 පෙරවරු මස 25 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක් වූ ජනවාරි මස 15 වෙනි දින බදුර් කවිවේරියේදීය. ඒ. අයි. මොහිදීන්, උච්ච පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙතුවට.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

නො. 511 දරණ අන්තිම ගම් සිතියමේ නො. 1 දරණ අතිරේකය.	භූමිමාලී	විස්තර	අයිතිකම්කීර්තෘ	ප්‍රමාණය, අ. රූ. ප.
70	පල්ලියද්දගොඩ.	හේන, ග්‍රැවේලියාගහක්ද, පේරහස් 2ක්ද, අවුරුදු 5ක් වයසැති කුඩුදවුලාගස් 2ක්ද තිබේ	එ. ජී. දිවිනොටවෙල, ආ. ජී. දිවිනොටවෙල, සී. දිවිනොටවෙල, ජී. ඩී. දිවිනොටවෙල (බාලමස්කාර), භාරකාර: එ. ජී. දිවිනොටවෙල, දන්ගමුව වලවිච්චි, දන්ගමුව, ඒ. සී. ආල්. රත්වත්තේ මහත්මිය, 150, කටුගස්නොට පාර, නුර, ඊ. ජේ. දිවිනොටවෙල ඕපාහවත්ත, කහවත්ත, දන්ගමුව, මලවිච්චි නැසියම් ආර්. දිවිනොටවෙල දිසාවගේ උරුමක් කරුවෝ	0 0 23
71	එම	හේන, කොස්ගස් 7ක්ද, දෙබිම්ගස් 2ක්ද, අවුරුදු 5ක් වයසැති සියම්ලාගස් 1ක්ද, පැපොල්ගස් 2ක්ද, පේරහස් 68ක්ද, මාස 3 අවුරුදු 5 දක්වා වයසැති කුඩුදවුලාගස් 121ක්ද කොහෙල් පැල 4ක් සහ එලවලු තිබේ	එම	.. 3 0 2.8
72	එම	හේන, පේරහස්ක්ද, අවුරුදු 1 සිට 5 දක්වා කුඩුදවුලාගස් 10ක්ද තිබේ	එම	.. 0 0 23.4

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම කම් කමත් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වම් 1952ක් වූ මාර්තු මස 8 වෙනි දින පෙරවර 11 වේලාවට වැලිමඩ හි. ආර්. ඩී. කන්තෝරු වෙදි මා සේ මුඩ විය යුතුයි.

කවද වම් 1952 මාර්තු මස 1 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල සහතිකයක්, එහි ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ පැවිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952ක් වූ ජනවාරි මස 15 වෙනි දින මුද්‍රා තබවීමේදීය.

ඒ. අයි. මොහිදීන්, උාව පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට.

L. W. 3394.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

නො. 476 දරණ අන්තිම ගම් සිතියමේ නො. 1 දරණ අතිරේකය.	භූමිමාලී	විස්තර	අයිතිකම්කීර්තෘ	ප්‍රමාණය, අ. රූ. ප.
87	දික්ආරම, හින්තාරත්ගස් වත්ත	වත්ත, අවුරුදු 20ක් වයසැති අම්ගස් 2ක්ද තිබේ	සී. ඩී. දිවිනොටවෙල බාලවගස් කරුවන් භාරකාර, එ. ජී. දිවිනොටවෙල, දන්ගමුව වලවිච්චි, දන්ගමුව, වැලිමඩ	0 0 16.3
88	එම	වත්ත, අවුරුදු 10ක් වයසැති දෙබිම්ගස් 1ක්ද, අවුරුදු 5ක් වයසැති ග්‍රැවේලියාගස් 2ක්ද තිබේ	එම	.. 0 0 35
89	හෙල දන්ගමුව ගොඩ, හින්තාරත්ගස්වත්ත	වත්ත, පේරහස් 17ක්ද, අවුරුදු 1 සිට 10 දක්වා වයසැති කුඩුදවුලාගස් 19ක්ද තිබේ	එම	.. 1 0 27.8
				එකතුව .. 1 3 39.1

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම කම් කමත් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වම් 1952ක් වූ මාර්තු මස 8 වෙනි දින පෙරවර 11.30 වේලාවට වැලිමඩ හි. ආර්. ඩී. කන්තෝරු වෙදි මා සේ මුඩ විය යුතුයි.

කවද වම් 1952ක් වූ මාර්තු මස 1 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල සහතිකයක්, එහි ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ පැවිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952ක් වූ ජනවාරි මස 15 වෙනි දින මුද්‍රා තබවීමේදීය.

ඒ. අයි. මොහිදීන්, උාව පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට.

L. W. 3344.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

නො. 423 දරණ අන්තිම ගම් සිතියමේ නො. 2 දරණ අතිරේකය.	භූමිමාලී	විස්තර	අයිතිකම්කීර්තෘ	ප්‍රමාණය, අ. රූ. ප.
341	රදිගොතලාවේකුමුර	කුමුර	කොරනොට වැල්ගමගේ මේරිනෝනා, එම සොපිනෝනා, එම මිසිනෝනා, එම හින්ති අප්පුගාමි, එම සවුමගාමි, එම සිඤ්ඤාඅප්පුගාමි, එම සිසිල්ගාමි, එම බාලඅප්පුගාමි, ඉහත සඳහන් බාලවගස්කාර සින්හේ භාරකාරයා වන උඩපුස්සැල්ලාවේ වොල්ලිමාර්වත්තේ බඩවිච්චි ප්‍රනාන්දු	0 1 36.1

නො. ඉඩමේ නම විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
342 රදිනෙහලාංචිකුඹුර .. කුඹුර ..	පිටබැද්දේ ඉහත්දිරම්ප්‍රාගේ අප්පුහාමි, එම් උක්කුමැනිකා, එම් ඩී.සී. ඩී. මැනිකා, හපුගොල්ල, රිපාවි මැක්කොනල්ඩ්	0 1 33.4
343 එම .. එම ..	ඉහත්දිරම්ප්‍රාගේ හින්මැනිකා, ඩී. ඩී. ගුණසේකර ඔහන්මයා බාරේ හපුගොල්ල, රිපාවි මැක්කොනල්ඩ්	0 0 38.1
344 එම .. එම ..	සමරකෝන් මුදුන්සේලාගේ ප්‍රංචිරල, කිටපු අරච්චි, හපුගොල්ල, රිපාවි මැක්කොනල්ඩ්	0 0 22.9
	එකතුව ..	1 1 10.5

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සංකීර්ණ කීර්ති නිලධාරීන් සියලුදෙනාම නමින් හෝ ඔවුන්ගේ ලියවිලිමලින් බලය ලත් අගවලුන් හෝ වම් 1952කට මාරු මස 8 වෙනි දින පස්වරු 2 වේලාවට මැලීමේ ඩී. අර්. ඩී. කන්කෝරු වෙදි මා සම්මුඛ විගණනය.

තවද වම් 1952කට මාරු මස 1 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සංකීර්ණයන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථානවශයෙන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන එන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, එන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිමලින් දැනුම්දීම යුතුයි.

වම් 1952කට ජනවාරි මස 15 වෙනි දින බදුලු කවිවෙරියේදීය. ඒ. අයි. මොහිදින්, උච්ච පළාතේ අණවුම් ඒජන්තතුමා වෙනුවට.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහතදැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවුම් අදහස්කරන බැවින් 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර :-

නො. ඉඩමේ නම විස්තර	නො. 544 උච්ච දරණ ගම් සිතියමේ නො. 4 දරණ කොටුපහ ගම—කනගෙල (කොටසක්)	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
434 පව්විගෙලන්ද පිල්ලගහ වත්ත නැකත් හත් වත්ත	රබර් අවුරුදු 36 ක් වයසැති රබර්ගස් 7 ක් තිබේ	ඇම්. ඩී. ලුමිස් ප්‍රනාන්දු, මඩුල්ල	0 0 7.62
435 එම ..	රබර් අවුරුදු 21 ක් වයසැති රබර්ගස් 9 ක් සහ වතුර පසිප්පම්ල කොටස 116 ක්, අවුරුදු 5 ක් වයසැති දෙහි ගස් 2 ක්ද, අවුරුදු 10 ක් වයසැති හෝ පැල 4 ක්ද, අවුරුදු 15 ක් වයසැති කෝන්ගසක්ද, වතුර පසිප්පම්ල කොටසක්ද තිබේ	හබ්බු හුර් මොහම්මඩ් සහ හබ්බු මොහම්මඩ් හුසේන්, නො. 139, බසාර් විදිය, පස්සර එම	0 0 11.67
436 එම ..	රබර් අවුරුදු 21 ක් වයසැති රබර්ගස් 116 ක්, අවුරුදු 5 ක් වයසැති දෙහි ගස් 2 ක්ද, අවුරුදු 10 ක් වයසැති හෝ පැල 4 ක්ද, අවුරුදු 15 ක් වයසැති කෝන්ගසක්ද, වතුර පසිප්පම්ල කොටසක්ද තිබේ	ඇම්. ඩී. ලුමිස් ප්‍රනාන්දු, මඩුල්ල	1 0 12.33
437 එම ..	රබර් අවුරුදු 30 ක් වයසැති රබර්ගස් 5 ක් තිබේ	ඇම්. ඩී. ලුමිස් ප්‍රනාන්දු, මඩුල්ල	0 0 4.14
324 — ..	අභිපාර ..	—	0 0 4
		එකතුව ..	1 0 39.76

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සංකීර්ණ කීර්ති නිලධාරීන් සියලු දෙනාම නමින් හෝ ඔවුන්ගේ ලියවිලිමලින් බලය ලත් අගවලුන් හෝ වම් 1952කට මාරු මස 15 වෙනි දින පෙරවරු 10 වේලාවට පස්සර නගරසභා කාර්යාලයේදී මා සම්මුඛ විගණනය.

තවද 1952කට මාරු මස 8 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සංකීර්ණයන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථානවශයෙන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන එන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, එන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිමලින් දැනුම්දීම යුතුයි.

වම් 1952කට ජනවාරි මස 15 වෙනි දින බදුලු කවිවෙරියේදීය. ඒ. අයි. මොහිදින්, උච්ච පළාතේ අණවුම් ඒජන්තතුමා වෙනුවට.

L. D.—B 49/50. LA/7426/LRO/APL 1348/J/A/1459.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට ආකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 වෛ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ අඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය අමතරව කෙරුම් ගතයුතුය) 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී අඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබිලි මැල්ටින් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

වම් 1951කට අගෝස්තු මස 8 වැනි දින කොලුඹදීය. බිබිලි සේනානායක, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

නො. ඉඩමේ නම	නොමිමර 2 කේ අතිරේකය, මුල් පලයේ නො. 290 විස්තර	ගම—උඩුරවල අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
64 කනටගහගේන, කහට ගහවත්ත	අවුරුදු 20 සිට 30 ක දක්වා ඇති පොල්ඵ්ත්ත, මැටි බිම්වලින් යුත් පොල්අතු මැසු කාවකාලික ගෙයක්ද	ඇස්. ඒ. අර්. ඇස්. ඩී. අරුණසේනම් වෙච්චියාර්, නො. 232, මේන් විදිය, මිහඹුම	5 0 32
65 එම ..	අවුරුදු 5 කේ පොල්ගස් විසිපහයි	එම ..	0 1 7
		එකතුව ..	5 1 39

L. D.—B 49/50.

LRO/APL/J/AL 1808.

1950අප් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942ක අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංකොච්ඡා වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950අප් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කෘෂිකම්භා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබ්ලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මි 1951ක් වූ දෙසැම්බර් මස 4 වැනි දින කොළඹදීය.

බිබ්ලි සේනානායක,
කෘෂිකම්භා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් පලයෙන් නො. A 1,747. ගම—සියම්ලාගොඩ

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	දෙල්පත්තේකුඹුර	කුඹුර	පී. පී. ඉංග්ගේකර, කුඩාබඳ, සමුගත්තාම	0 1 20

L. D.—B 49/50.

LRO/APL 1581/J/AL/1764.

1950අප් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942ක අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංකොච්ඡා වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950අප් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කෘෂිකම්භා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබ්ලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මි 1952ක් වූ නොවැම්බර් මස 12 වැනි දින කොළඹදීය.

බිබ්ලි සේනානායක,
කෘෂිකම්භා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් පලයෙන් නො. A 1,120. ගම—දහනෙත්ගම

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කලුතිට්ටිකුඹුර	මඩඟම	මැද්දුම් මාපුමුදියන්සේලාගේ මුදලිගාමි, මැද්දුව, නකවත්තේ උප කැපුල් මහතා බාර් පී. සරණන්කර හොමිත්, ගොරැම්බෑවේ, ගොඩගත් මල, අවාසය	1 1 35 1 1 35

Q. 4137/LRO/APL/4177.

1950අප් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942ක අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංකොච්ඡා වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950අප් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කෘෂිකම්භා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබ්ලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මි 1951ක් වූ දෙසැම්බර් මස 4 වැනි දින කොළඹදීය.

බිබ්ලි සේනානායක,
කෘෂිකම්භා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උප ලේඛනය

මුල් පලයෙන් නො. A 3,076. ගම—කිහිපින්න

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ගල්බොරැල්ල	අවුරුදු 30ට වැඩි පොල්ඉඩම	ඇම්. කී. ඉංග්ගේකර හෝනාමහත්මයා, "විලබාබර" 3 වෙනි කළුමිම, මිගළුමි	1 3 31
2	එම	එම	එම	0 0 8
				එකතුව .. 1 3 39

Q. 4135/LRO/APL/1035/J/AL/1830.

1950අප් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942ක අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංකොච්ඡා වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950අප් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කෘෂිකම්භා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබ්ලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මි 1951ක් වූ දෙසැම්බර් මස 4 වැනි දින කොළඹදීය.

බිබ්ලි සේනානායක,
කෘෂිකම්භා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උප ලේඛනය

මුල් පලයෙන් නො. A 3,039. ගම—ඇලපිලියාම

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මිල්ලහවත්ත	අවුරුදු 40ක් වූ පොල් ඉඩම, අවුරුදු 40ක් වූ කොස්ගහ, අවුරුදු 30ක් වූ අම්ගහ, ශ්‍රී ද සහ වැන්නිය	සුරසිංහ මුළුතා හා දෙත් සේනත් පෙරුණ, විහාරකන්දමත්ත, අම්බසුස්ස	1 1 7
2	කරත්තපාර	කරත්තපාර, අවුරුදු 30ක් වූ පොල්ගස් 12යි	එම	0 1 4
3	බෙරැල්ලකොළේ	අවුරුදු 40ක් වූ පොල්ඉඩම, අවුරුදු 20-30 ඇති කොස්ගස් සහ අවුරුදු 4-10 දක්වා ඇති කජුගස්	එම	12 1 23
				එකතුව .. 13 3 34

L. D B—49/50.

L. D. 4447/LRO/APL 1102.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමාරිස්තුමා විසින් නියෝග කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කඳුකරයක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් කෘතීමය වායු ඉඩම් පිළිබඳ වැඩබලන ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩාර මුලතිව්ගල නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

වම් 1951 ක්‍රි.ව. ඔක්තෝබර් මස 27 වැනි දින කොළඹ දීය.

ප්‍රංචි බණ්ඩාර මුලතිව්ගල,
වැඩබලන කෘතීමය වායු ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්හා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	දිගමුවත්තේ පොත් නොහොත් කළුමානදෙය	වත්, රබර්, කොස් සහ අම් වගාව ඇති ඉඩම	අතුරන මුර්ගහනුන්ගේ කේ. ඇච්. ජී. සෙයිසු මහසීදු මිදුනේ ආරච්චි	1 3 15
2	එම	වත්, රබර්, කොස්, මල්දෙල් සහ පුවක් වගාව ඇති ඉඩම	එම	1 1 37
				එකතුව .. 3 1 12

Q. 4085/LRO/APL/459/J/AL 1649.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්ත තැන්පත් ඇත්. මානික්ක ඉබේසිකඩාර් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වත්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ට අනුබල ගැන අයිතිවාසිකම ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) වම් 1952 ක්‍රි.ව. මාර්තු මස 10 වැනි දින දවල් කොළඹ කම්මර්ගයට පැමිණ මා ඉදිරියේ ප්‍රශ්නලිකම් පෙහි සිරිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.
 (ආ) තවද එසේ පෙහි සිටින නැතැත්තා විසින් වම් 1952 ක්‍රි.ව. පෙබරවාරි මස 25 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වත්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වත්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිරිය යුතුයි.

වම් 1952 ක්‍රි.ව. ජනවාරි මස 10 වැනි දින කොළඹ කම්මර්ගයේ දීය.

ඇන්. මානික්ක ඉබේසිකඩාර්,
බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්තතුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්හා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	පේරහඟදෙයියඉස්මත්ත	පොල් ඉඩම	පී. පොඹිගාමි පෙරේරා නෝනා, හවුදෙයිය රුක්මලේ, පන්තිපිටිය	0 1 22
2	එම	එම	එම	0 2 1
				එකතුව .. 0 3 23

Q. 4096/LRO/APL/321/J/AL 1694.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්ත තැන්පත් ඇත්. මානික්ක ඉබේසිකඩාර් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වත්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ට යන ඉඩම ගැන අයිතිවාසිකම ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) වම් 1952 ක්‍රි.ව. මාර්තු මස 10 වැනි දින පූර්වකා 11.30ට කොළඹ කම්මර්ගයට පැමිණ මා ඉදිරියේ ප්‍රශ්නලිකම් පෙහි සිරිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.
 (ආ) තවද එසේ පෙහි සිටින නැතැත්තා විසින් වම් 1952 ක්‍රි.ව. පෙබරවාරි මස 25 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වත්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වත්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිරිය යුතුයි.

වම් 1952 ක්‍රි.ව. ජනවාරි මස 10 වැනි දින කොළඹ කම්මර්ගයේ දීය.

ඇන්. මානික්ක ඉබේසිකඩාර්,
බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්තතුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්හා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කෝන්හඟවත්ත නොහොත් කෝන්හඟලත්ද	පොල් ඉඩම, සිරි කුසසිය සහ ලීද	ගොඩනැගිල්ල, නාවකාලික ජී. ඇල්. කරුපසියා සාර්වා නො. 232, කෙලින්මිදිය මගමුව	1 2 9

L. D. 4412/LRO/APL/2028/J/AL 1562.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

මහනුවර දිසත්‍රිකයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් එඩ්වඩ් එලිස් ග්‍රෙහිගර් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවයන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරනු ලැබේ.
 - (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
 - (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම —
- (අ) වම් 1952 ක්‍රම පෙබරවාරි මස 19 වෙනි දින උදේ 11 ට කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය.
- (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් 1952 ක්‍රම පෙබරවාරි මස 12 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුය.

වම් 1952 ක්‍රම ජනවාරි මස 8 වෙනි දින මහනුවර කවිචේරියේදීය.

ඊ. ඊ. ග්‍රෙහිගර්,
ම. දි. ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	මුල් ජලාගාරයේ නො. A 1,709. ගම—දස්කර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	බෙරවාපොලකුඹුර	.. කුඹුර	..	ආර්. ආර්. අබේරත්න තෝනාමහත්මයා (නැතහොත් පත්විලකුන්ගේ පී. කේ. ඇම්. කම්මාලාචාරී මැනිකේ) යූ., බී. දසනායක තෝනාමහත්මයා (නැතහොත් බී. ආර්. ආර්. ඇම්. බංඩාර මැනිකේ), දස්කර හත්දෙස්ස බී. ආර්. ආර්. ඇම්. සමරකෝන් බංඩාර, දස්කර හත්දෙස්ස බී. ආර්. ආර්. ඇම්. රත්නායක	0 1 20
2	එම	.. එම	..	එම	0 2 38
එකතුව					1 0 18

L. D. 4422/LRO/APL/1575/J/AL 1661.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

මහනුවර දිසත්‍රිකයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් එඩ්වඩ් එලිස් ග්‍රෙහිගර් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවයන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරනු ලැබේ.
 - (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
 - (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම —
- (අ) වම් 1952 ක්‍රම පෙබරවාරි මස 19 වෙනි දින සවස 2 ට කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය.
- (ආ) තවද, එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් වම් 1952 ක්‍රම පෙබරවාරි මස 12 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුය.

වම් 1952 ක්‍රම ජනවාරි මස 7 වෙනි දින මහනුවර කවිචේරියේදීය.

ඊ. ඊ. ග්‍රෙහිගර්,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	මුල් ජලාගාරයේ නො. මරග A 1,706. ගම—උරුපොල	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ගල්පොත්තකුඹුර	.. කුඹුර	..	කුඹුගන්නාමේ තම්මන්ගොඩවත්තේ ඇත්. එච්. කීර්තිරත්න තෝනාමහත්මයා සහ බී. ඒ. සිරිවිතා	1 2 15
3	බඩල්ගෙදර අරඹ, කුරුම්බා පිටිය, අඹුකොටුව, පල්ලේ වත්ත	පොල්, හේ සහ කොස් ඇති මිශ්‍ර වැවිලි ඉඩම	එම	..	3 0 26
4	බඩල්ගෙදර අරඹ	.. කොස්, හේ සහ පුවක් ඇති ඉඩම	එම	..	0 0 8
5	පල්ලේවත්ත	.. පොල් සහ පුවක් ඇති ඉඩම	එම	..	0 0 7
6	බඩල්ගෙදර අරඹ	.. පොල්, කොස්, හේ සහ මිශ්‍ර වැවිලිද, ශ්‍රී. 2 ක්ද, තාවකාලි ලික ගෙයක්ද ඇති ඉඩම	එම	..	0 1 8
එකතුව					5 0 24

L. D. 4451

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

මහනුවර දිසත්‍රිකයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් එඩ්වඩ් එලිස් ග්‍රෙහිගර් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවයන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරනු ලැබේ.
 - (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
 - (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම —
- (අ) වම් 1952 ක්‍රම පෙබරවාරි මස 19 වෙනි දින සවස 3 ට කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය.

(අ) තවද එසේ පෙනීසිටින තැනැත්තා විසින් 1952ක්වූ පෙබරවාරි මස 12වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබද නමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබද විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

විෂි 1952ක්වූ ජනවාරි මස 10වෙනි දින මහනුවර කවිචේරියේදීය.

ජී. ඊ. ශ්‍රේනියර්, අණවුවිලි උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	මුල් ජලාගාර නොමිලය A 1,732. ගම—නෙල්දෙහිය	අයිතිකම්කරුන්ගේ අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	සලබොලානුවන් නැතහොත් ඇල්ලේපොලගෙදරගේන	කොකෝවා, පොල්, පුවක්, කොවිටිගස්, කොස්, දෙල් සහ කිතුල්	අය. වේදගුණතු, මුදුනමානවන්ත, කිතුල්ගල		1 0 21
2	එම	කොකෝවා, කොවිටි සහ පුවක්	එම		0 0 9
3	සලබොලානුවන්ගලානුවන්ග	කොකෝවා, කොස්, පොල්, පුවක් සහ කොවිටි	එම		2 3 7
4	එම	කොකෝවා, පොල්, කොවිටි, පුවක්, කපු, කොස් සහ සිසඹලා	එම		0 1 6
එකතුව					4 1 3

L. D. 4431/LRO/APL/992/J/AL/1564.

1950ගේ අඟහරු 9 දරණ අණවුවිලි ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මහනුවර දිනුක්කයේ අණවුවිලි උප ඒජන්ත තැන්පත් එඩ්වඩ් එලිස් ශ්‍රේනියර් වන මම, 1950 අඟහරු 9 දරණ ඉඩම් අණවුවිලි ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අඟහරු 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ අඟහරු 1942 යටතේ අවසරයක් සඳහා අණවුවිලි ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් මේතුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
- (අ) විෂි 1952ක්වූ පෙබරවාරි මස 19වෙනි දින සමස 4ට කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.
- (ආ) තවද එසේ පෙනීසිටින තැනැත්තා විසින් 1952ක්වූ පෙබරවාරි මස 12වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබද නමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබද විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

විෂි 1952ක්වූ ජනවාරි මස 7වෙනි දින මහනුවර කවිචේරියේදීය.

ජී. ඊ. ශ්‍රේනියර්, අණවුවිලි උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	මුල් ජලාගාර නො. A 1,593. ගම—කිරිවවුල	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කොටගහකුඹුර	කුඹුර	අ. එම්. උමමා සහ මුදිසිමා උමමා (උදුමා ලෙඩ්ඩේගේ දුවරු		0 2 37
2	අදිපත්කල	තේ (අවුරුදු 35ටත් 40ටත් අතර)	එම්. ජී. පුංචිනසිදේ, කිරිවවුල, පිලිමනලාව, කඩුගත්තාව		1 0 3
4	කොටගල්කුඹුර	කුඹුර	අ. එම්. උමමා සහ මුදිසිමා උමමා (උදුමා ලෙඩ්ඩේගේ දුවරු		0 0 5
එකතුව					1 3 5

L.D. 4423.

1950ගේ අඟහරු 9 දරණ අණවුවිලි ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මහනුවර දිනුක්කයේ අණවුවිලි උප ඒජන්ත තැන්පත් එඩ්වඩ් එලිස් ශ්‍රේනියර් වන මම, 1950 අඟහරු 9 දරණ ඉඩම් අණවුවිලි ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අඟහරු 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ අඟහරු 1942 යටතේ අවසරයක් සඳහා අණවුවිලි ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් මේතුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
- (අ) විෂි 1952ක්වූ මාර්තු මස 13වෙනි දින උදේ 9.30ට කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.
- (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1952ක්වූ පෙබරවාරි මස 28වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබද නමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබද විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

විෂි 1952ක්වූ ජනවාරි මස 10 වෙනි දින මහනුවර කවිචේරියේදීය.

ජී. ඊ. ශ්‍රේනියර්, අණවුවිලි උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	මුල් ජලාගාර නොමිලය A 1,701. ගම—අරත්තන	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කාලියාලකුඹුර	කුඹුර	බිබිලිච්චි, කේ. ජිනදාස, නො. 161, නොරිස් පාර, පිටකොටුව, කොළඹ		2 2 32
2	එම	එම	එම		0 0 15
එකතුව					2 3 7

L. D. 4407.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැක්වීමයි

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් එච්චේ එලිය ශ්‍රේණියේ වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
- (අ) වම් 1952 කටු මාර්තු මස 13 වෙනි දින උදේ 11ට කවිච්චේට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.
- (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1952 කටු පෙබරවාරි මස 28 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා උඩු පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

වම් 1952 ජනවාරි මස 10 වෙනි දින මහනුවර කවිච්චේදී.

ජ. ජ. ශ්‍රේණියර්, ම. දී. ආ. උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ගල්බරුමේගේන සහ හෙණගැනුවල වත්ත	කොකොවා, පුවක්, කොට්ට, පොල්, කොස්, දෙබස හස්	මුත්තසියා පිල්ලේ, මෑස්මඩිත්ත, මුටාවත්ත	7 2 29
2	හෙණගැනුවල වත්ත	කොකොවා, පොල්, කොස්, කොට්ට, පුවක්, ගෑමිඵ්ඵාල්, ටකර, පෙවිලි කළ ස්ටෝරුවත්, පොල් අතු පෙවිලි කළ ගෙයක් සහ ලීදක්	එම 15 1 6
3	ගල්බරුමේගේන සහ හෙණගැනුවල වත්ත	කොකොවා ..	එම 0 0 13
4	හෙණගැනුවල වත්ත	එම ..	එම 0 0 31
5	එම ..	එම ..	එම 0 0 34
6	එම ..	එම ..	එම 0 0 39
එකතුව..				23 2 32

L. B. 2041.

දකුණු පළාතේ මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් ඒ. සැන්චි වි. විජේමාන්න මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් දැනුම් දෙන්නෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
- (අ) වම් 1952 කටු මාර්තු මස 5 වෙනි දින පෙරවරු 10ට මාතර කවිච්චේදී මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1952 කටු පෙබරවාරි මස 26 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේ කරුණු මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

වම් 1951 කටු දෙසැම්බර් මස 10 වෙනි දින මාතර කවිච්චේදී.

ඒ. සැන්චි වි. විජේමාන්න, මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

අවසාන ගම් සිතියමේ නො. 559, අතිරේක සිතියම E, ගම—පෝරම්කනත්තේ

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
673	බෙබෙන්නුවාදෙහිය ඉහළ සේන	අවුරුදු 35ක් පමණ වූ රබර් සහ නාවකාලීක සිත්කොල ගසනලද පස්සක් සහිත ගෙයක් සහ සිර ගොඩනැගිල්ලක්,	ඇල්. ඩී. සිරිසේන, ඇල්. යූ. සිරිසේන, ඇල්. ආම්. සිරිසේන, සිරිනිමස, හබරුදුම්	3 2 19
674	එම ..	අවුරුදු 35ක් පමණ වූ රබර්ද ..	එම 3 2 19
676	එම ..	එම ..	එම 0 0 6
එකතුව ..				7 1 4

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පළාතේ ආණ්ඩුවේ ඒජන්ත තැන්පත් පිලිප් ජේම්ස් හබ්සන් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) 1952 කේ පෙබරවාරි මස 27 වෙනි දින ප්‍රථිභාග 10 ව යාපනයේ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද නමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ ඉදිරියට එමිය යුතුයි.
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1952 ක්වු පෙබරවාරි මස 19 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම් ්ලිඛිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

2. ඉහත කී ඉඩම සම්බන්ධව, ඉහත කී පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ 1951 කේ පෙබරවාරි මස 23 වෙනි දින ලංකා ආණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ පලකළ දැන්වීම අවලංගු බව මෙයින් දැනුම් දෙමි.

මි 1952 ක්වු ජනවාරි මස 13 වෙනි දින
යාපනයේ කවිචේරියේදීය. පී. ජේ. හබ්සන්,
උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා.

උප ලේඛනය

	මූලික ප්ලානයේ නො. A. 1,596. ගම—අරලි දකුණ	ප්‍රමාණය, අ. රූ. ප.
නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිවාසිකම්කරුන්ගේ නම
1 කිත්තියම්පුත්ති	වි කුඹුර සහ ඇස්, රබලිංගමගේ හායියාවු රත්නම් විසින් අයිතිවාසිකම් පෙන්වා තිබෙන ඉහත කී කොටසට දකුණෙන් බස්නාහිරෙන් පිහිටා තිබෙන ලියවිල්ලෙන් 7/20 ක් පංගුවක් සහ ලියවිල්ලට එන අභිපාර මේ	0 1 9

L. D—B. 49/50. LA/774/LRO.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්ත තැන්පත් පිලිප් ජේම්ස් හබ්සන් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) මි 1952 ක්වු පෙබරවාරි මස 27 වෙනි දින ප්‍රථිභාග 10 ව යාපනයේ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද නමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමිය යුතුයි.
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් මි 1952 ක්වු පෙබරවාරි මස 19 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම් ්ලිඛිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

2. ඉහත කී ඉඩම සම්බන්ධව, ඉහත කී පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ 1951 කේ පෙබරවාරි මස 23 වෙනි දින ලංකා ආණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ පලකළ දැන්වීම අවලංගු බව මෙයින් දැනුම් දෙමි.

මි 1952 ක්වු ජනවාරි මස 13 වෙනි දින
යාපනයේ කවිචේරියේදීය. පී. ජේ. හබ්සන්,
උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා.

උප ලේඛනය

	මූලික ප්ලානයේ නො. A 1,659. ගම—කොයිලාකන්ඩි	ප්‍රමාණය, අ. රූ. ප.
නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම
1 නාරියන්දියා මිල් සහ නිරිපක්කිරෙයිවායල්	වි කුඹුර වේලුපිල්ලෙයි කම්පු සහ එලියකම්බි වේලුපිල්ලෙයි, කයිකම් දකුණ, කයිකම්	2 2 2

L. A. 859/LRO.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්ත තැන්පත් පිලිප් ජේම්ස් හබ්සන් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) 1952 කේ පෙබරවාරි මස 27 වෙනි දින ප්‍රථිභාග 11 ව යාපනයේ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද නමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ ඉදිරියට එමිය යුතුයි;

(අ) කවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1952ක්වූ පෙබරවාරි මස 18වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධ, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳී පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

මි 1951ක්වූ දෙසැම්බර් මස 4වෙනි දින
යාපහේ කවිචේරියේදීය.

පී. ජේ. හඩ්සන්,
උතුරු පළාතේ අණුවිලි ඒජන්තතුමා.

උප ලේඛනය

මූලික ප්ලාන් නොමිමරණ A 1,644. ගම—විරූප්පිහි

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. ර. ප.
1	පුලුමිනෙයි හෝබිබිම	වත්ත, කෙසෙල්ගස්ද, වාර වැව්වල, ඊසානදිගෙහි සහ දකුණෙහි බස්නාහිර යන දෙදිසාවේ මායිම් වල පිහිටි ශ්‍රීන්වල කොටස්ද, ඉඩමට යැමට බලයද, වතුර මාර්ගද වේ	මුත්තුකමිසි සිත්තදෙයේ, අච්චේරි, මුත්තනකමි	0 1 17.5

L. A. 858/LRO.

1950෦හ් අංක 9 දරණ අණුවිලි ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

උතුරු පළාතේ අණුවිලි ඒජන්ත තැන්පත් පිලිප් ජේම්ස් හඩ්සන් වින මම 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවිලි ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, ඉහත සහිත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ අභ්‍යුපනතේ අමාත්‍යවරයාගේ සඳහා අණුවිලි ගැනීමට අදහස්කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත්කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම:—
 (අ) 1952ක් පෙබරවාරි මස 27 වෙනි දින ප්‍රතිභා 116 යාපහගේ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද නමක්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ ඉදිරියට එවිය යුතුයි;
 (ආ) කවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1952ක්වූ පෙබරවාරි මස 18වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම පිළිබඳ කමාගේ අයිතිකම්වල සම්බන්ධ, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳී පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

මි 1951ක්වූ දෙසැම්බර් මස 4වෙනි දින
යාපහේ කවිචේරියේදීය.

පී. ජේ. හඩ්සන්,
උතුරු පළාතේ අණුවිලි ඒජන්තතුමා.

උප ලේඛනය

මූලික ප්ලාන් නොමිමරණ A 1,646. ගම—විරූප්පිහි

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. ර. ප.
1	කායන්පුල්ලියම් හෝබිබිම මෙල් නිලමුම්	කෙසෙල්වත්ත සහ නැගෙනහිර මායිමේ පිහිටා තිබෙන ශ්‍රීදේ කොටස	මුත්තුකමිසි කන්දසියා, අච්චේරි, මුත්තනකමි	0 1 3.7

ඉඩම් සලකුණකිරීම පිළිබඳ දැන්වීමයි

දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් හෝ වන්දි පිළිබඳ ඉඩම් කවිචේරියේ දැන්වීමයි	කැබලිලේ අංකය	අවසර පත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම	ප්‍රමාණය, අ. ර. ප.
		F. V. P. 489. ගම—තලංගල්ල	
144	..	ඩී. ආම්. සියපෙරිය	3 3 38
142	..	බිබිලිච්චි. කේ. කොරනේලිය	2 0 10
139	..	බිබිලිච්චි. පී. ජෙරමියස්	1 3 36
143	..	ඒ. පී. කීර්තියා	2 0 16
130	..	ඇස්. මිදුනපතිරන	8 0 29
		F. V. P. 484. ගම—කීනිදුම	
597	..	පී. එම්. මැනිනාන්තා	41 2 1
602	..		
608	..		
609	..		
551	..	ඩී. ආම්. විජේවර්ධන	8 1 3
639	..	එම්. ඒ. ජී. නානාසක්කාර	5 0 27
569	..	එම්. ඩී. ජයරත්න	4 3 23
757	..	පී. පත්තිකරත්න	4 3 32
728	..	ඇස්. ඩී. ඇල්. ප්‍රාන්සිස්	2 3 34
		F. V. P 483. ගම—නවලම	
298	..	ජී. ඩී. බිබිලිච්චි. කරුණරත්න	3 0 14
300	..	පී. පී. බිබිලිච්චි. කරුණරත්න	3 0 12
267	..	ටී. ඒ. ඩී. ජී. අමරසිංහ	8 3 14
		F. V. P. 476. ගම—ගල්ගොඩම	
කැබලිලේ අංකය	අවසර පත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම	ප්‍රමාණය, අ. ර. ප.	
52	..	ඩී. ඇස්. සේනානායක	0 3 39
54	..	ඒ. කොමාරිස්	1 0 4
53	..	ඇම්. කේ. මොරිස්	1 0 5
125	..	ඩී. පී. රනසිංහ	8 3 15
126	..	ටී. ජී. උරනේලිය	5 0 22
57	..	ඇම්. එම්. ඩී. සිත්තනාආපදු	0 3 38
49	..	බිබිලිච්චි. ඒ සරෝන්තාමි	1 3 38
58	..	බිබිලිච්චි. ඒ. කේ. සමාරිස්	1 0 1
51	..	බිබිලිච්චි. ඇම්. මුදිගන්සෙ	1 0 3
		F. V. P. 475. ගම—තලකඩ	
188	..	ජේ. මිදුනපතිරන	12 1 34
196	..	එම්. ඇල්. ඒ. ගුණවර්ධන	12 1 20
145	..	ඩී. ඒ. ජයසිංහ	4 0 17
449	..	එම්. ඇල්. ඩී. ජේ. මාජ්ජේන	2 0 18

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1951 ம் (நடு) (செப்டம்பர்) புரட்டாசிமீர் 30 ந் உ.

காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/HLG/35

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்.

பதுளை நகரசபை எல்லைக்குட்பட்ட, கீழே கூறியுள்ள எல்லைக்குட்பட்ட, எலிபிடவத்த என்ற காணி எடுத்துக்கொள்ளப்படும்.

வடக்கு—வீட்டின் ஒரு பகுதி;
கிழக்கு—வீட்டுச் சொந்தக்காரரின் நிலம்,
தெற்கு—“கில டிறைவ”;
மேற்கு—அலுகொலை பாதை

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் (நடு) (ஜனவரி) தைமீர் 3 ந் உ.

மாகாண அதிபர் இலக்கம் Q 3902/J/HLG/999.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்.

கொழும்பு டிஸ்திரிக் கியான கோறன் கிழக்கு, போபிறர் எனும் கிராமத்திலிருக்கும் 1450 சதுரஅடி. நீளமுள்ள கீகுணகஹவத்த என்னும் காணியின் ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு:—

வடக்கு—புறப்போவாவிலிருக்கும் பின்வத்த, பி டபிளயு. டி. ரோடும், எஸ். பி. அனறிஹாமிக்குரிய காணியும்;
கிழக்கு—எஸ். பி. பொரோலிஹாமிக்கும மறறவாக்குமுரிய மிலைகஹவத்த;
தெற்கு—வில,
மேற்கு—எம். டி. பீரிஸக்குரிய கீகுணகஹவத்த.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம் (நடு) (செப்டம்பர்) ஐப்பசிமீர் 18 ந் உ.

காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/B/72.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்.

பதுளை டிஸ்திரிக் கில, உமஎல் வ்ஸம், டனகமுவு நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும், 2 ஏக்கர் விசாலமான, கீழே கூறியுள்ள எல்லைக்குட்பட்ட சீனறன் கொல என்ற காணி எடுத்துக்கொள்ளப்படும்.

வடக்கு—டிவிடோட்டவிலை அவாக்குக்கு சொந்தமான காணி;
கிழக்கு—டி. ஆர். சி ரோட;
தெற்கு—டி. ஆர். சி. ரோட;
மேற்கு—டிவிடோட்டவிலை அவாக்கின் சொந்த பூமி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1951 ம் (நடு) (டிசெம்பர்) மாகாசிமீர் 18 ந் உ.

டிஸ்திரிக் ஏசனரவின் இலக்கம் L B. 2045.
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/AL/1622

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்.

மாததறை பிரிவு, கங்கப்பொய்த்து, வெட்டகெதற் கிராமத்தில், முசனரவாபிட்டவாக்குறு, இஹலவெலக்கே, மெஹாபொத என்ற காணிகளிலிருந்து மொத்தமாக 0 ஏ. 1 ரூ. 37.0 ப. நிலம். எல்லைகள் —

- (1) வடக்கு—இஹலவெலக்கே;
மேற்கு—இஹலவெலக்கே;
கிழக்கு—முசனரவ, பிட்டவக்குறு;
தெற்கு—முசனரவ, பிட்டவக்குறு;
- (2) வடக்கு—இஹலவெலக்கே,
மேற்கு—இஹலவெலக்கே;
கிழக்கு—முசனரவ, பிட்டவக்குறு,
மேற்கு—முசனரவ, பிட்டவக்குறு.
மேற்கு—முசனரவ, பிட்டவக்குறு.
- (3) நானுபக்கமும, வடக்கு—மெஹாபொத;
தெற்கு—ஷெ
கிழக்கு—ஷெ
மேற்கு—ஷெ

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெல்லரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1950 ம் ௨௭ (ஒக்டோபர்) ஜப்பெரீ 12 ந் உ.

மாகாண அல்லது இலத்திரிக் ஏசனரெவின் இலக்கம் :

காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/E/69

காணியின் விபரம்.

பதுளை இலத்திரிக், மல்பன, பலகெலகம் நாடடிவிற்குமே கீழே கூறியுள்ள எல்லைக்குட்படும், 2½ ஏக்கர் விசாலமான பிட்டியக்கெடறலடைவத்த சனற காணி எடுத்துக்கொள்ளப்படும்.

வடக்கு—பட்டியக்கெடறலடைவத்த பூமி,
கிழக்கு—பள்ளிக்கூடத்து நிலம்,
தெற்கு—பட்டியக்கெடறலடைவத்த காணி,
மேற்கு—பட்டியக்கெடறலடைவத்த காணி.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெல்லரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1951 ம் ௨௭ (ஜூன்) ஆனிமீ 9 ந் உ.

மாகாண அல்லது இலத்திரிக் ஏசனரெவின் இலக்கம் :

காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/HLG/400.

காணியின் விபரம்.

பதுளை இலத்திரிக், தம்பவினனி பலாத்த, திவிடோட்டவில் என்ற இடத்தைச் சார்ந்த (பிரதமபட இல. 55 துணை 9) 1ப. விசாலமான ஒரு தண்ணீர் வீழ்ச்சியுமுடைய பிபிலி என்ற காணியைச் சார்ந்த ஒரு பகுதி எடுத்துக்கொள்ளப்படும்.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெல்லரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1950 ம் ௨௭ (ஜூலை) ஆடிமீ 31 ந் உ.

மாகாண அல்லது இலத்திரிக் ஏசனரெவின் இலக்கம் :

காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/E/219

காணியின் விபரம்.

ஓய் பலாத்த கோளை, இடம்புல்கொடெறகம் என்ற இடத்தைச் சார்ந்த 2 ஏக்கர் விசாலமான கீழே கூறியுள்ள எல்லைக்குட்பட்ட லுபுவத்த அல்லது டென்னேறேன் என்ற காணியை எடுத்துக்கொள்ளப்படும்.

வடக்கு—மலாடூ,
கிழக்கு—“லிவ் வெனஸ்”,
தெற்கு—மலா ஓட,
மேற்கு—“லிவ் வெனஸ்”.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெல்லரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1951 ம் ௨௭ (ஒக்டோ) ஆவணிமீ 6 ந் உ.

மாகாண அல்லது இலத்திரிக் ஏசனரெவின் இலக்கம் :

காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/HLG/453.

காணியின் விபரம்.

பதுளை இலத்திரிக்கில், வியலுவ, கிரிஒருவ கிராமத்தலைவரின் பகுதியில், கப்பலிவெல என்ற நாடடிவிற்குமே, (“லக்கொட்டில் 1௨ அன் டெனடைஸ் கம்பெனி” இலக்கையால் சொந்தம் பாராட்டப்பட்டுள்ள), கீழே கூறப்பட்டுள்ள எல்லைக்குட்படும், சானியா எஸ்டேட் என்றத் தோட்டத்திலிருந்து 2½ ஏக்கர் விசாலமான காணி எடுத்துக்கொள்ளப்படும்.

வடக்கு—கடிஜா உம்மாவின் காணி.
கிழக்கு—சானியா தோட்டத்திற்கு சோந்த தேயிலைத் தோட்டம்,
தெற்கு—ஷி
மேற்கு—ரோட.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெல்லரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1951 ம் ௨௭ (டிசெம்பர்) மாகழிமீ 15 ந் உ.

மாகாண அதிபா இலக்கம் : Q. 2346/J/E/901.

காணியின் விபரம்.

கொழும்பு இலத்திரிக், அலுத்தறு கோறன் வடக்கு (B) ல், கிழக்கு பிறறிய எனனும் கிராமத்திலிருக்கும் 15.5 போச்சல் விசாலமுள்ள யம்புகொடலுள்ள ஒரு துணைக் காணி அளக்கப்பட்டு பிரதமபட இல. A. 2,880 ல் துணை 2 என்று விவரிக்கப்பட்டிருக்கிறது.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1951 ம (ஸ்) (டிசெம்பர்) மாகாண்டு 18 ந உ.

மாகாண அலுவலர் இலக்கம் LP 6415

காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/E/1393.

டடலி சேனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்.

காலி இலத்திரிகளின் பெற்தொட்ட வல்லலாவிடி. கோறணியில் கலவெறேர என்னும் இடத்தில் மறடானவத்த அலலது இலகோவத்த என்னும் துண்டு, வாங்கும் எல்லைகள். பின்வருமாறு:—

வடக்கு: வீ. சி. பாதை

கிழக்கு: பனசலவத்த;

தெற்கு: பாடசாலை காணி;

மேற்கு: வீரகிணறு மஹாதமயாகே மறதான குறுந்துவத்த.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம், காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1951 ம (ஸ்) (டிசெம்பர்) மாகாண்டு 19 ந உ.

மாகாண அலுவலர் இலக்கம் Q 4056/J/HLG/1536

டடலி சேனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்

கொழும்பு இலத்திரிக், சியான கோறணை மேற்கு மெட்பபதவா, பிறறியகெற்ற என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 848 சதுர அடி நிலமுள்ள எம்பிலலகஹவத்த அலலது எம்பிலலகஹவற்ற என்னும் காணியின் ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு:—

வடக்கு: கலயன்கொற்றுவா என்னும் அருவி;

கிழக்கு: சோ. டொனால ஓயசேகரா, உரிமைகேட்கும் இப்பிலகஹவற்ற அலலது இம்பிலகஹவற்ற;

மேற்கு: சோ. டொனால ஓயசேகரா உரிமை கேட்கும் இப்பிலகஹவற்ற அலலது இம்பிலகஹவற்ற;

தெற்கு: இருக்கும் தண்ணீர்ப் பாதை (அருவி)

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1951 ம (ஸ்) (டிசெம்பர்) மாகாண்டு 13 ந உ.

மாகாண அலுவலர் இலக்கம்: Q 3960/J/E/1194.

டடலி சேனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்.

கொழும்பு இலத்திரிக், கொழும்பு கிராமத்திலுள்ள தெமற்றக்கொட வட்டாரத்திலிருக்கும் 3 ஏக்கர் விசாலமுள்ள மலவத்த என்னும் காணியின் ஒரு துண்டு. எல்லைகள் பின்வருமாறு:—

வடக்கு: அரசாங்க பாடசாலையின் வளவின் தெற்கு எல்லை;

கிழக்கு: 56/8, 8/15 என பகுதிகளும், நகரசபை விளையாட்டு மைதானமும்;

தெற்கு: 8/15, 16, 22, 30/46 என பகுதிகள்;

மேற்கு: 288/21 என்னும் வளவு.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1951 ம (ஸ்) (டிசெம்பர்) மாகாண்டு 13 ந உ.

மாகாண அலுவலர் இலக்கம்: Q 3989/J/E/1247.

டடலி சேனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்.

கொழும்பு இலத்திரிக், ஹேவகம் கோறணை, பஹல்கொலகம் என்னும் கிராமத்திலிருக்கும் 2 ஏக்கர் விசாலமுள்ள தெலகஹவத்த என்னும் காணியின் ஒரு துண்டு. எல்லைகள் பின்வருமாறு:—

வடக்கு: எம். உ. பூவனசிகுரேர, உரிமைகேட்கும் கணத்தகேவத்த;

கிழக்கு: ஐ. ஈ. விஜயசந்தரா உரிமை கேட்கும் காணி;

தெற்கு: அதே காணியின் பகுதி;

மேற்கு: பாடசாலைத் தோட்டம்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1951 ம (ஸ்) (டிசெம்பர்) மாகாண்டு 13 ந உ.

மாகாண அலுவலர் இலக்கம் Q 4093/J/HLG/1718.

டடலி சேனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்.

கொழும்பு இலத்திரிக், சியான கோறணை மேற்கு அதிகாரிப் பதவா, வறகணத்த-தலுவலுஹென்பிற என்னும் கிராமங்களிலிருக்கும் 30 டோசஸ் விசாலமுள்ள மறடகஹவத்த என்னும் காணியின் ஒரு பகுதி.

எல்லைகள் பின்வருமாறு:—

வடக்கு: நகர அளவுப்பட இல. 35626.

கிழக்கு: நகர அளவுப்பட இல. 206978, துண்டு 786, பிரதமப்பட இல. 2288

தெற்கு: நகர அளவுப்பட இல. 62433

மேற்கு: துண்டு இல. 186, பிரதமப்பட இல. 2288

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள் ஷெல்லர்ன சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1951 ம ஆர் (டி.செம்பர்) மாகாசுமி 18 ந உ.

டபிள் ஷெனாயுக்க,
காணி விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : LD 3310.
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/HA/1798.

காணியின் விபரம்

மட்டக்களப்பு டிஸ்திரிக், மணமுனை தெற்கு எருவிலைபோர தீவுப்பற்று, கருவாருகிகுடியிருப்பு கிராமத்தில் ராஸ்டா சீற்றன் தோட்டம் என்று அழைக்கப்படும் காணியின் சுமார் ஐந்து ஏக்கர் விசாலங்கொண்ட ஒரு பகுதி. எல்லைகள் —

வடக்கு : கிராமக்கோட்டுக் காணியும், சிதம்பரம் செட்டியாரா, லெட்சுமணன் செட்டியாரா காணிகளும் ;
கிழக்கு : மட்டக்களப்பு-கலமுனை வீதி ;
தெற்கும், மேற்கும் : சிதம்பரம் செட்டியாரா, லெட்சுமணன் செட்டியாரா காணிகள்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள் ஷெல்லர்ன சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1951 ம ஆர் (மே) வைகாசி 25 ந உ.

டபிள் ஷெனாயுக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் :
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/HLG/513.

காணியின் விபரம்.

வதுளை டிஸ்திரிக், வியலாவ் ம. ஆர். ஓ., வின டிவிஷன், மீகனாடியில்ல என்று இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் 50' X 50' விசாலமான கீழே கூறியுள்ள எல்லைகளுள் அடங்கும் பிரகலவத்த என்ற நிலம் எடுத்துக்கொள்ளப்படும் :—

வடக்கு : ஏ. எஸ். எம். அப்துல் காதர் அவர்களுக்குச் சொந்தமான நிலம் ;
கிழக்கு : ஏ. எஸ். எம். அப்துல் காதர் அவர்களுக்குச் சொந்தமான நிலம் ;
தெற்கு : ஏ. எஸ். எம். அப்துல் காதர் அவர்களுக்குச் சொந்தமான நிலம் ;
மேற்கு : “ கய் ரோட ”.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள் ஷெல்லர்ன சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1951 ம ஆர் (மே) வைகாசி 25 ந உ.

டபிள் ஷெனாயுக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் :
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/HLG/445.

காணியின் விபரம்

வதுளை டிஸ்திரிக், வியலாவ், கிரியொருவ வசம், கப்பலிதேலேகமவில் அமைக்கப்பட்டிருக்கும், 35 X 35 சதுர அடி-விசாலமான கீழே கூறியுள்ள எல்லைகளுக்குட்பட்ட தொடர்பு குமபுற என்ற நிலத்திலிருந்து ஒரு பாகம் எடுக்கப்படும். எல்லைகள் :—

வடக்கு : “ ஹைரோட் ”,
கிழக்கு : “ ஹைரோட் ”,
தெற்கு : ஆர். எம். கனட்டி அவர்களுக்குச் சொந்தமான வயலின் எல்லை,
மேற்கு : தொடர்பு குமபுற எல்லா.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள் ஷெல்லர்ன சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1951 ம ஆர் (டி.செம்பர்) மாகாசுமி 20 ந உ.

டபிள் ஷெனாயுக்க,
காணி, விவசாய மந்திரி.

டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : L.B 2044.
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/AL/1621.

காணியின் விபரம்.

மாத்தறைப் பிரிவு, கனடப்பொடத்து கெலியப்பொல கிராமத்தில், கெக்குளம்பிட்டியா என்ற காணியில் 23 பாச்சல் நிலம், (மூன்று பகுதியின் மொத்தம்). எல்லைகள் :—

- (1) வடக்கு—கெக்குளம்பிட்டியா,
தெற்கு— ஷெ
மேற்கு— ஷெ
கிழக்கு—தெரு.
- (2) வடக்கு—கெக்குளம்பிட்டியா,
தெற்கு— ஷெ
கிழக்கு— ஷெ
மேற்கு— ஷெ
- (3) வடக்கு—கிரிண்டிகேவத்த,
கிழக்கு—கிரிண்டிகேவத்த, லோ ரோட்,
தெற்கு—தெரு,
மேற்கு—கிரிண்டிகேவத்த, லோ அனை.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்டலி ஷெலரன் சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1951 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாழிமீ 19 ந் உ.

ட்டலி சேனாயுக்க,
காணி, விவசாய மந்திரி.

இலத்திரிக் ஏசனடுவின இலக்கம் . L. B. 1460.

காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் . J/HLA/1272.

காணியின விபரம்.

மாததறைப் பிரிவு, வெலிகம் கோறனை, டெனிப்பிடடியா மீறுப்பு, வறகபிடடியா என்ற கிராமங்களிலுள்ளதும் முறையே ஆரம்பப்படும் (P. P.) A 1,294 ல், 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 14, 15, 16, 17, 18, 19 ம் துணடுகளாக உள்ள காணிகள் பறகவத்த, பாலுவத்த, டெலகலவத்த அல்லது மாகவத்த, பானியருளுள்ளிக்கொற்றுவு, மகாபிடனிய, பொலபெலகொற்றுவு, கமறலகேபட்டிய, பெலகெல், தலகஹாபிடனிய, கனே கொட்டி, பொலகலகொற்றுவு அல்லது மறகலயிகெல், டனடுகொடவி, கனேகொடவாகுற, நகலகஹாக்கொற்றுவு, கனேகொடகுருநதுவத்தலை இருநது எல்லாம் 0வ. 3று. 01.4ப. நிலம்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்டலி ஷெலரன் சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1951 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாழிமீ 19 ந் உ.

ட்டலி சேனாயுக்க,
காணி, விவசாய மந்திரி.

இலத்திரிக் ஏசனடுவின இலக்கம் : L. B 2,037.

காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/B/1510.

காணியின விபரம்.

மாததறைப் பிரிவு, வெலிகம் கோறனை, அககுறுகொடவி, உலகொடகெல் அல்லது பெறலடை என்ற காணியில் (மூன்று) 3 ஏக்கர். எலலைகள் :—

கிழக்கு—கிராமச் சங்கத் தெரு,
மேற்கும், வடக்கும்—அதே காணி,
தெற்கு—பாடசாலைக்குரிய அரசாங்க காணி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்டலி ஷெலரன் சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1951 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாழிமீ 4 ந் உ.

ட்டலி சேனாயுக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது இலத்திரிக் அதிபா இலக்கம் Q 4008/J/AL/1329.

காணியின விபரம்

(1) கொழும்பு இலத்திரிக் ஹேவாகம் கோறனை கிராம அதிகாரி ட்டலிஷன், தலங்கம் வடக்குக் கிராமத்திலிருக்கும் 01 ஏக்கர் விசாலமுள்ள சம்புதி டவத்தகஹாவத்த அல்லது டவத்தகஹாவத்த எனனும் காணியின் ஒரு பகுதி. எலலைகள் பின்வருமாறு :—

வடக்கு : கெய்யுவான பெறேறுவுக்கு சொந்தமான டவத்தகஹாவத்த அல்லது சம்புதி டவத்தகஹாவத்த எனனும் காணி ;
கிழக்கு : கே. சைமன் பெறேறுவுக்கு சொந்தமான டவத்தகஹாவத்த அல்லது சம்புதி டவத்தகஹாவத்த எனனும் காணி ;
தெற்கு : கே. சைமன் பெறேறுவுக்கு சொந்தமான டவத்தகஹாவத்த அல்லது சம்புதி டவத்தகஹாவத்த எனனும் காணி ;
மேற்கு : கே. சைமன் பெறேறுவுக்கு சொந்தமான டவத்தகஹாவத்த அல்லது சம்புதி டவத்தகஹாவத்த எனனும் காணி.

(2) கொழும்பு இலத்திரிக் ஹேவாகம் கோறனை கிராம அதிகாரி ட்டலிஷன் தலங்கம் வடக்கு எனனும் கிராமத்திலிருக்கும் 0.2 ஏக்கர் விசாலமுள்ள சம்புதி டவத்தகஹாவத்த அல்லது டவத்தகஹாவத்த எனனும் காணியின் ஒரு பகுதி. எலலைகள் பின்வருமாறு :—

வடக்கு : கே. யூவான் பெறேறுவுக்கு சொந்தமான சம்புதி டவத்தகஹாவத்த அல்லது டவத்தகஹாவத்த எனனும் காணி ;
தெற்கு : கே. யூவான் பெறேறுவுக்கு சொந்தமான சம்புதி டவத்தகஹாவத்த அல்லது டவத்தகஹாவத்த எனனும் காணி ;
கிழக்கு : கே. சைமன் பெறேறுவுக்கு சொந்தமான சம்புதி டவத்தகஹாவத்த அல்லது டவத்தகஹாவத்த எனனும் காணி ;
மேற்கு : தலங்கமாவிலிருக்கும் ஸ்ரீமதி லீனோ பொத்தேச்சவுக்கு சொந்தமான பத்ததொம்பகஹ கும்புற எனனும் காணியின் பகுதி.

(3) கொழும்பு இலத்திரிக் ஹேவாகம் கோறனை கிராம அதிகாரி ட்டலிஷன் தலங்கம் வடக்கு எனனும் கிராமத்திலிருக்கும் 0.1 ஏக்கர் விசாலமுள்ள பத்ததொம்பகஹ கும்புற எனனும் காணியின் ஒரு பகுதி. எலலைகள் பின்வருமாறு :—

வடக்கு : ஸ்ரீமதி லீனோ பொத்தேச்சவுக்கு சொந்தமான பத்ததொம்பகஹ கும்புற எனனும் காணியின் பகுதி ;
தெற்கு : ஸ்ரீமதி லீனோ பொத்தேச்சவுக்கு சொந்தமான பத்ததொம்பகஹ கும்புற எனனும் காணியின் பகுதி ;
கிழக்கு : யூவான் பெறேறுவுக்கு சொந்தமான சம்புதி டவத்தகஹாவத்த அல்லது டவத்தகஹாவத்த எனனும் காணியின் பகுதி ;
மேற்கு : கிராமச் சங்க ரேட்.

(4) கொழும்பு இலத்திரிக் ஹேவாகம் கோறனை கிராம அதிகாரி ட்டலிஷன் தலங்கம் வடக்கு எனனும் கிராமத்திலிருக்கும் 0.25 ஏக்கர் விசாலமுள்ள பத்ததொம்பகஹ கும்புற எனனும் காணியின் ஒரு பகுதி. எலலைகள் பின்வருமாறு :—

வடக்கு : தலங்கமாவிலிருக்கும் கே. பிலோறிலவுக்குரிய வத்ததொம்பகஹ கும்புற எனனும் காணியின் பகுதி.
கிழக்கு : தலங்கமாவிலிருக்கும் கே. பிலோறிலவுக்குரிய வத்ததொம்பகஹ கும்புற எனனும் காணியின் பகுதி.
தெற்கு : தலங்கமாவிலிருக்கும் கே. பிலோறிலவுக்குரிய வத்ததொம்பகஹ கும்புற எனனும் காணியின் பகுதி.
மேற்கு : லீனோ பொத்தேச்சவுக்கு சொந்தமான பத்ததொம்பகஹ கும்புற எனனும் காணியின் பகுதி.

(5) கொழும்பு இலத்திரிக் ஹேவாகம் கோறனை கிராம அதிகாரி ட்டலிஷன் தலங்கம் வடக்கு எனனும் கிராமத்திலிருக்கும் 0.08 ஏக்கர் விசாலமுள்ள பத்ததொம்பகஹ கும்புற எனனும் காணியின் ஒரு பகுதி. எலலைகள் பின்வருமாறு :—

வடக்கு : ஸ்ரீமதி லீனோ பொத்தேச்சவுக்கு சொந்தமான பத்ததொம்பகஹ கும்புற எனனும் காணியின் பகுதி.
கிழக்கு : கே. பிலோறில பெறேறுவுக்கு சொந்தமான பத்ததொம்பகஹ கும்புறவின் பகுதி.
தெற்கு : கே. பிலோறில பெறேறுவுக்கு சொந்தமான பத்ததொம்பகஹ கும்புறவின் பகுதி.
மேற்கு : கே. பிலோறில பெறேறுவுக்கு சொந்தமான பத்ததொம்பகஹ கும்புறவின் பகுதி.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

இலக்கம் J/AL/1492/LM/5324.

கொழும்பு,

1951 ம ஞல் (நவம்பர்) கார்த்திகைமீ 25 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி விவசாய மந்திரி

காணியின் விபரம்

(1) கேகாலை டிலத்திரிக், கொட்பொல கிராமத்தலைவரின் பிரிவில் வறாராம கிராமத்திலுள்ளதும், வேவ பிலலேவ எனப்படும் வெறும் காணியில் ஒரு பகுதியான 5.76 போச்சல விசாலம். எல்லைகள் —

வடக்கு : வேவ பிலலேவும் ஒக்கட்குமப்புறவும்,
தெற்கு, கிழக்கு, மேற்கு—வேவ பிலலேவ.

(2) கேகாலை டிலத்திரிக் கொட்பொல கிராமத் தலைவரின் பிரிவில், வறாராம கிராமத்திலுள்ளதும், வேவகுமப்புற எனப்படும் நெல் வயலில் ஒரு பகுதியான 0.96 போச்சல விசாலம். எல்லைகள் :—

வடக்கு : வேவகுமப்புற ;
கிழக்கு : ஒக்கட்குமப்புற ,
தெற்கு : வேவ பிலலேவ ;
மேற்கு : வேவ பிலலேவ.

(3) கேகாலை டிலத்திரிக், அம்புவங்கல் கிராமத் தலைவரின் பிரிவில், அம்புவங்கல் கிராமத்தில் அமைந்துள்ளதும், ஒக்கட்குமப்புற எனப்படும் நெல் வயலில் 11.36 போச்சல விசாலம்.

வடக்கும், கிழக்கும் : ஒக்கட்குமப்புற ,
தெற்கும், மேற்கும் : வேவ பிலலேவ.

(4) கேகாலை டிலத்திரிக், அம்புவங்கல் கிராமத் தலைவரின் பிரிவில், அம்புவங்கல் கிராமத்தில் அமைந்துள்ளதும், ஒக்கட்குமப்புற எனப்படும் நெல் வயலில் 11.04 பேர்ச்சல விசாலம். எல்லைகள் :—

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு : அதே காணியின் மிகுதி.

(5) அம்புவங்கல் கிராமத் தலைவரின் பிரிவில் அம்புவங்கல் கிராமத்திலுள்ளதும், ஒக்கட்குமப்புற எனப்படும் நெல் வயலில் 8.80 போச்சல விசாலம். எல்லைகள் :—

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு : ஒக்கட்குமப்புற.

(6) கேகாலை டிலத்திரிக், அம்புவங்கல் கிராமத் தலைவரின் பிரிவில், அம்புவங்கல் கிராமத்திலுள்ளதும், ஒக்கட்குமப்புற எனப்படும் நெல்வயலில் 7.52 போச்சல விசாலம். எல்லைகள் :—

வடக்கு : நீர்வாயக்கால் ;
தெற்கு, கிழக்கு, மேற்கு : ஒக்கட்குமப்புறவின் பகுதிகள்.

(7) கேகாலை டிலத்திரிக், அம்புவங்கல் கிராமத் தலைவரின் பிரிவில், அம்புவங்கல் கிராமத்திலுள்ளதும், பெலமுலபெல எனப்படும் நெல்வயலில் 0.80 போச்சல விசாலம். எல்லைகள் :—

வடக்கு வயலவாமப்பு ;
கிழக்கு : பெலமுலபெல ;
தெற்கு : நீர்ப்பாயச்சல வாயக்கால் ;
மேற்கு : வயல வரம்பும், நீர்ப்பாயச்சல வாயக்காலும்

(8) கேகாலை டிலத்திரிக், கொட்பொல கிராமத்தலைவரின் பிரிவில், வறாராம கிராமத்தில் அமைந்துள்ளதும், ஹிறறினுவத்த எனப்படும் தோட்டத்தில் 0.96 போச்சல விசாலம்.

வடக்கு, கிழக்கு, மேற்கு : ஹிறறினுவத்த ;
தெற்கு : நீர்ப்பாயச்சல வாயக்கால்.

(9) கேகாலை டிலத்திரிக், கொட்பொல கிராமத்தலைவரின் பிரிவில் வறாராம கிராமத்திலுள்ளதும், தெனிய குமப்புற எனப்படும் வயலில் ஒரு பகுதியான 1.38 போச்சல விசாலம்.

வடக்கு : நீர்ப்பாயச்சல வாயக்கால் ;
கிழக்கு, தெற்கு, மேற்கு : தெனியகுமப்புற

(10) கேகாலை டிலத்திரிக், கொட்பொல கிராமத்தலைவரின் பிரிவில் வறாராம கிராமத்திலுள்ளதும், ஹிறறினுவத்த எனப்படும் காணியில் ஒரு பகுதியான 10.56 போச்சல விசாலம்.

வடக்கும், தெற்கும் : ஹிறறினுவத்த ;
கிழக்கு : நாறங்கஹமுலஹேன ;
மேற்கு : நீர்ப்பாயச்சல வாயக்கால்.

(11) கேகாலை டிலத்திரிக், கொட்பொல கிராமத்தலைவரின் பிரிவில், வறாராம கிராமத்திலுள்ளதும், நாறங்கஹமுல ஹேன எனப்படும் காணியில் ஒரு பகுதியான 0.48 போச்சல விசாலம். எல்லைகள் :—

வடக்கு : நாறங்கஹமுலஹேன ;
கிழக்கு, தெற்கு, மேற்கு : ஹிறறினுவத்த.

(12) கேகாலை டிலத்திரிக், கொட்பொல கிராமத்தலைவரின் பிரிவில், வறாராம கிராமத்திலுள்ளதும், நாறங்கஹமுலஹேன எனப்படும் காணியில் ஒரு பகுதியான 15.36 போச்சல விசாலம்.

வடக்கு : ரோட ;
தெற்கு : ஹிறறினுவத்த ;
கிழக்கும், மேற்கும் : நாறங்கஹமுலஹேன.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1951 ம ஞல் (டிசம்பர்) மாகழிமீ 18 ந் உ.

மாகாண அதிபா இலக்கம் Q. 4054/J/HLG/1552.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்.

கொழும்பு டிலத்திரிக் சியன்கோறன் மேற்கு மெடபத்துவா, கல்தோற்றமுள்ள (மீல்கொட) எனனும் கிராமத்திலிருக்கும், ஏறக்குறைய 1/2 ஏக்கர் விசாலமுள்ள கத்தகெல்கஹுவத்த எனனும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு—கல்தோற்றமுள்ள கிராமச் சங்க ரோட ;
கிழக்கு—அதே பிறிகப்படாத காணி ;
தெற்கு—அதே பிறிகப்படாத காணி ;
மேற்கு—கொழும்பு கண்டி ரோட.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1951 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாண்டு 19 ந் உ.
மாகாண அதிபர் இலக்கம் Q 4022/J/R/1418.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின விபரம்.

கொழும்பு டிஸ்திரிக் அலுத்தறு கோறனை தெற்கு, வெலிகடமுள்ள என்னும் கிராமத்திலிருக்கும் 2 ஏக்கர் விசாலமுள்ள ஆராச்சிகே லத்த என்னும் ஒரு துண்டை காணி. எல்லைகள் பின்வருமாறு:—

வடக்கு—டன கணத்த நகரசபை ரோட, மிலகஹ வத்தவும்,
கிழக்கு—திரு. டபிளபு ட பெண்ணையோலுக்குரிய ஆதனம்,
தெற்கு—வயலும் கலு ஓயாவும்;
மேற்கு—லொரூச அபுஹாமிக்கு சொந்தமான கெலகஹவத்தவும், திரு. வீ. வீரசிங்காவுக்கு சொந்தமான மிலகஹவத்த;
கந்தான, நிலுவா எனனும் டத்திலிருக்கும் ஸ்ரீமதி. நிசட அமரதுங்காவுக்கு சொந்தம் என்று சொல்லப்படுகிறது.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாசிமீ 25 ந் உ.
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம். J/UW/327.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி

காணியின விபரம்

புதுளை டிஸ்திரிக், போகொட கிராம சங்கத்தலைவருடைய பகுதியைச் சார்ந்த காலி எலகம் என்ற இடத்தைச் சேர்ந்த 1 ஏ. 1 று. 9 ப விசாலமான, கீழே கூறியுள்ள எல்லைகளுள் அடங்கிய, காலி எலகம் (டிசெவெல்) என்ற காணி எடுத்துக்கொள்ளப்படும்.

வடக்கு—எஸ். வேலுப்பிள்ளை அவர்களின் சொந்த நிலம்;
கிழக்கு—மிவிலை. எம். எஸ். யொசகாமி அவர்களுக்கும் சொந்த பூமி,
தெற்கு—ஷெ
மேற்கு—ஷெ

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1951 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாண்டு 17 ந் உ.
மாகாண அதிபர் இலக்கம் : Q 3841/J/HUG/896.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி

காணியின விபரம்.

கொழும்பு டிஸ்திரிக் சலபிறிகோறன், டெலரன் என்னும் கிராமத்திலிருக்கும் 28.36 பர்சசல் விசாலமுள்ள கொலிலவத்த, பறணவத்த, கங்கேகொற்றுவா என்னும் காணிகளின் பகுதிகள். எல்லைகள் பின்வருமாறு:—

வடக்கு—கொலில வத்த;
கிழக்கு—தலகஹிறியாவல் என்னும் வயல்;
மேற்கு—சவரபொல—பத்தகெற்றற ட. ஆர். சீ. ரோட;
தெற்கு—கொலிலவத்த, கங்கேகொற்றுவ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1951 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாண்டு 21 ந் உ.
மாகாண அதிபர் இலக்கம் : Q 4082/J/HA/1599.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின விபரம்.

கொழும்பு டிஸ்திரிக் கேவகம் கோறன், கொற்றுவா என்னும் கிராமத்திலிருக்கும் 5 ஏக்கர் 2 றுட 13 பர்சசல் விசாலமுள்ள மிலகஹவத்த, கலபஹவத்த என்னும் காணி, இப்போ வலுவூவீவத்த என்று கூறப்படும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு:—

வடக்கு—பனிபிறியாவிலிருந்து மறிகொடவுக்குப் போகும் மேட்டு ரோட;
கிழக்கு—ஆர். சீ. பாவாப்புவுக்குரிய பின்வரும் உரிமையாளருக்குரிய ஆதனம்.
தெற்கு—ஆர். சீ. பாவாப்புவுக்குப் பின்வரும் உரிமையாளருக்குரிய ஆதனம், யுவானில பெரேரா, ஆர். ஏ. மைக்கேலின் டினியவல் கும்புற, யோசப்பெரேரா;
மேற்கு—யுவானில பெரேராவின் உரிமையாளருக்குரிய ஆதனம், கட்டிகைசமன பெரேரா, 6 பே விசாலமுள்ள ஓடுகாட்டு நிலத்தைத் தவிர்த்து

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1951 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 14 ந் உ.
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/R/826.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின விபரம்.

பிரதம்பட இல். 421, துண்டுகள் 329 ம், 330 ஆகிய பதுளை டிஸ்திரிக், உடுகிண்ட பகுதி, மெடபலாத்த கோறனை, கிரிவன்கம் வச்சமையச் சேர்ந்த பன வல்ல நாட்டைச் சேர்ந்த 1 ஏ. 2 று. 13 பர். விசாலமான போகஹ அறவே வத்தையும் பொககுத்தென வத்தையும் எடுத்துக்கொள்ளப்படும்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1951 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 25 ந் உ.

காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/E/325.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்.

பதுளை டிஸ்திரிக், மலலித், பட்டியாகெடற் நாடாட்ச சோந்த, கீழே கூறியுள்ள எல்லைக்குட்பட்ட 2 ஏக்கர் விசாலமான, பனசலகாவகொட எலியாஸ லிவிக்கொட, எனனும் காணி எடுத்துக்கொள்ளப்படும்—எல்லைகள்.

வடக்கு—கிராமச சங்க ரோட்,
கிழக்கு—அதே காணியின் ஒரு பகுதி;
தெற்கு—குமபெல்லல், கிராமச சங்க ரோட்;
மேற்கு—அதே காணியின் ஒரு பகுதி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1951 ம் ஆண்டு (செயம்பர்) புரட்டாசிமீ 18 ந் உ.

காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/HLG/23.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்.

பதுளை டிஸ்திரிக், பதுளை நகரசபை எல்லைக்குட்பட்ட, “கிறீன் லேன் டிஹைவ்” வில், அமைக்கப்பட்டிருக்கும் 5.76 போசசல் விசாலமான, கீழே கூறியுள்ள எல்லைக்குட்பட்ட அடங்கும், டொடனகஹ அறவ என்ற நிலத்திலிருந்து ஒரு பகுதி எடுக்கப்படும்—எல்லைகள்.

வடக்கு—அடிப்பாதை,
கிழக்கு—வயல்கள்;
தெற்கு—“பிறிக் கிலின்”;
மேற்கு—கிறீன் லேன் டிஹைவ், ரோட்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 3 ந் உ.

மாக்காண்ட அல்லது டிஸ்திரிக் எசண்ட்லின் இலக்கம் :
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/E/1532

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்.

குருகுல டிஸ்திரிக், டம்பதெனி அட்பட்டு, தம்பிட பகுதி, தம்பிட கிராமத்தில், தம்பிட எஸ்ரேறே உள்ளும் காணியில் 2 ஏக்கர் விசாலமுள்ள எல்லைகள் :—

வடக்கால்—ரீ. எம். சிசிசேனாவுக்கும் டிங்கிரிக்கும் உரிமையுள்ள நெல்வயலு,
கிழக்கால்—தம்பிட எஸ்ரேறேறின் மீதியுள்ள பாகம்,
தெற்கால்—தம்பிட எஸ்ரேறேறின் மீதியுள்ள பாகம்,
மேற்கால்—வண்டி போகும் பாதை.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

LD 4357

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

காணி விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம்—J/TW/1255.

கொழும்பு,
1951 ம் ஆண்டு (டிசம்பர்) மாகழிமீ 2 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்.

கண்டி டிஸ்திரிக் உட்புலகம் வட்டவெல கிராமத்தில் மவுண்ட்ஜீன் தோட்டத்தில் 0 ஏ. 1 ரூ. 09 7/8 அளவையுள்ள நிலப்பகுதி. இதன் எல்லைகள் பின்வருவனவை :—

வடக்கு—ரயில்வேவுக்கு ஒதுக்கப்பட்ட நிலம்,
கிழக்கு—மவுண்ட் ஜீன் தோட்டம்,
தெற்கு—ஷே
மேற்கு—ஷே

—Q-3653/J/PT/457.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான மேற்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியர் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :

காணியின் பெயர்.	ஆரம்பப்பட இல : A 3,094.	கிராமம்—கெலிபிறறிமுள்ள	விசாலம்.
1 போகஹலந்த	தோட்டம்	ஆர். யீ. எல். டி. செய்சா, மொறண்டகஹமுள்ள	ஏ. ரூ. ப. . . 0 0 0-94

மேற்குறித்த காணிக் உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1952 ம் ஆண்டு (மாசி) பங்குனி மாதம் 10 ந் திகதி காலை 11.0 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கால தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாட்புடைய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அதற்காக கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 25 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழும்புக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 10 ந் உ.

என். மாணிக்க இடைக்காடர்,
கூட்டு மேல மாகாண அதிபர்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல். Q 3289/J/TW/1267

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1050 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்
எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—
பிரதமபட இல. A 2,961—பத்தாரமுலல் கிராமம்.

துணடு.	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம்.
1	கணைவத்த	தோட்டம்	எம். வால்ட்டா அலமிடா, பத்தாரமுலல்	0 0 0-10
2	ஷெ	தென்னந் தோட்டம்	ஸ்ரீமதி ஓவில் செனீவிரத, 1229, கங்கொடவில்ல, ஸ்ரீமதி கொணலற	0 0 2 38
3	ஷெ	தோட்டம்	நனில சமறநாயக, இல. 134, ஹவலக கேரூட, வெளளவத்த, ஃ. ஜீ. சிலவா, சிலவா ஸாழடியோ, கண்டி, ஸ்ரீமதி ஜே பீ ருனபாகு பத்தாரமுலல், இ ஜீ. சிலவா அவாச ரேரூட, நெம்பல ரேரூட, மவுண்ட லவினியா, செலவி எனிட சிலவா, ஹில்ல்டு, கண்டி	0 0 0-52

பிரதமபட இல A 2,962. கிராமம்—தலகங்கம் வடக்கு. 0 0 9-48,
1 இறகிசுவவத்த தோட்டமும் ஓடுபோடப்பட்ட கல்லால் பீ. மாடிகுன கூறே, கோறறே
கட்பட்ட கடடித்தின பகுதி

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமுலமாக 1952 ம் ஆண்டு பங்குனி மாதம் 4 ந் தேதி காலை 2 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராடுற தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு மாசி மாதம் 19 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கொழும்பு கச்சேரி, என, மாணிக்கஇடைக்காரர்,
1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 7 ந் உ. கூட்டு மேல் மாகாண அரசாட்சி எண்ணடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல். Q 3873/J/TW/966

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.
எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—
ஆரம்பபட இல A 3,095. கிராமம்—அவிசாவெல் (பகுதி) விசாலம்.

துணடு.	காணியின் பெயர்.	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம்.
1	ஆத்தர்பீல்ட் எலறேற, வரிமதிப்பு இல. 68, நபா காணி	பகுதி, கொழும்பு ரேரூட.	டொவன் பெடறிக அன கோ., லிமிட்டெட், 79, நறட ரேரூட, கொழும்பு	0 3 37-5

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமுலமாக 1952-ம் ஆண்டு பங்குனி மாதம் 10 தேதி, காலை 10 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராடுற தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு மாசி மாதம் 25 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கொழும்பு கச்சேரி, என மாணிக்க இடைக்காரர்,
1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 10 ந் உ. கூட்டு மேல் மாகாண அபிபா

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல். L 2851.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.
எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

வேளிஅம்பே என்ற கிராமத்தில் கீழே கூறப்பட்டுள்ள எல்லைகளில் அமைந்துள்ள இரத்தவத்த தோட்டத்தில், அப்புஹாமி மில் என்ற 4ஏ. 1ஹ. 31-9ப. விசாலங்கொண்ட காணித்துணடு. இதன் உரித்தாளர்கள் இரத்தவத்த. கொக்கோ கம்பனி, ஏஜண்ட.—ஜோஜ ஸ்டீவ் அனட் கம்பனி, தபாலபெடி நம்பா 151, கொழும்பு. இக்காணித் துண்டின் எல்லையாவன் :—
வடக்கு—இரத்தவத்த தோட்டம்,
கிழக்கு—இரத்தவத்த ரப்பா ஸ்டோருக்குப் போகும் பாதை;
தெற்கு—உக்குவலை—எலகடுவ பி. டபிளியு. டி. ரேரூடு,
மேற்கு—இரத்தவத்த தோட்டம்.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமுலமாக 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 27 ந் தேதி காலை 11 மணிக்கு மாததனைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராடுற தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952-ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 18 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

மாததனைக் கச்சேரி, ஏ ஆ இரத்தினவேல்,
1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 10 ந் உ. டிஸ்திரிக் உதவி அரசாட்சி எண்ணடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல். L 3003

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.
எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

துணடு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர்.	விசாலம்.
337	பட்டாளிகல்பிட்டியவத்த அல்லது பிட்டிகல் பலா, தென்ன, பஞ்சமரங்களோடு பீ. ஜீ. உக்கு அம்மா, ஹிரட்டிய, எலாஹ	பிட்டியவத்த ஒரு மண கிணறு உள்ள சேனை	அகருமப்பொடவிலிருக்கும் பீ. ஏ. மணிக்கேயும், டபிளியு. எச். விகரமனவும்	1 0 11-5
338	பட்டாளிகல்பிட்டியவேறன் அல்லது பட்டிகல் பிட்டியவேறன்	ஒரு மண கிணறு உள்ள சேனை	அகருமப்பொடவிலிருக்கும் பீ. ஏ. மணிக்கேயும், டபிளியு. எச். விகரமனவும்	1 1 31
339	பட்டாளிகல்பிட்டியவத்த அல்லது பட்டினகல் பிட்டியவத்த	ஒரு மண கிணறு உள்ள தோட்டம்	வங்காஹுலுக்கெர அபித்தா, மெடில்ல, தென்ன	2 0 2-2
340	தேவாலேவேறன் எடம்பகறமுலவேறன்	சேனை	எச். மாணா, மாததனை	5 0 32-4

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமுலமாக 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 27 ந் தேதி காலை 10 மணிக்கு மாததனைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராடுற தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952-ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 18 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

மாததனைக் கச்சேரி, என ஆ இரத்தினவேல்,
1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 10 ந் உ. டிஸ்திரிக் உதவி அரசாட்சி எண்ணடு.

துணர்.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளரின் பெயர்.	விசாலம். ஏ. ரு. ப.
11	றுப்பிவத்த அல்லது யபகேவத்த	தென்னந் தோட்டம், 6 தென்னை 45 வயது, 2 தென்னை, 10 வயது	எல் ஜீ டொன கிறிஸ்டி சமரவிகிரம், ஜினதாச சமரவிகிரம், மெனாடி சமரவிகிரம், சசன சமரவிகிரம், ஜோனான சமரவிகிரம், வெலிஜேன சமரவிகிரம், சோமாவதி சமரவிகிரம், நந்தாவதி சமரவிகிரம், சூலவதி சமரவிகிரம், ரூபசி சமரவிகிரம், எல். ஜீ. டொன கரேலி சமரவிகிரம், ஜேமவதி சமரவிகிரம், தெனிபிட்டியா	0 0 15 50
12	ஷெ	தென்னந் தோட்டம், 2 தென்னை மரங்கள், 45 வயது	பியதாச ஜயதிலக்க, சோமாவதி சமரவிகிரம், ஜேமாவதி சமரவிகிரம், நந்தாவதி சமரவிகிரம், சூலவதி சமரவிகிரம், ரூபசி சமரவிகிரம், எல். ஜீ. டொன கரேலி சமரவிகிரம், ஜேமவதி சமரவிகிரம், தெனிபிட்டியா	0 0 4 16
13	ஷெ	தென்னந் தோட்டம், 45 வயதுள்ள 5 தென்னமரங்கள் 10 வயதுள்ள ஒரு, ஒரு கிடங்கின் பகுதியும்	டேவிட் பிஜ்சேன நனவக்க, லீலாவதி அல்லது டொன பிரானசினு நனவக்க, உடுகவ	0 0 10 40
14	ஷெ	தென்னந் தோட்டம், 15 வயதுள்ள 2 தென்னையும், 45 வருஷ 1 தென் தென்னையும், ஒரு கிடங்கின் ஒரு பகுதி	டொன இமலிய சமரவிகிரம், பறகன்தொட்ட, சோமாவதி சமரவிகிரம், தெனிபிறறிய	0 0 8 30
15	ஷெ	45 வருஷ 16 தென்னைகள் 10 வருஷ 2 தென்னமரமும், ஒரு கிடங்கின் பகுதி	டபிளயு ஏ டொன கிமாற அபேயகனகே சானலிஸ மேற்படி குண வதி, மேற்படி குதமாவதி, எல்லோரும் தெனிபிட்டியா	0 1 5 04
16	ஷெ	தென்னந் தோட்டம், 10-45 வருஷமும் ஒரு தற்காலிக மண ஓலை வீடு, கிணறு, கிடங்கின் பகுதி	நிடான சோமாவதி, நனவக்க, சிறிமவதி நனசினஹ, நனவக்க, சந திரசேன, நனசினஹ, நனவக்க, ஜறுவஹலி, நனசினஹ நனவக்க, தாமசேன, நனசினஹ நனவக்க, லக்ஷிமி நனசினஹ நனவக்க, பதமினி, நனசினஹ நனவக்க, டிக்ருமபுற	0 3 33
17	பாலுவத்த	7 தென்னமரம், தென்னந் தோட்டம் 2 ராப்பலா, 45 வயது	டி. வீ ஜினதாச, டி. வீ சீலவதி, டபிளயு ஓ வீரசினஹ, எல் ஜீ டி. சமரவிகிரம், சானலிஸ வில்லியம் ஜெயவாதன, பேறநில எப்பிரஹாம ஜெயவாதன, ரூபசினஹ காமாசசிகே பொடிஹாமினி, தெனிபிட்டியா	0 1 11 90
18	காமாசசிகே வத்த	டிவெல தென்னந் தோட்டம், 19 தென்னை மரங்கள், 45 வயது, ஒரு தற்காலிக மண ஓலை வீடு	மிசில நிடான சோமாவதி, நனவக்க, டிக்ருமபுற	0 1 36 90
19	காமாசசிகே வத்த அல்லது றுப்பிவத்த அல்லது யாப்பகேவத்த	டிவெல தென்னந் தோட்டம், 45 வருஷ 5 மரங்கள்	ஸ்ரீமதி நிடான சோமாவதி நனவக்க, சிறிமவதி நனசினஹ, நனவக்க, சநதிரசேன நனசினஹ நனவக்க, ஜஹகானி நனசினஹ, நனவக்க, லக்ஷிமி நனசினஹ, நனவக்க, தாமசேன நனசினஹ நனவக்க, பதமினி, நனசினஹ நனவக்க, ஸ்ரீமதி நிடான சோமாவதி, நனவக்க, டிக்ருமபுற	0 0 10 90
20	பாலுவத்த	தென்னந் தோட்டம் 45 வருஷ 3 மரங்கள்	டி. வீ ஜினதாச, டி. வீ சீலவதி, டபிளயு. ஓ. வீரசினஹ, எல் ஜீ டி. சமரவிகிரம், சானலிஸ வில்லியம் ஜெயவாதன, பீடறல ஆபிரஹாம ஜெயவாதன, ரூபசினஹ காமாசசிகே பொடிஹாமினி தெனிபிட்டியா	0 0 17 10

எடுத்துக்கொள்வதற்கான எத்தனானசெய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின (203 ம அதிகாரம்) ஏற்பாடுகளின் பிரகாரம் நில விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசிடத்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய் 1952 ம (நூ) (மாச) பங்குனி மாதம் 15 ந தேதியிலன்று முற்பகல் 10 மணிகளுக்கு வெலிகம் நெஷ்ட ஹவுசில் என்முன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவ்வுடந்தைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

மாத்தறைக் கச்சேரி, 1952 ம (நூ) (ஜனவரி) தைமீ 10 ந உ. ஏ. ஓ வீரசினஹ, உதவி அரசாட்சி ஏசனடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் ஏ செயினட. வி. விஜயமான, கூட்டு உதவி அரசாட்சி ஏஜனறு ஆகிய நான இத்தலை அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —
மாத்தறைப் பிரிவு, நாலுக்கிரவெட்டில் மாத்தறை நகரசங்க எல்லையினுக்குட்பட்ட பள்ளிமுலை என்ற கிராமத்தில் கறமபகெட்டியவத்த அல்லது டனகொட்டுவத்த, கறளடிக்ஹவத்த அல்லது பள்ளிமுலைவத்த என்ற காணிகளிலிருந்து 1 ஏ 0 ரூ 27 ப நிலம்.

மேற்படி பகுதியின் எல்லைகள் :—
வடக்கு—மனம்பெற்கேவத்த—பூலக்கஹகொட்டுவ, கிழக்கு—கொரடுனேவத்த, தெற்கு—போறிற நோனுகேவத்த; மேற்கு—பள்ளிமுலை—கடற்கரை குறுக்குத்தெரு
மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1952 ம் வருஷம் பங்குனி (மாச) மாதம் 17 ந தேதி காலை 10 மணிகளுக்கு மாத்தறைக்கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபறறிய தொகையையும், அதற்கெக் கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் (நூ) (மாச) பங்குனிமீ 10 ந தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தலை கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

மாத்தறைக் கச்சேரி, 1952 ம் (நூ) (ஜனவரி) தைமீ 12 ந உ. ஏ செயினட. வி விஜயமான, டிலத்திற்க கூட்டு உதவி அரசாட்சி ஏசனடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் ஏ ஓ. வீரசினஹ, உதவி அரசாங்க ஏஜனறு மாத்தறைப் பிரிவு ஆகிய நான இத்தலை அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —
மாத்தறைப் பகுதி, மொறவாக்கோறான, மத்தகோப என்ற இடத்தில் ஹனடபோட் தோட்டம், கல்பொட்டே ஜேன என்ற காணியிலிருந்து 1 ஏ 0 ரூ 0 7 ப. நிலம்.

மேற்படி காணிகள F. V. P. (கண்டிக கிராமப் படம்) இல. 169 க்கு உதவிப்படம் இல. 24 ல 297, 298 ம் பகுதிகள்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுதவில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரமூலமாக 1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 21 ந தேதி 10 மணிக்கு மாத்தறை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு பங்குனி மாதம் 14 ந தேதிக்கு முன்னர் எழுதவில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

மாத்தறை கச்சேரி,
1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 12 ந உ.

எ. ஓ. வீரசிங்கம்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

L.B 1838

ஒரு பிரதிகை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் எ. ஓ. வீரசிங்கம், உதவி அரசாங்க ஏஜனாடு, மாத்தறை பிரிவு இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

மாத்தறை பிரிவு, மாத்தறை நகர சங்க எல்லைக்குட்பட்டும், வெறுகம்பட்டியா கோவில் தெருவின் அருகே அமைந்ததுமான கொப்பறவத்த என்ற காணியில் 5 ஏ. 2 ரூ. நிலம் (கிட்டத்தட்ட) மேற்படி காணியின் எல்லைகள்:—

வடக்கு—வெர்கம்பட்டியா கோவில் தெரு ;

கிழக்கு—சென்னைக்கொற்றடவா, வரி இலக்கம் 1,538 பாஞ்சால கும்புற—வரி இலக்கம் 1,540 ;

தெற்கு—கொப்பறவத்த என்ற காணி, வரி இலக்கம் 1537—1537H ;

மேற்கு—கொப்பற வத்தை என்ற காணி, வரிமதிப்பு இலக்கம் 1,536, 1,534; 1,533, 1,531, 1,530, 1,569, 1,571, 1,567A, 1537J.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுதவில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1952 ம் வருஷம் பங்குனி மாதம் 20 ந தேதி 10 மணிக்கு (கால) மாத்தறை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு பங்குனி மாதம் 13 ந தேதிக்கு முன்னர் எழுதவில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

மாத்தறை கச்சேரி,
1952 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 9 ந உ.

எ. ஓ. வீரசிங்கம்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

L. D. 7317

ஒரு பிரதிகை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம்:—

உப இல. 6, இறுதிகிராமம் இல. 312 கிராமம்—சிறுநிளமலுவ.

துண்டு காணியின்

இல. பெயர்.

335 கப்புக்கம்பட்டியடிசுவத்த

விபரம்.

72 தென்கையும், 33 பல்புக்களும் இரண்டு வரும் 145 வாழைகளும் அததோட்டம் கொண்டுள்ளது

உரிமை கேட்பவர்களின் பெயர்கள்.

கொண்டெனியா டிக்கெவ்வ வாசியான பாரண்டகுறுகே 0 2 12 7

பியடாச முதலுக்குமாரன், சித்தினமலுவவாசியான புலக

டனடாவகுறுகே டொன டயல உ சிலவாவால் உழவு

கோரப்படுகிறது

விசாலம்.

எ. ரூ. ப.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுதவில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 27 ந தேதி காலை 9.30 மணிக்கு பெலியத்த நகர சபையில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 29 ந தேதிக்கு முன்னர் எழுதவில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

அமபாநதோட்டை கச்சேரி,
1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 15 ந உ.

எ. பி. எஸ். ஏன். புளளினாயகம்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LA 754

ஒரு பிரதிகை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம்:—

பிரதமபட்ட இல. A 1,723. பட்டணம்—சாவகச்சேரி தெற்கு, உவாட் இல. 2

துண்டு காணியின் பெயர்

விபரம்

உரித்தானியின் பெயர் விசாலம்.

1. கட்டுக்கணை இறை மதிப்பு தோட்டம், 15 பனைமரங்கள், 50 வயதுள்ளன, 15 வருஷ 2 மாமரங்கள். வி. பொன்னுச்சாமி, உதவிகாரி 0 3 13 5

இல 459, உவாட் 30 வருஷ 1 பலாமரம், 5-20 வருஷ 2 வேப்பமரங்கள், 5-10 வருஷ யலதர் கூட்டுறவு இலாகா, 0 3 13 5

இல. 2 70 முருங்கை மரங்களும், 1 கற்கட்டுக கிணறும் கொழுமடி

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுதவில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 27 ந தேதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாண கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 19 ந தேதிக்கு முன்னர் எழுதவில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

யாழ்ப்பாண கச்சேரி,
1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 8 ந உ.

பி. ஜே. ஹட்சன்,
வடமாகாண அரசாட்சி ஏசனாடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல். இலக்கம் LA 3096/J/E/439

ஒரு பிரதிகை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம்:—

பிரதமபட்ட இல. A 1063, கிராமம்—கொற்றனதீவு

புத்தளம் டிஸ்திரிக் கொற்றனதீவு கிராமத்திலுள்ள பனிச்ச வளவு என்று சொல்லப்படும் 2 ஏ. 0 ரூ. 9 4 பேர், விசாலகொண்ட சந்தி தோட்டம் அல்லது சனிச்சேனை என்றழைக்கப்படும் காணி:—

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுதவில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 20 ந தேதி காலை 10 மணிக்கு புத்தளம் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 20 ந தேதிக்கு முன்னர் எழுதவில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

புத்தளம் கச்சேரி,
1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 10 ந உ.

சீ. த. பொன்னேக்கா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துணடு காணியின் பெயர்	இலக்கம் 18 பிரதமபட இல 90 நாடு—அலுவலெல.	உரித்தாளியின் பெயர்	விசாலம்.
53 கெடற-அறவ இல 69, அப்பா பழைய தோட்டம் அலுவல் எல	விபரம்	எ. றூ. ப. மிவிலை. எஸ். எம். பி. புகல், 0 0 19- நூராவில், பதுளை	எ. றூ. ப.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேச்சுகளின் சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1952 ம் ஆண்டு மாசி மாதம் 28 ந் தேதி பிற்பகல் 2.30 மணிக் பதுளை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு மாசி மாதம் 21 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

பதுளை கச்சேரி, 1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 15 ந் உ. எ. ஐ. மொகிதன், ஊவா மாகாண அரசாட்சி ஏசனடுக்காக.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இததால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துணடு காணியின் பெயர்.	பிலேன இல. A 250 நாடு—அலுவலெலகம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
1 புலகுவத எலியால, செலப தோட்டம் (பழையது) 5 வருடமான 1 மாமரம், 20 வருடமான ஆர. பினிய நிகப்பொத்த கப் 0 0 2-59 புதலை	விபரம்.	எ. றூ. ப.	

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேச்சுகளின் சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1952 ம் ஆண்டு மாசி மாதம் 29 ந் தேதி பிற்பகல் 2.30 மணிக் பதுளை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு மாசி மாதம் 22 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

பதுளை கச்சேரி, 1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 15 ந் உ. எ. ஐ. மொகிதன், ஊவா மாகாண அரசாட்சி ஏசனடுக்காக.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துணடு காணியின் பெயர்.	இல. 1 பிரதமபட இலக்கம் 94. நாடு—கெடகம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
64 இடெல்பிட்டிய வத்தை	விபரம்.	எ. றூ. ப.	

28 தென்னை மரங்கள், 10-18 வருடமானது, 5-18 வருடமான 90, பாகு மரங்கள், 3-18 வருடமான 7 பலா மரங்கள், 8-10 வருடமான 2 "கிரிலிலியா" மரங்கள், 5-12 வருடமான 92 கோப்பி மரங்கள், 3-5 வருடமான 17 தோட்ட மரங்கள், 3-5 வருடமான 2 பப்பாசி மரங்கள், 3-5 வருடமான 1 சப்பு மரம், 24 வாழைகள், 2 மண்ணா செய்பபட்ட குடிசைகள்

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேச்சுகளின் சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1952 ம் ஆண்டு பங்குனி மாதம் 1 ந் தேதி காலை 10 மணிக் பதுளை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு மாசி மாதம் 22 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

பதுளை கச்சேரி, 1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 15 ந் உ. எ. ஐ. மொகிதன், ஊவா மாகாண அரசாட்சி ஏசனடுக்காக.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இததால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :-

துணடு காணியின் பெயர்.	இல. 8 பிரதமபட இல. 23. நாடு—முழுமத விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
25 ரெக்கத்தன் தோட்டம்	பத்தன், 20 வருடத்திற்கு மேற்பட்ட தேயிலைச் செடியுடையது, பைபேலன், ஒரு பாகம்; 3-10 வருடமான 18 கிரிலிலை மரங்கள், 30 வருடமான 2 ஈரப்பலா மரங்கள், 20 வருடமான 2 பாகு மரங்கள், 8 வருடமான 1 சிறு மரம், 4 வருடமான 1 தேக்கைய மரம், 1-2 வருடமான பப்பாசி மரங்கள், 10 வருடமான 1 மாமரமும் வாழைகளும்.	எ. றூ. ப.	

தெனுவை அன றப்பா கொம். 3 1 12-3 விமிடெட (ஏஜண்டல செஸ்லை கரிசன். அன குறஸ்பீலட அன கொம். கொழுமு தோட்டத்திலுள்ள பலன்களை அடுத்த கேயிலால் கேட்கப்படவுகிறது எ. றூ. ப. பத்தனை 2 1 21-1 தேயிலை 0 2 5-0 (தோட்டம்) 0 1 26 2

மொத்தம் 3 1 12-3

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1952 ம் ஆண்டு பங்குனி மாதம் 3 ந தேதி காலை 10.30 மணிக் கு பதுளை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்ட ாடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு மார்ச் மாதம் 25 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

பதுளை கச்சேரி,
1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 15 ந உ.

ஏ ஐ மொகிணன்,
ஊவா மாகாண அரசாட்சி ஏசனடுக்காக.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பிரதிக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துண்டு	காணியின் பெயர்.	பி. பி. ஏ. 242 நாடு—அலுவலெல (பகுதி) விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ ரூ. ப.
1	பெப்பாலகலவத்த இல 64, அப பா அலுவல	20 வருடமான 7 மாமரங்கள், 10 வருடமான 4 கொடுகடிய மரங்கள், 5 வருடமான 3 கித்தல மரங்கள், 40 வருடமான 3 தென்னை மரங்கள், 10 வருடமான 1 கொக்கோ மரம், 5 வருடமான 4 தோட மரங்கள், 20 வருடமான 3 பாக்கு மரங்கள், 10 வருடமான 4 சப்பு மரங்கள், 5 வருடமான 1 பஞ்சு மரம், 10 வருடமான 1 சூரிய மரம், 10 வருடமான வேறு 10 மரங்கள், 1 கட்டடம், 2 தற்சமயக் கட்டிடங்கள்	ஆர். ஏ குணதாச, வெல்கெடற் பதுளை	0 1 35-9
2	உலபன்கவத்த எலியால, கமத்த வத்த, இல 66/1, அபபா அலுவல	13 பலா மரங்கள், 1 வாகை மரம், 1 புளிய மரமும், 50 வருடமான 5 தென்னை மரங்கள், 1 சப்பு மரமும், 5 தோடை மரமும், 10 வருடமானது, 25 வருடமான 2 பஞ்சு மரங்கள், 5 மாமரங்கள், 1 கித்தல மரமும் வேறு 5 மரங்கள், 5 வருடமானவை	டபிளயு டி. எட்வின், டபிளயு பதுளை	1 2 16-5

இல 7 பிரதமபட இல. 90 அலுவலெல (பாகம்)

49	டிமபுல்கெட்ட குமபுர இல 72/2, அபபா அலுவல	வயல	மிலிஸ ஜே எல குமபலவெல, பதுளை	2 2 37-1
50	ஒகடை குமபுர இல 72/1, அபபா அலுவல	வயல	டபிளயு பி எம் பனடாறையக, பதுளை	0 1 26-6
51	ஷே	ஷே	ஷே	0 0 28-0
52	போக்காவத்த இல 80, குறடை வத்த ரேட	3 பலா மரங்கள், 2 ராப பலா மரங்களும் 3 மாங்கா மரங்களும், 30 வருடமானவை, 2 வருடமான 1 பலா மரமும் 2 தென்னை மரங்களும், 3 வருடமான 3 கித்தல மரங்கள், 9 பாக்கு மரங்களும், 7 தோட மரங்களும், 5 வருடமானவை, 1 தற்காலிக கட்டிடம்	டபிளயு. டி. எட்வின், டபிளயு வத்த ரேட, பதுளை	0 2 11-5

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசும் சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1952 ம் ஆண்டு பங்குனி மாதம் 3 ந தேதி பிற்பகல் 2 மணிக் கு பதுளை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ாடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1952 ம் ஆண்டு மார்ச் மாதம் 25 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

பதுளை கச்சேரி,
1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 15 ந உ.

ஏ. ஐ. மொகிணன்,
ஊவா மாகாண அரசாட்சி ஏசனடுக்காக

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பிரதிக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

துண்டு	காணியின் பெயர்	இல. 1, பிரதமபட இலக்கம் 511—உருபடநாடு	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ ரூ. ப.
70	பெலியெட்கொட இல பெயர்	சேனை, 1 கொல்லியா மரம், 2 கொய்யா மரங்கள், 2 குரல் மரங்கள், 5 வருடமானது	ஏ. ஜி. டிவிடோட்டவில், எல். பி. டிவிடோட்டவில், மிஸ். சி. டிவிடோட்டவில், ஜி. லீ. டிவிடோட்டவில் (மைனா), பாதுகாவலோர், ஏ. ஜி. டிவிடோட்டவில், எல்லோரும், டங்கலுவ, வெலவவ, டங்கலுவ எனற இடத்திலிருந்து மிஸிஸ். ஏ. சி. எல். நடவட்ட, 150, கட்டுகல டோட்டை ரேட, கண்டி, இ. ஜே. டிவிடோட்டவில், ஒபத்த தோட்டம், ககவத்தை, காலஞ்சென்ற ஆர். டிவிடோட்டவில், திசாவ டிங்கலுவ, வெலவவ, டங்கலுவ, வெலிமட அவர்களின் வாரிசுதாரர்	0 0 28
71	ஷே	சேனை, 7 பலாமரங்கள், 2 தோட மரங்கள், 5 வருடமான 1 புளியமரம், 2 பப்பாதி மரங்கள், 68 கொய்யா மரங்கள், 121 குரடால் மரங்கள், 3 மாதங்கள், 5 வருடமான 4 வாழைகளும் மரக்கறி வகைகளும்	ஏ. ஜி. டிவிடோட்டவில், எல். பி. டிவிடோட்டவில், மிஸ். சி. டிவிடோட்டவில், ஜி. லீ. டிவிடோட்டவில் (மைனா), பாதுகாவலோர் ஏ. ஜி. டிவிடோட்டவில், எல்லோரும், டங்கலுவ, வெலவவ, டங்கலுவ இடத்தைச்சேர்ந்தவர்கள், மிஸிஸ். ஏ. சி. எல். நடவத்தை, 150, கட்டுகல டோட்டை ரேட, கண்டி, இ. ஜே. டிவிடோட்டவில், ஒபத்த தோட்டம், ககவத்தை காலஞ்சென்ற ஆர். டிவிடோட்டவில் டிசாவ அவர்களின் வாரிசுதாரர், டங்கலுவ, வெலவவ, டங்கலுவ, வெலிமட.	3 0 28
72	ஷே	சேனை, 1 கொய்யாமரம், 1-5 வருடமான 10 குரடால் மரங்களும்	ஷே	0 0 23-4

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1952 ம் ஆண்டு பங்குனி மாதம் 8 ந தேதி காலை 11 மணிக் கு வெலிமட டி. ஆர். ஜி. கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ாடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு பங்குனி மாதம் 1 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால. கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

பதுளை கச்சேரி,
1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 15 ந உ.

ஏ. ஐ. மொகிணன்,
ஊவா மாகாண அரசாட்சி ஏசனடுக்காக.

நமபா L W 2312

மத்திய மருந்துச் சாலைக்கு தேவையாகிய பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அந்நாவுது

வீ பீ பிரதமபடது இல. 548 குறிச்சி—73, பிபிலேகம.

துணடு.	காணியின பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்
இல.	பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	எ. ரூ. ப
73	வேவகலைத் தோட்டம் ..	தேயிலை (40 வருடத்திற்கு மேற்படாதது)	தே ாலுடன் பரொடியூல் அன எஸ்டேடல் கொம்பனி, லிமிட்டெட் (ஏஜண்டஸ் தே ாலுடன் ஸரொடியூல் அன எஸ்டேடல் கம்பெனி, லிமிட்டெட், கொழும்பு)	0 0 29
340	ஷெ	ஷெ	ஷெ	0 3 13-6

எடுத்ததுகொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதற்குரிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில விவசாய மந்திரி அவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதித்தமாடி விளம்பரஞ்செய்திறேன்.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமூலமாய 1952 ம (நூ) (மாசி மாதம் 18 ந தேதியிலன்று காலை 10 மணிக்கு பதுனைக் கச்சேரியில் எனப்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணியினுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடத்தைக் கருக்காய்த தாம சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

பதுனைக் கச்சேரி,

1952 ம (நூ) (ஜனவரி) தைமீ 15 ந உ.

எ. ஐ. மொகிடை,
உதவி அரசாட்சி ஏசனடு.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

முதல் பிலேன இலக்கம் A 245 நெண்டலகம் நாடு

துணடு.	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்.	விசாலம்
1	கப்புலத்தை இல 271, பூநதோட்டம்	மூலவா லற்றி	முத்தியங்கன விஹார பாரமாயிருப்பவா —எச் சண்டற தேரோ, முத்தி யங்கன விஹார, பதுனை	0 0 1-5

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமூலமாக 1952 ம (நூ) (பெப்ரவரி) மாசி மாதம் 28 ந தேதி காலை 10 மணிக்கு பதுனைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக் குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ாட்டுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம (நூ) (பெப்ரவரி) மாசி மாதம் 21 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

பதுனைக் கச்சேரி,

1952 ம (நூ) (ஜனவரி) தைமீ 15 ந உ.

எ. ஐ. மொகிடை,
ஊவா மாகாண அரசாட்சி ஏசனடுக்காக

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

பிலேன 544 கனகெல் நாட்டின் ஒரு பகுதி.

துணடு.	காணியின் பெயர்	விபரம்.	உரித்தாளியின் பெயர்	விசாலம்.
434	பட்டியலண்ட, பீல்குறா வத்த, தெகனஜன வத்த	36 வருடமான 7 ரப்பா மரங்களுடையது	எம். டி. லுயில் பொனானடோ, மலேசியம்	0 0 7 62

435	ஷெ	21 வருடமான 9 ரப்பா மரங்களுடையது, "பை" ஒரு-பாகம்	கெப்பி நூர் மொகெமட், கெப்பி மொகமட் கெசின, 139, பசா தெரு, பச்சை	0 0 11-67
-----	----	---	--	-----------

436	ஷெ	21 வருடமான 116 ரப்பா மரங்களுடையது, 5 வருடமான 2 தேசிக்காய மரங்கள், 10 வருடமான 4 தேயிலைச் செடிகள், 15 வருடமான 1 கொன மரமும், "பை லைன்" ஒரு பாகமும்		1 0 12-33
-----	----	---	--	-----------

437	ஷெ	36 வருடமான 3 ரப்பா மரங்களுடையது	எம். டி. லுயில் பொனானடோ, மலேசியம்	0 0 4-14
-----	----	---------------------------------	-----------------------------------	----------

324	ஷெ	அடிப்பாறை	ஷெ	0 0 4-00
-----	----	-----------	----	----------

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமூலமாக 1952 ம (நூ) (மாசி) பங்குனி மாதம் 15 ந தேதி காலை 10 மணிக்கு பச்சை நகரசபை கந்தோரில் என முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ாட்டுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம (நூ) (மாசி) பங்குனி மாதம் 8 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

பதுனைக் கச்சேரி,

1952 ம (நூ) (ஜனவரி) தைமீ 15 ந உ.

எ. ஐ. மொகிடை,
ஊவா மாகாண அரசாட்சி ஏசனடுக்காக.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

சபளிமண்ட நமபா 5, பிரதமபட இல. 3.—வெலிமலை நாடு.

துணடு	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்	விசாலம்.
62	கொறையாடவகப்பதன	பதுனை	பீ பீ. எம். பண்டாறநாயக்க, பதுனை	6 2 25-6

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமூலமாக 1952 ம (நூ) (பெப்ரவரி) மாசி மாதம் 29 ந தேதி காலை 10 மணிக்கு பதுனைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக் குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ாட்டுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம (நூ) (பெப்ரவரி) மாசி மாதம் 22 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

பதுனைக் கச்சேரி,

1952 ம (நூ) (ஜனவரி) தைமீ 15 ந உ.

எ. ஐ. மொகிடை,
ஊவா மாகாண அரசாட்சி ஏசனடுக்காக.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பிரதமக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இததால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :-

இல. 1, பிரதமப் இல. 20—காலி எலகம்.

துணை இல.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
50	ரெக்கத்தனன தோட்டம்	பதனை "பைபீன்" சில்பாகவ தெனுவலு உ அன்றவா கொம்பனி, விமிட்டெட்; எஜலன் : 1 1 14-1 கள் உரியது	மென்ஸ் கரினை அன குரெஸ்பீல்ட், கொழும்பு	

மேற்கூறிய காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1952 ம் ஆண்டு (மாசு) பங்குனி மாதம் 3 ந தேதி காலை 11 மணிக்கு பதுனை கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும், அக்காணியில் அவர்களுக்குள்ள உடனதகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்சி மாதம் 25 ந தேதிக்கு முன்னர் எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும், இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

பதுனை கச்சேரி,
1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 15 ந உ.

ஏ. ஐ. மொகிண்டன்,
ஊவா மாகாண அரசாட்சி ஏசனடு

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பிரதமக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இததால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :-

சபரிமலை நம 1 பிரதமப் இல 476 கெல்டனகமுல நாடு.

துணை இல.	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.
87	டகரூவ, கஹாவத்த	தோட்டம், 20 வர்டுமான 2 மா மரங்கள்	டி. வி டி. விடோட்டவல், (மைனா) பாதுகாவலா :- ஏ. ஜி. டி. விடோட்ட	0 0 16-3
88	ஷே	தோட்டம், 10 வர்டுமான 1 தொட்டம் மரம், 5 வர்டுமான 2 கிறவிலியா மரங்கள்	ஷே	0 2 35-0
89	கீல்டனகமுலகொட னை முற கஹாவத்த	தோட்டம், 17 கொடியா மரங்கள், 1-10 வர்டுக்குசென்ற குண்டேலை மரங்கள்	ஷே	1 0 27-8
				1 3 39-1

மேற்கூறிய காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) பங்குனி மாதம் 8 ந தேதி, காலை 11.30 மணிக்கு வெலிட் டி. ஆர். ஏ. கந்தேரில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும், அக்காணியில் அவர்களுக்குள்ள உடனதகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (மாசு) பங்குனி மாதம் 1 ந தேதிக்கு முன்னர் எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும், இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

பதுனை கச்சேரி,
1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 15 ந உ.

ஏ. ஐ. மொகிண்டன்,
மாகாண அரசாட்சி ஏசனடுக்காக

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பிரதமக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இததால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :-

இல. 2 பிரதமப் இல 423 நாடு—சுப்புகையில் ஒரு பாகம்.

துணை இல.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.
341	ரெடிக்கெட்டலவகுமபுற	வயல	கொறடோவெலகமகே மேரி நோனா, மேற்படி, சொப்பியா நோனா, மேற்படி மிசி நோனா, மேற்படி சினி அப்புஹாமி, மேற்படி சுமஹாமி, மேற்படி சிஞ்சோ அப்புஹாமி, மேற்படி சிசிலஹாமி, மேற்படி பால் அப்புஹாமி எல்லோரும் "மைனா" பாதுகாவலன்—டேவிட் பொன்னடோ, வெலிடம் தோட்டம், உட்புச்சல்லாவ	0 1 36-1
342	ஷே	ஷே	வட்டமபிரி முகநதிரமகே அப்புஹாமி, மேற்படி உக்கு மெனிக்கா, மேற்படி டிங்கிரி மெனிக்கா எல்லோரும் ஹப்புக்கிலையச, சோநந்தவாகன, ஹோட மெக்டொனல்	0 1 33 4
343	ஷே	ஷே	முகநதிரமலாகே ஹீன்மெனிக்கே, C/O டி. ஜி. குணசேகர, ஹப்புக்கல் போட்ட, மெக்டொனல்	0 0 38-1
344	ஷே	ஷே	சமரச்டன் முடியனசல்லர் குஞ்சிறுல, முந்தின சிராமத் தலைவா, ஹப்புக்கல், போட்ட, மெக்டொனல்	0 0 22 9
				1 1-10 5

மேற்கூறிய காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1952 ம் ஆண்டு (மாசு) பங்குனி மாதம் 8 ந தேதி, காலை 11.30 மணிக்கு வெலிட் டி. ஆர். ஏ. கந்தேரில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும், அக்காணியில் அவர்களுக்குள்ள உடனதகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (மாசு) பங்குனி மாதம் 1 ந தேதிக்கு முன்னர் எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும், இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

பதுனை கச்சேரி,
1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 15 ந உ.

ஏ. ஐ. மொகிண்டன்,
ஊவா மாகாண அரசாட்சி ஏசனடுக்காக

காணி மீட்டற் சட்டம்.

Q 4137 LRO/APL/4177/J/AL/1829

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டடலி செல்லரன் சேனனாயக்க ஆசிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1951 ம் ௨௫ (டிசெம்பர்) மாகழிமீ 4 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

		அட்டவணை			
		ஆரம்பப்பட இல	A 3,076 கிராமம்—இணவினை		
துணடு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம்	ஏ. நூ. ப.
1	கலப்பொறல்	30 வருஷத்திற்கு மேற்பட்ட தென்ன மீழ்தி எம் பீ குணவாதன, வில்லாப்பாற்று, 3 ம் டிவிஷன், தமமிறற	நீர்கொழும்பு	1 3 31	
2	ஷே	ஷே	ஷே	0 0 8	
				மொத்தம்	1 3 39

Q 4135/LRO/APL 1035/AL 1830.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டடலி செல்லரன் சேனனாயக்க ஆசிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1951 ம் ௨௫ (டிசெம்பர்) மாகழிமீ 4 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

		அட்டவணை			
		ஆரம்பப்பட இல	A 3,039 கிராமம்—எய்யபிறறியாவ		
துணடு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம்	ஏ. நூ. ப.
1	மில்லகஹுவத்த	ஒரு கல்லால் கட்டப்பட்ட குளம், ஒரு கல்லால்கட்டப்பட்ட கிணறு, 30 வருஷ ஒரு மாமரம், 40 வருஷ 1 பலாமரம் அடங்கிய 40 வருஷத் தென்னந் தோட்டம்	கிறசிவஹு, விஜயறட்டினு, டொன ஜோன பெறேறு, விஹாரகந்த. எஸ்றேற, அப்பேட்சா	1 1 7	
2	வண்டியப்பானத்	30 வருஷ 12 தென்னமரங்களடங்கிய வண்டிய பாதை.	ஷே	0 1 4	
3	விரலக்கெல்	4-10 வருஷ கசுமரங்கள், 20-30 வருஷ பலாமரங்கள் அடங்கிய கறபாதையும, 40 வருஷ தென்னந் தோட்டமும்	ஷே	12 1 23	
				கூட்டுத் தொகை	13 3 34

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டடலி செல்லரன் சேனனாயக்க ஆசிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம் ௨௫ (டிசெம்பர்) மாகழிமீ 4 ந் திகதி

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

		அட்டவணை			
		ஆரம்பப்பட இல	A 1,747 கிராமம்—சியம்பல்கொட		
துணடு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம்	ஏ. நூ. ப.
1	தெல்ப்த்தகஹுக்கும்புற நெல்வயல்		பீ. பீ. குணசேகர, குடலுய, கடுகணனுவ	0 1 20	

LA 7426/LRO/APL/1348/J/AL/1459.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டடலி செல்லரன் சேனனாயக்க ஆசிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1951 ம் ௨௫ (சூலை) ஆவணிமீ 8 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

		அட்டவணை			
		290 ம் பிரதமபட்டத்துக்கு 2 ம் இணப்படும் 290 கிராமம்—உராவல்.			
துணடு	காணியின் பெயர்	காணி விபரம்	உரிமை கேட்பவர் பெயர்	விசாலம்	ஏ. நூ. ப.
64	கஹுடகஹுறேன, கஹுட கஹுவத்த	ஒலைக்கரை உடைய ஒரு தற்காலிகமான மண வீறும் அடங்கிய 20-30 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	நி. 232, மெயின ஹிறி, நீர்கொழும்பிலிருக்கும் எஸ். ஏ. ஆர் எஸ் பீ. அருணசலம் செட்டியார்	5 0 32	
65	ஷே	5 வருஷமுள்ள 25 தென்னை அடங்கிய தென்னந் தோட்டம்	ஷே	0 1 7	
				மொத்தம்	5 1 39

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால், காணி, விவசாய மந்திரி டலி ஜெல்லரன் சேனராயக்கா ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

டலி சேனராயக்கா,

1951 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதிமீ 27 ந் உ.

காணி, விவசாய மந்திரி.

அட்டவணை

குணம்.	காணியின் பெயர்	விபரம்	ஆரம்பப்பட இல. A 1,698. இராமம்—வலகம்பாய	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம்.
எ. நூ. ப.					எ. நூ. ப.
1	தெனிய	4 மரங்களுள்ள தெனநந தோட்டம்	மிசில என். எச். கீரத்திரதன், தம்மன்கொட எஸ்டேட், கடுகனாவ	0 0 28	
2	ஷே	2 மரங்களுள்ள தெனநந தோட்டம்	ஷே	0 0 4	
3	லிந்தகாவகுமபுற	நெல்வயல்	ஷே	0 0 6	
4	ஷே	நெல் வயலும் ஒரு செங்கற கிணறும் உள்ளது	ஷே	0 2 5	
5	கனூ அட்டகுமபுர	ஷே	ஷே	1 1 16	
6	வரக்காபிட்டியவத்த	தேயிலை, தெனனை, பலா, கிதனுள் மரங்களுள்ளது	மேறபடி வலகம்பாய ரஜ மஹா விஹாரைக்கு தேவைப் பட்டுள்ளது	1 0 39	
7	அம்பலாந்தெனவத	தேயிலை, பலா, கிதனுள்	ஷே	1 0 9	
8	இமபுலேமட்குமபுர	நெல்வயல்	மிசில என். எச். கீரத்திரதன், தம்மன்கொட எஸ்டேட், கடுகனாவ	0 3 8	
9	ஷே	ஷே	ஷே	0 0 10	
					5 1 5

LA/7408/LRO/APL/3013/J/AL/1668

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி டலி ஜெல்லரன் சேனராயக்கா ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

டலி சேனராயக்கா,

1951 ம் ஆண்டு (ஒகரோபர்) ஐப்பசிமீ 3 ந் உ.

காணி, விவசாய மந்திரி.

அட்டவணை

குணம்.	காணியின் பெயர்	விபரம்	233 ம் பிரதமபட்டத்துக்கு 1 ம் இணைப்படம். இராமம்—புறலமெதகொட	உரித்தானியின் பெயர்	விசாலம்.
எ. நூ. ப.					எ. நூ. ப.
45	தலகஹமுலவத்த, ஹேனயும், வதையும	தலகஹமுல 30 வருஷ தெனநந தோட்டம் உட	உஹுமிய, ஹொம்புரேயிலிருக்கும் வெலிஷ்டுஹெட்டிகெதர ஹேரதமுதியானசேலாகே பெசொ மெனிக்கா என்று சொல்லப்படுகிறது	0 0 17	
46	ஷே	ஷே	ஷே	2 0 18	
47	நாகொலலேஹேல	ஷே	ஷே	0 0 33	
48	ஷே	ஷே	ஷே	1 1 5	
49	ஷே	ஷே	ஷே	0 0 10	
50	எடமபகஹமுலஹேன	35 வருஷ தெனநந தோட்டம்	ஷே	0 1 25	
51	ஷே	ஷே	ஷே	1 1 5	
					மொத்தம் 5 1 33

LA/7390 LRO/APL 1348/J/AL/1762

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி டலி ஜெல்லரன் சேனராயக்கா ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

டலி சேனராயக்கா,

1951 ம் ஆண்டு நவம்பர்மீ 12 ந் உ.

காணி, விவசாய மந்திரி.

அட்டவணை

291 ம் பிரதமபட்டத்துக்கு 3 ம் இணைப்படம். இராமம்—நபிரித்தனகடவா.

குணம்.	காணியின் பெயர்	காணியின் விபரம்	உரிமைக்கேட்பவர் பெயர்	பரப்பு.
எ. நூ. ப.				எ. நூ. ப.
85	இலவெடியேஹேனயாயகொடச	30 வருஷமுள்ள தெனநந தோட்டம்	நமபா 232, மெயின் இலறீற, நாகொழும்பிவிருக்கும் எஸ். ஏ. ஆர். எஸ். றீ. அருஞ்சலம் செடியாரா என்று சொல்லப்படுகிறது	4 1 35
86	ஷே	5-30 வருஷமுள்ள 11 தெனனை அடங்கிய தெனநந தோட்டம்	ஷே	0 1 8
				மொத்தம் 4 3 3

LD 4447/LRO/APL/1102

1950-ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

தற்காலிக காணி, விவசாய மந்திரி, புஞ்சி பண்டா புலனளலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின மேல் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் மேல் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம் (நடு) (ஜனவரி) தைமீ 10 ந ட.

பி. பி. புலன்குலம்,

தற்காலிக காணி, விவசாய மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 1,695. கிராமம்—ரம்புகேவெல

தண்டு.	காணியின் பெயர்.	காணி விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம்.
1	டிபன்வத்தறேன், அல வது கனுவத்தெனிய	தேயிலை, ரப்பா, பலா, மாமபழம் மரங்கள் உள்ளது கே எம். எ. செய்யது முகமது, விதான ஆராசி, புலு	கஹாதெனன், அகரூரன்	1 3 15
2	ஷே	தேயிலை, ரப்பா, பலா, காட்டு ராப்பலா, பாக்கு மரங்கள் உள்ளது	ஷே	1 1 37
மொத்தம்				3 1 12

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

LRO/APL/1581.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி டட்டி ஷெலரன் சேனையக்க ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின மேல் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் மேல் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1951 ம் (நடு) (நவம்பர்) காத்திகைமீ 12 ந ட.

டட்டி சேனையக்க,

காணி, விவசாய மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 1120. கிராமம்—ஹனெக்கம்.

தண்டு.	காணியின் பெயர்.	விபரம்	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம்.
1	தெலவித்தமடெ குமபுற	நெலவயல்	மெட்டாவாவிலிருக்கும் மபு முடியானசெலாகே முதலிஹாமி, சப்போலமாஹா மேல் பா	1 1 35
கொடகனவெல கோயில, ஹொறம்பவாவிலிருக்கும் B சறனனகற சவாமி.				

Q 4096/LRO/APL/321/J/AL 1694.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

1 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப்பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

2. அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

3. அத்தகைய காணியில் உரித்துக்கெட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1952 ம் (நடு) (மார்ச்) பங்குனி மாதம் 10 ந திகதி காலை 11.30 மணிக்கு எனமுன்வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடுகோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும், 1952 ம் (நடு) (பெப்ரவரி) மாசி மாதம் 25 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கூட்டு மேல் மாகாணத்து அதிபர் என. மாணிக்க இடைக்காப ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

கொழும்புக் கச்சேரி,

1952 ம் (நடு) (ஜனவரி) தைமீ 10 ந ட.

என. மாணிக்க இடைக்காப,

கூட்டு மேல் மாகாண அதிபர்.

அட்டவணை

ஆரம்பப்பட இல. A 2,988. கிராமம்—வீகொட

தண்டு.	காணியின் பெயர்.	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம்.
1	கொனகஹவத்த அல்லது கொனகஹ லந்த	தெனநர் தோட்டம், ஸ்திரமான கட்டிடம், லதிர மற் சமயலறை, ஒரு மண் கிணறு	எ. எல். கறுப்பையா சேவை, இல 233, பிர தம வீதி, நீர்கொழும்பு	1 2 9

Q 4085/LRO/APL/459/AL/1649.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

1. 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

2. அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

3. அத்தகைய காணியில் உரித்துக்கெட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1952 ம் (நடு) (மார்ச்) பங்குனி மாதம் 10 ந திகதி பிற்பகல் எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியின் தமக்குள்ள உரித்தினை தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத தொகையை கணக்கெடுத்த விவரத்தையும், 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 25-ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்தடி மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கூட்டு மேல் மாகாணத்து அதிபர், என மாணிக்க இடைக்காடா ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினையடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்புக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 10 ந் உ.

என். மாணிக்க இடைக்காடா,
கூட்டு மேல் மாகாண அதிபர்.

	ஆரம்பப்பட இல. A 2,970.	கிராமம்—அத்தறுகிரியா	விசாலம்.
துண்டு. காணியின் பெயர்.	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	எ. றா. ப.
1 பிறகஹதெனியாஹிஸமத்த	தென்னந் தோட்டம்	ஸ்ரீமதி. பீ. பொடிஹாமி பெரேரா, நடுடினியா, 'றுக்மாலி, பன்னிப்பிறறியா	0 1 22
2 ஷே	ஷே	ஷே	0 2 1
			கூட்டுத் தொகை .. 0 3 23

LD 4422/LRO/APL/1575/J/AL/1661.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினையடி அறிவித்தல்.

- 1952 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்தினுள் அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தினையடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- அந்நக காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும்,
- அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 19 ந் திகதி பிற்பகல் 2 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தினை தன்மையையும் தாம் நஷ்ட ஈடுகோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 12 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்தடி மூலம் எமக்கு அறிவிக்க வேண்டுமென்றும்,

கண்டி டிஸ்திரிக் உதவி எஜனாற எடவோட எல்லிஸ கிறேனியா ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினையடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கண்டி கச்சேரி,
1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 7 ந் உ.

எ. றா. கிறேனியா,
உதவி எஜனாற.

	ஆரம்பப்பட இல. P.P.A. 1,706	கிராமம்—உறப்பொல்	விசாலம்.
துண்டு. காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	எ. றா. ப.
1 கல்பொறறேகுமபுற	நெல் வயல்	ஸ்ரீமதி என். எச். கோத்தி ரத்தனே, டி. எ சிரிவாதன, தமமன்கொட தோட்டம், கடுகனலை	1 2 15
3 படலகெதறறம்பே, பிடடியா, அமுக்கொட்டுவ, பலலேவத்த	குறுமப தெனனைகள், தேயிலை, பலாக்கள் நிறைந்த தோட்டம்	ஷே	3 0 26
4 படலகெதறறம்பே	பலாக்கள், தேயிலை, 1 பாக்குமரம் உள்ள நிலம்	ஷே	0 0 8
5 பலலேவத்த	தெனனைகள், சுழுகுகள்	ஷே	0 0 7
6 படலகெதறறம்பே	தெனனைகள், பலர், தேயிலை, நிலக்கிணறு, ஓனறு, கட்டிய கிணறு ஓனறு, வீடு ஓனறு	ஷே	0 1 8
			5 0 24

LD 4412/LRO/APL/2028/J/AL/1562

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினையடி அறிவித்தல்.

- 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்தினுள் அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தினையடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- அந்நக காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும், அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 19 ந் திகதி காலை 11 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தினை தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அததொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 12 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்க வேண்டுமென்றும்,

கண்டி டிஸ்திரிக் உதவி எஜனாற எடவோட எல்லிஸ கிறேனியா ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினையடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கண்டி கச்சேரி,
1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 8 ந் உ.

எ. றா. கிறேனியா,
உதவி எஜனாற.

	ஆரம்பப்பட இலக்கம் P.P.A. 1,709.	கிராமம்—டலகெற.	விசாலம்.
துண்டு. காணியின் பெயர்.	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	எ. றா. ப.
1 பெறவபொல்குமபுற	நெல்வயல்	பல்லித்தெனையைச்சேர்ந்த ஸ்ரீமதி ஆர். ஆர். அபயரத்தன, (பீ. கே. எம். கமலா வுதி மெனிக்கா), மேற்படி ச்ராமத்தை சாப்த ஸ்ரீமதி யூ. ஜீ. தசனாயக்க, (பீ. ஆர். ஆர். எம். பண்டாற மெனிக்கா), பீ. ஆர். ஆர். எம். சமற்கோன, பீ. ஆர். ஆர். எம். ரத்தனாயக்க.	0 1 20
2 ஷே	ஷே	ஷே	0 2 38
			1 0 18

LD 4451.

1950 ම ජූනයි 9 ම இலக்க காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

1 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

2 அநதக காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

3. அததகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம ஓஸ் (பெப்ரவரி) மாசி மாதம் 19 ந் திகதி பிற்பகல் 3 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடுகோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையை கணக்கெடுத்த விவரத்தையும், 1952 ம ஓஸ் (பெப்ரவரி) மாசி மாதம் 12 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்க வேண்டுமென்றும்,

கண்டி டிலத்திற்க உதவி ஏஜென்ற எடவட எல்லிஸ் கிரேனியா ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கண்டி கச்சேரி,

1952 ம ஓஸ் (ஜனவரி) தைமீ 10 ந் உ.

ஈ. ஈ. கிரேனியா,
உதவி ஏஜென்ற.

அட்டவணை

ஆரம்பப்பட இல : A 1,732. கிராமம்—தெல்தெனிய
விபரம்

துண்டு. காணியின் பெயர்.

உரிமை கேட்பவரின் பெயர். ஏ. று. ப.

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	ஏ. று. ப.
1	சல்பொலனுக்கேவத்த அல்லது எல்லபொலன்கெதரவேறன்	பாகு, கொக்கோ, கெப்பொக, பலா, ஈரப்பலா, கித்துலமரங்கன் உளள தோட்டம்	எஸ். வேதமுத்து, முதுன்மன்-எஸ். ரேட, கித்துள்கல்	1 0 21
2	ஷெ	கொக்கோ, கெப்பொக மரங்கன் உளளது	ஷெ	0 0 9
3	சல்பொலனுக்கோமருல்காவளன்	கொக்கோ, தெனனை, பாகு, கெப்பொக மரங்கன் உளளது	ஷெ	2 3 7
4	ஷெ	கொக்கோ, தெனனை, கெப்பொக, பாகு, சப்பு, பலா, புளியமரங் களும உளளது	ஷெ	0 1 6
மொத்தம்				4 1 3

LD 4423.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

1 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

2 அநதக காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

3. அததகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம ஓஸ் (மார்ச்) பங்குனி மாதம் 19 ந் திகதி காலை 9.30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடுகோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையை கணக்கெடுத்த விவரத்தையும், 1952 ம ஓஸ் (பெப்ரவரி) மாசி மாதம் 28 ந் திகதியன்று, அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்க வேண்டுமென்றும்;

கண்டி டிலத்திற்க உதவி அரசாட்சி ஏஜென்ற எடவேர்ட் எல்லிஸ் கிரேனியா ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கண்டி கச்சேரி

1952 ம ஓஸ் (ஜனவரி) தைமீ 10 ந் உ.

ஈ. ஈ. கிரேனியா,
உதவி ஏஜென்ற.

அட்டவணை

ஆரம்பப்பட இல : A 1,701. கிராமம்—அரத்தன்

விசாலம்.

துண்டு. காணியின் பெயர்

விபரம்

உரிமை கேட்பவரின் பெயர்

ஏ. று. ப.

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	ஏ. று. ப.
1	அலியலுக்கும்புர	நெல்வயல்	டபினயு கே ஜினதாச, 161 ம இலக்கம், நொரிஸ ரோட, பெட்டா, கொழும்பு	2 2 32
2	ஷெ	ஷெ	ஷெ	0 0 15
மொத்தம்				2 3 7

LD 4431/LRO/APL/992/3/AL/1564.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

3 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

2. அநதக காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

3. அததகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம ஓஸ் (பெப்ரவரி) மாசி மாதம் 19 ந் திகதி பிற்பகல் 4 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம ஓஸ் (பெப்ரவரி) மாசி மாதம் 12 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்க வேண்டுமென்றும்,

கண்டி டிலத்திற்க உதவி ஏஜென்ற எடவேட எல்லிஸ் கிரேனியா ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கண்டி கச்சேரி,

1952 ம ஓஸ் (ஜனவரி) தைமீ 7 ந் உ.

ஈ. ஈ. கிரேனியா,
டிலத்திற்க உதவி ஏஜென்ற.

அட்டவணை

ஆரம்பப்பட இல : P P A 1593 கிராமம்—கிரிவாலை

விசாலம்

துண்டு. காணியின் பெயர்.

விபரம்

உரிமை கேட்பவரின் பெயர்

ஏ. று. ப.

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	ஏ. று. ப.
1	தோட்டகறுக்கும்புற	நெல்வயல்	கடுகனனுவ, இலுக்கவத்தையைச்சோந்த உடுமா லெவ்வையின் மக்களாயி முறித்தி கள், யூ. எச். உமமா, எம். உமமா	0 2 37
2	அடிபாளகெல்	தேயிலை, 35-40 வயது	மேற்பட கிராமத்தைச்சோந்த எச். ஜீ. புகுசிநாயகே	1 0 3
3	தோட்டகறுக்கும்புற	நெல்வயல்	கடுகனனுவ, இலுக்கவத்தையைச்சோந்த உடுமா லெவ்வையின் மக்களாயி முறித்தி கள் யூ. எச். உமமா, எம். உமமா	0 0 5

1 3 5

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல். LD 4407

- 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
- அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுக்கமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ஆண்டு (மாசு) பங்குனி மாதம் 13 ந் திகதி காலை 11 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 28 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவேண்டுமென்றும்,

கண்டி டிஸ்திரிக் உதவி எஜனா எட்வொட் எல்லிஸ் கிரெனியர் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கண்டி கச்சேரி,

1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 10 ந் உ.

ஈ. ஈ. கிரெனியர்,
உதவி எஜனா

அட்டவணை

ஆரம்பப்பட இல : A 1,712. கிராமம்—என்கே ஊவெல் மெதகமமெதத

விசாலம்.

துண்டு காணியின் பெயர்.

விபரம்

உரிமை கேட்பவரின் பெயர்

ஏ. ரூ. ப.

1	கல்லொருவேறென, ஹேனகேஊவெலத கோக்கோ, தோட்டம் தெனனை, பாகு, கெப்பாக, முத்தையா பிள்ளை, மீகலமடித்த, பூட்	7	29
2	தோட்டம்		
2	தோட்டம்	15	1 6
3	கல்லொருவேறென, ஹேனகேஊவெல கோக்கோ		0 0 13
4	தோட்டம்		
4	தோட்டம்		0 0 31
5	ஷே		0 0 34
6	ஷே		0 0 39
மொத்தம்			23 2 32

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்த சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான அறிவித்தல். LB 2041

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை, 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டும் என்றும், அத்தகைய காணிகளில் உரித்துப்பேசும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுக்கமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ஆண்டு (மாசு) பங்குனி மாதம் 5 ந் திகதி காலை 10 மணிக்கு மாத்தறை கச்சேரியில் என்முன்வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈடுகோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையை கணக்கெடுத்த விவரத்தையும், 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 26 ந் திகதி அல்லது அதற்குமுன்பாக எழுத்துமூலம் (பிரதியுடன்) எமக்கு அறிவிக்கவேண்டுமென்றும்,

எ. செயினர் பீ. விஜயமாண ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல்கொடுக்கிறேன்.

மாத்தறை கச்சேரி,

1951 ம் ஆண்டு (டிசெம்பர்) மார்ச்சுமீ 10 ந் உ.

எ. செயினர் பீ. விஜயமாண,
டிஸ்திரிக் அரசாட்சி எசனா.

விசாலம்.

துண்டு காணியின் பெயர்

விபரம்

உரிமை கேட்பவரின் பெயர்

ஏ. ரூ. ப.

673	பரெனருவாதெனிய இஹல ரப்பா, 35 வயது, தற்காலிகத்தநாகக்கூரை வீடும, ஒரு எல. ம. சிறிசேனா; எல. யூ. சிறிசேனா; எல. 3	2	19
674	ஷே நிரந்தரவீடும ரப்பர், 35 வயது		
676	ஷே		0 0 6
			7 1 4

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல். L, A. 721/LRO

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியின் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுக்கமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 27 ந் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாண கச்சேரியில் என்முன்வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையை கணக்கெடுத்த விவரத்தையும், 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 19 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்

வட மாகாடத்து அரசாட்சி எசனா பிலிப் ஜேம்ஸ் கச்சன ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

1951 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 23 ந் திகதி, இலங்கை அரசாங்க சமாச்சார பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இந்தக் காணியைப்பற்றிய குறித்த சட்டத்தின் 7 ம் பிரிவின கீழ் செய்யப்பட்ட அறிவித்தல் இத்தால் ரத்துசெய்யப்படுகிறது.

யாழ்ப்பாண கச்சேரி,

1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 13 ந் உ.

பீ. ஜே. ஹட்சன்,
வட மாகாண எஜனா.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,596. கிராமம்—அராலி தெற்கு.

விசாலம்.

துண்டு காணியின் பெயர்.

காணியின் விபரம்.

உரிமை கேட்பவரின் பெயர்.

ஏ. ரூ. ப.

1	கிணையம்புதினி நெல்வத்தல், இத்துடன் இவ்வயலுக்குத் தென் மேற்குப் பக்க வட்டுக்கோட்டை தென் அராலி வாசி முத்தையா மாக இராமலிங்கம் பென் இரத்தினம் உரிமை கோரும் பெண் பருவத்தினி காணியிலுள்ள கிணற்றின் 7/20 பாக உரிமையும் அக்கிணற்றுக்குப் போகும் வழி உரிமையும்	0	1	9
---	---	---	---	---

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல். LA 774/LRO.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 27 ந் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் என்முனை வந்து தெரியப்பட்டும.

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விபரத்தையும் நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகைகளைக் கணக்கெடுத்த விபரத்தையும் 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 19 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுகோளும் வடமாகாணத்து அரசாட்சி ஏசண்டா பிலிப் ஜேமஸ் ஹட்சன் ஆகிய நான் மேற்சொல்லிய

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

1951 ம் ஆண்டு மார்ச் மாதம் 23 ந் திகதி இலங்கை அரசாங்க சமாச்சரத் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இந்நக் காணியப்பற்றிய குறித்த சட்டத்தின் 7 ம் பிரிவின்கீழ் செய்யப்பட்ட அறிவித்தல் இத்தால் ரத்துச் செய்யப்படுகிறது.

யாழ்ப்பாணக் கச்சேரி,

1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 13 ந் உ.

பி. ஜே. ஹட்சன்,
வடமாகாண ஜெனரல்.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 1,659 கிராமம்—கொயிலாக்கண்டி.

விசாலம்

துண்டு காணியின் பெயர்.

காணி விவரம்.

உரிமை கேட்பவரின் பெயர்.

எ. நூ. ப.

1 நரியாண்டிவயல், நீர்ப்பாங்கிராய்வயல்

நெல் வயல்

கைதடி தெற்குவாசிகள் வேலுப்பிள்ளை தம்புவும், இளையதம்பி 2 2 2
வேலுப்பிள்ளையும்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல். LA 858/LRO

1. 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

2. அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்,

3. அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 27 ந் திகதி காலை 11 மணிக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் என்முனை வந்து தெரியப்பட்டும;

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விபரத்தையும் நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகைகளைக் கணக்கெடுத்த விபரத்தையும் 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 18 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுகோளும்,

வடமாகாணத்து அரசாட்சி ஏசண்டா பிலிப் ஜேமஸ் ஹட்சன் ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

யாழ்ப்பாணக் கச்சேரி,

1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 4 ந் உ.

பி. ஜே. ஹட்சன்,
வடமாகாண ஜெனரல்.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 1,646. கிராமம்—சிறுப்பிட்டி.

விசாலம்.

துண்டு காணியின் பெயர்

விவரம்

உரிமை கேட்பவரின் பெயர்

எ. நூ. ப.

1 காயான புளியந் தோட்டம், மேல் நிலமும்

தோட்டம், அதிலுள்ள வாழை மரங்களும், கிழக்கேலை சண்ணகம் மீல் உள்ள சிற்றறுப்பங்கும்

அச்செழுவாசி முத்துத்தம்பி, கந்தையா 0 1 3.7

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல். LA 859/LRO

1. 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

2. அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்,

3. அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக, 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 27 ந் திகதி, காலை 10 மணிக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் என்முனை வந்து தெரியப்பட்டும.

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விபரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகைகளைக் கணக்கெடுத்த விபரத்தையும், 1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 18 ந் திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும், வேண்டுகோளும்

வடமாகாணத்து அரசாட்சி ஏசண்டா பிலிப் ஜேமஸ் ஹட்சன் ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

யாழ்ப்பாணக் கச்சேரி,

1952 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 4 ந் உ.

பி. ஜே. ஹட்சன்,
வடமாகாண ஜெனரல்.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 1,644 கிராமம்—சிறுப்பிட்டி.

விசாலம்

துண்டு காணியின் பெயர்.

விவரம்

உரிமை கேட்பவரின் பெயர்

எ. நூ. ப.

1 புலவணை தோட்டம்

தோட்டம், வாழைமரங்களும், மாற்றுச் செய்கைப் பயிரகளுமுண்டு, இது சண்ணகம், அச்செழுவாசி 0 1 17.5
துடன் தென்-கிழக்கு, வட-கிழக்கு எல்லைகளிலுள்ள கிணறுகளின் பங்கும், முத்துத்தம்பி சின்னத்தாரை
அக்கிணறுகளுக்கும் போகும் வழி உரிமையையும், நீர்வாய்க்கால உரிமை யும்